



ලංකා විද්‍යාල ගැසට් පත්‍රය

අංක 10,976—1956 සැප්තැම්බර් 28 වැනි සිකුරාදා

(Published by Authority)

PART III—LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE
Land Settlement Notices:—		Land Sales by the Settlement Officers:—	
Preliminary Notices	—	Western Province	—
Final Orders	1265	Central Province	—
		Southern Province	—
		Northern Province	—
		Eastern Province	—
		North-Western Province	—
		North-Central Province	—
		Province of Uva	—
		Province of Sabaragamuwa	—
Land Sales by the Government Agents:—		Land Acquisition Notices	1287
Western Province	—	Notices under the Land Development Ordinance	1308
Central Province	—	Land Redemption Notices	—
Southern Province	—	Miscellaneous Land Notices	1308
Northern Province	—	Lands under Peasant Proprietor Scheme	—
Eastern Province	—		
North-Western Province	—		
North-Central Province	—		
Province of Uva	—		
Province of Sabaragamuwa	—		

PART VI published with this Issue contains list of Jurors and Assessors

Final Orders

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 1,244 (Kurunegala)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No. 10 537 of June 12, 1953, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Polpitigama in the Tammitagama Palata of the Gantthe Korale of the Wannu Hatpattuwa of the Kurunegala District in the North-Western Province and described as lots 3 and 4 in preliminary plan No. A 640 (vide Settlement Notice No. 2,880)

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands be settled as specified in the schedule to this order

Given at the Settlement Office Colombo, this Twentieth day of July, 1956

M. M. PILLAI,
Assistant Settlement Officer.

SCHEDULE

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, etc.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A. E. P.							
3	—	1 3 16	S 32,440	5 (4) (c)	Mudalhamige Menikrala of Polpitigama	—	Kurunegala E	257	17
4	..	0 1 15	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—

1287—J N R 58466—887 (9/56)

E 1

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 1,245 (Kurunegala)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No 10,108 of June 2, 1950, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Balagolla in the Magul Otota Korale of the Wann Hatpattu of the Kurunegala District in the North-Western Province and described as lots 4, 5, 7, 8, 9 and 10 in block survey village plan No. 2,957 (vide Settlement Notice No 2,553).

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance, do hereby make order that the said lands or portions thereof be settled as specified in the schedule to this order

Given at the Settlement Office, Colombo, this twenty-third day of February, 1956

M. M. PILLAI,
Assistant Settlement Officer

SCHEDULE

Lot No.	Sub-divisional Lot No.	Extent		No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, etc.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A.	B. P.							
4	11	102	1 24	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
4	12	0 0	0 17	—	5 (1)	The Crown	—	—	—	—
4	13	0 1	0 33	—	5 (1)	The Crown	—	—	—	—
4	14	0 1	0 3	—	5 (1)	The Crown	—	—	—	—
4	15	0 1	0 17	—	5 (1)	The Crown	—	—	—	—
4	16	0 0	0 34	—	5 (1)	The Crown	—	—	—	—
5	—	8 2	0 38	—	5 (1)	The Crown	—	—	—	—
7	17	0 0	0 21	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
7	18	1 1	0 39	—	5 (1)	The Crown	—	—	—	—
7	19	0 0	0 5	—	5 (1)	The Crown	—	—	—	—
7	20	0 1	0 19	—	5 (1)	The Crown	—	—	—	—
7	21	0 1	0 13	—	5 (1)	The Crown	—	—	—	—
7	22	1 0	0 13	—	5 (1)	The Crown	—	—	—	—
7	23	0 1	0 15	—	5 (1)	The Crown	—	—	—	—
7	24	44 1	0 16	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
8	—	3 3	0 22	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
9	—	0 1	0 24	—	5 (1)	The Crown	—	—	—	—
10	—	0 0	0 1	—	5 (1)	The Crown	—	—	—	—

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent

Dated at Colombo, this 7th day of September, 1956

D. R. L. BALASURIYA,
for Permanent Secretary to the Ministry of Lands and Land Development.

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 1,246 (Kurunegala)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No 10,325 of November 30, 1951, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Polputiya in the polputiya Palata of the Udapola Otota Korale East of the Dambadem Hatpattu of the Kurunegala District in the North-Western Province and described as lots 1, 3, 4, 5 and 6 in preliminary plan No A 627 (vide Settlement Notice No 2,710).

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance:

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands or portions thereof be settled as specified in the schedule to this order.

Given at the Settlement Office, Colombo, this Twenty-first day of July, 1956.

M. M. PILLAI,
Assistant Settlement Officer.

SCHEDULE

Lot No.	Sub-divisional Lot No.	Extent		No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, etc.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A.	B. P.							
1	12	5 2	0 24	S 32,445	5 (4) (c)	Samarakkody Mudiyanselelu Banda of Dombemada	—	Kurunegala F	538	26
1	13	0 2	0 18	S 32,446	5 (4) (c)	(1) Kuruppu Arachchillage Tikiri Banda and (2) Hetta Arachchillage Ukku Menika, both of Dombemada	Settled in undivided shares of one-half each	Kurunegala F	538	27
3	14	1 0	0 31	S 32,447	5 (4) (c)	(1) Kuruppu Arachchillage Tikiri Banda and (2) Hetta Arachchillage Ukku Menika, both of Dombemada	Settled in undivided shares of one-half each	Kurunegala F	538	28
3	15	0 0	0 21	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—

Lot No.	Sub-divisional Lot No.	Extent			No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A.	B.	P.							
4	—	0	3	14	S 32,442	5 (4) (c)	Konara Mudiyanseleage Kiru-Mudiyanse of Polpitiya	—	Kurunegala F	538	29
5	—	5	2	13	S 32 443	5 (4) (c)	Punchi Banda Polpitiya of Hondella	—	Kurunegala F	538	30
6	—	0	3	2	S 32,444	5 (4) (c)	(1) Konara Mudiyanseleage Kiru Mudiyanse, (2) Konara Mudiyanseleage Appuhamy, (3) Konara Mudiyanseleage Ukku Banda and (4) Konara Mudiyanseleage Dingiri Appuhamy, all of Polpitiya	Settled in undivided shares of one-fourth each	Kurunegala F	538	31

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent

Dated at Colombo, this 5th day of September, 1956

D. R. L. BALASURIYA,
for Permanent Secretary to the Ministry of Lands and Land Development.

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 271 (Anuradhapura)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the Gazette No 10,755 of January 21, 1955, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Kongollewa in the Uddiyankulama Korale of the Hurulu Palata of the Anuradhapura District in the North-Central Province and described as lots 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26 and 27 in block survey village plan No. 1,412 (vide Settlement Notice No. 3,019).

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance:

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance, do hereby make order that the said lands be settled as specified in the schedule to this order.

Given at the Settlement Office, Colombo, this twenty-first day of August, 1956.

RAJAH CADIRAMEN,
Assistant Settlement Officer.

SCHEDULE

Lot No.	Sub-divisional Lot No.	Extent			No of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases &c)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A	B	P.							
1	—	7	2	20	—	5 (1)	The Crown	—	—	—	—
2	—	0	0	3	—	5 (1)	The Crown	—	—	—	—
3	—	0	0	11	—	5 (1)	The Crown	—	—	—	—
4	—	17	3	11	—	5 (1)	The Crown	—	—	—	—
5	—	0	0	4	—	5 (1)	The Crown	—	—	—	—
6	—	0	0	11	—	5 (1)	The Crown	—	—	—	—
7	—	1	0	4	—	5 (1)	The Crown	—	—	—	—
8	—	0	2	34	—	5 (1)	The Crown	—	—	—	—
9	—	0	0	7	—	5 (1)	The Crown	—	—	—	—
10	—	0	2	18	—	5 (1)	The Crown	—	—	—	—
12	—	0	0	5	—	5 (1)	The Crown	—	—	—	—
13	—	0	1	38	—	5 (1)	The Crown	—	—	—	—
14	—	1	3	17	—	5 (1)	The Crown	—	—	—	—
15	—	68	1	32	—	5 (1)	The Crown	—	—	—	—
16	—	0	2	35	—	5 (1)	The Crown	—	—	—	—
17	—	1	3	31	—	5 (1)	The Crown	—	—	—	—
18	—	0	1	19	—	5 (1)	The Crown	—	—	—	—
19	—	1	3	4	—	5 (1)	The Crown	—	—	—	—
20	—	56	1	18	—	5 (1)	The Crown	—	—	—	—
21	—	4	0	22	—	5 (1)	The Crown	—	—	—	—
22	—	0	2	0	—	5 (1)	The Crown	—	—	—	—
23	—	2	2	17	—	5 (1)	The Crown	—	—	—	—
24	—	0	2	9	—	5 (1)	The Crown	—	—	—	—
25	—	7	3	27	—	5 (1)	The Crown	—	—	—	—
26	—	5	1	7	—	5 (1)	The Crown	—	—	—	—
27	—	1	0	16	—	5 (1)	The Crown	—	—	—	—

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent.

Dated at Colombo, this 11th day of September, 1956.

D. R. L. BALASURIYA,
for Permanent Secretary to the Ministry of Lands and Land Development.

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 272 (Anuradhapura)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No 10,755 of January 21, 1955, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Tanagalleva in the Uddiyankulama Korale of the Hurulu Palata of the Anuradhapura District in the North-Central Province and described as lots 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 and 26 in block survey village plan No 1,414 (vide Settlement Notice No 3,014).

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance, do hereby make order that the said lands be settled as specified in the schedule to this order.

Given at the Settlement Office, Colombo, this twenty-first day of August, 1956

RAJAH CADIRAMEN,
Assistant Settlement Officer.

SCHEDULE

Sub- Lot No	divisional Lot No	Extent			No of Title Plan	Sub- section under which settled	On whom settled	Remarks (Shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No	Folio No
		A	B	P							
1	..	110	3	24	—	5 (1)	The Crown	—	—	—	—
2	..	0	2	23	—	5 (1)	The Crown	—	—	—	—
3	..	3	3	12	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
4	..	0	1	17	—	5 (1)	The Crown	—	—	—	—
5	..	1	0	38	—	5 (1)	The Crown	—	—	—	—
6	..	0	0	13	—	5 (1)	The Crown	—	—	—	—
7	..	5	1	19	—	5 (1)	The Crown	—	—	—	—
8	..	0	0	1	—	5 (1)	The Crown	—	—	—	—
9	..	0	1	2	—	5 (1)	The Crown	—	—	—	—
10	..	3	1	38	—	5 (1)	The Crown	—	—	—	—
11	..	0	0	33	—	5 (1)	The Crown	—	—	—	—
12	..	2	0	19	—	5 (1)	The Crown	—	—	—	—
13	..	0	0	35	—	5 (1)	The Crown	—	—	—	—
14	..	28	2	9	—	5 (1)	The Crown	—	—	—	—
15	..	0	0	23	—	5 (1)	The Crown	—	—	—	—
16	..	0	0	15	—	5 (1)	The Crown	—	—	—	—
17	..	297	1	20	—	5 (1)	The Crown	—	—	—	—
18	..	7	3	8	—	5 (1)	The Crown	—	—	—	—
19	..	0	1	14	—	5 (1)	The Crown	—	—	—	—
20	..	0	2	17	—	5 (1)	The Crown	—	—	—	—
21	..	0	0	20	—	5 (1)	The Crown	—	—	—	—
22	..	0	3	3	—	5 (1)	The Crown	—	—	—	—
23	..	1	1	21	—	5 (1)	The Crown	—	—	—	—
24	..	3	1	4	—	5 (1)	The Crown	—	—	—	—
25	..	0	1	17	—	5 (1)	The Crown	—	—	—	—
26	..	0	2	2	—	5 (1)	The Crown	—	—	—	—

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent.

Dated at Colombo, this 10th day of September, 1956.

D R L BALASURIYA,
for Permanent Secretary to the Ministry of Lands and Land Development.

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 273 (Anuradhapura)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No 10,776 of March 11, 1955, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Ihalgama in the Uddiyankulama Korale of the Hurulu Palata of the Anuradhapura District in the North-Central Province and described as lots 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 15, 17, 18, 19, 20, 21, 22, 24, 27, 28, 29, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42 and 44 in block survey village plan No 1,422 (vide Settlement Notice No 3,036)

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance, do hereby make order that the said lands be settled as specified in the schedule to this order

Given at the Settlement Office, Colombo, this twenty-first day of August, 1956

RAJAH CADIRAMEN,
Assistant Settlement Officer.

SCHEDULE

Sub- Lot No	divisional Lot No	Extent			No of Title Plan	Sub- section under which settled	On whom settled	Remarks (Shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No	Folio No
		A	B	P							
1	..	76	0	16	—	5 (1)	The Crown	—	—	—	—
2	..	7	3	17	—	5 (1)	The Crown	—	—	—	—
3	..	0	2	4	—	5 (1)	The Crown	—	—	—	—
4	..	0	0	21	—	5 (1)	The Crown	—	—	—	—
5	..	0	1	7	—	5 (1)	The Crown	—	—	—	—
6	..	0	1	0	—	5 (1)	The Crown	—	—	—	—
7	..	0	1	10	—	5 (1)	The Crown	—	—	—	—
8	..	0	1	5	—	5 (1)	The Crown	—	—	—	—

Lot divisional No.	Sub-Lot No.	Extent	No of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (Shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
A. R. P.									
9	—	2 2 3	—	5 (1)	The Crown	—	—	—	—
10	—	4 0 12	—	5 (1)	The Crown	—	—	—	—
11	—	0 1 6	—	5 (1)	The Crown	—	—	—	—
12	—	0 0 27	—	5 (1)	The Crown	—	—	—	—
13	—	0 0 2	—	5 (1)	The Crown	—	—	—	—
15	—	0 0 1	—	5 (1)	The Crown	—	—	—	—
17	—	0 0 2	—	5 (1)	The Crown	—	—	—	—
18	—	0 0 2	—	5 (1)	The Crown	—	—	—	—
19	—	0 0 3	—	5 (1)	The Crown	—	—	—	—
20	—	1 1 37	—	5 (1)	The Crown	—	—	—	—
21	—	0 0 31	—	5 (1)	The Crown	—	—	—	—
22	—	0 0 3	—	5 (1)	The Crown	—	—	—	—
24	—	1 0 4	—	5 (1)	The Crown	—	—	—	—
27	—	0 0 8	—	5 (1)	The Crown	—	—	—	—
28	—	0 0 22	—	5 (1)	The Crown	—	—	—	—
29	—	0 0 13	—	5 (1)	The Crown	—	—	—	—
31	—	0 0 29	—	5 (1)	The Crown	—	—	—	—
32	—	2 2 26	—	5 (1)	The Crown	—	—	—	—
33	—	28 2 24	—	5 (1)	The Crown	—	—	—	—
34	—	24 3 30	—	5 (1)	The Crown	—	—	—	—
35	—	0 0 27	—	5 (1)	The Crown	—	—	—	—
36	—	3 0 5	—	5 (1)	The Crown	—	—	—	—
37	—	0 0 9	—	5 (1)	The Crown	—	—	—	—
38	—	1 0 20	—	5 (1)	The Crown	—	—	—	—
39	—	16 1 6	—	5 (1)	The Crown	—	—	—	—
40	—	53 1 30	—	5 (1)	The Crown	—	—	—	—
41	—	0 1 7	—	5 (1)	The Crown	—	—	—	—
42	—	0 0 5	—	5 (1)	The Crown	—	—	—	—
44	—	11 2 12	—	5 (1)	The Crown	—	—	—	—

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent.

Dated at Colombo, this 7th day of September, 1956.

D R L BALASURIYA,
for Permanent Secretary to the Ministry of Lands and Land Development.

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 274 (Anuradhapura)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the Gazette No 10,776 of March 11, 1955, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Kumbukwewa in Uddiyankulama Korale of the Hurulu Palata of the Anuradhapura District in the North-Central Province and described as lots, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 17, 19, 21, 22, 24, 25, 26 and 27, in block survey village plan No. 1,404 (vide Settlement Notice No. 3,030).

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance:

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance, do hereby make order that the said lands be settled as specified in the schedule to this order

Given at the Settlement Office, Colombo, this twenty-first day of August, 1956.

RAJAH CADIRAMEN,
Assistant Settlement Officer.

SCHEDULE

Lot divisional No.	Sub-Lot No.	Extent	No of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
A. R. P.									
1	—	10 0 35	—	5 (1)	The Crown	—	—	—	—
2	—	1 1 31	—	5 (1)	The Crown	—	—	—	—
3	—	12 3 21	—	5 (1)	The Crown	—	—	—	—
4	—	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
5	—	3 3 18	—	5 (1)	The Crown	—	—	—	—
6	—	165 2 38	—	5 (1)	The Crown	—	—	—	—
7	—	4 1 11	—	5 (1)	The Crown	—	—	—	—
8	—	39 1 33	—	5 (1)	The Crown	—	—	—	—
9	—	0 0 6	—	5 (1)	The Crown	—	—	—	—
10	—	1 2 38	—	5 (1)	The Crown	—	—	—	—
11	—	138 0 30	—	5 (1)	The Crown	—	—	—	—
12	—	0 1 24	—	5 (1)	The Crown	—	—	—	—
13	—	0 0 9	—	5 (1)	The Crown	—	—	—	—
14	—	9 2 14	—	5 (1)	The Crown	—	—	—	—
17	—	0 0 1	—	5 (1)	The Crown	—	—	—	—
19	—	0 0 3	—	5 (1)	The Crown	—	—	—	—
21	—	0 0 2	—	5 (1)	The Crown	—	—	—	—
22	—	0 0 1	—	5 (1)	The Crown	—	—	—	—
24	—	0 0 14	—	5 (1)	The Crown	—	—	—	—
25	—	17 0 3	—	5 (1)	The Crown	—	—	—	—
26	—	0 2 7	—	5 (1)	The Crown	—	—	—	—
27	—	1 0 9	—	5 (1)	The Crown	—	—	—	—

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent.

Dated at Colombo, this 6th day of September, 1956.

D. R. L. BALASURIYA,
for Permanent Secretary to the Ministry of Lands and Land Development

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 275 (Anuradhapura)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No 10,549 of July 10, 1953, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Mekiochhawa in the Ihala Kalpe Tulana of the Kalpe Korale of the Hurulu Palata of the Nuwarakalawiya District (now part of the Anuradhapura District) in the North-Central Province and described as lots 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 29, 30, 31, 32, 34, 35, 37, 38, 40, 41, 42, 43, 44, 46, 47, 48, 49, 50, 52, 53 and 54, in block survey village plan No 1,341 (vide Settlement Notice No. 2,892)

And whereas no claims have been received in pursuance of the said notice

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance, do hereby make order that the said lands be settled as specified in the schedule to this order.

Given at the Settlement Office, Colombo, this twenty-first day of August, 1956.

RAJAH CADIRAMEN,
Assistant Settlement Officer.

SCHEDULE

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks, (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
1	—	A. R. P. 11 2 33	—	5 (1)	The Crown	—	—	—	—
2	—	9 3 6	—	5 (1)	The Crown	—	—	—	—
3	—	56 2 14	—	5 (1)	The Crown	—	—	—	—
4	—	28 0 30	—	5 (1)	The Crown	—	—	—	—
5	—	0 1 16	—	5 (1)	The Crown	—	—	—	—
6	—	1 2 33	—	5 (1)	The Crown	—	—	—	—
7	—	0 0 25	—	5 (1)	The Crown	—	—	—	—
8	—	0 2 2	—	5 (1)	The Crown	—	—	—	—
9	—	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
10	—	230 0 27	—	5 (1)	The Crown	—	—	—	—
11	—	6 3 19	—	5 (1)	The Crown	—	—	—	—
12	—	0 2 20	—	5 (1)	The Crown	—	—	—	—
13	—	62 0 15	—	5 (1)	The Crown	—	—	—	—
14	—	4 0 35	—	5 (1)	The Crown	—	—	—	—
15	—	1 2 3	—	5 (1)	The Crown	—	—	—	—
16	—	64 1 17	—	5 (1)	The Crown	—	—	—	—
17	—	0 0 27	—	5 (1)	The Crown	—	—	—	—
18	—	205 0 18	—	5 (1)	The Crown	—	—	—	—
19	—	15 1 33	—	5 (1)	The Crown	—	—	—	—
20	—	8 0 18	—	5 (1)	The Crown	—	—	—	—
21	—	0 0 11	—	5 (1)	The Crown	—	—	—	—
22	—	3 3 28	—	5 (1)	The Crown	—	—	—	—
23	—	0 0 38	—	5 (1)	The Crown	—	—	—	—
24	—	5 3 18	—	5 (1)	The Crown	—	—	—	—
25	—	0 0 26	—	5 (1)	The Crown	—	—	—	—
29	—	0 0 1	—	5 (1)	The Crown	—	—	—	—
30	—	0 1 13	—	5 (1)	The Crown	—	—	—	—
31	—	52 2 17	—	5 (1)	The Crown	—	—	—	—
32	—	0 2 19	—	5 (1)	The Crown	—	—	—	—
34	—	0 1 19	—	5 (1)	The Crown	—	—	—	—
35	—	0 0 30	—	5 (1)	The Crown	—	—	—	—
37	—	0 0 28	—	5 (1)	The Crown	—	—	—	—
38	—	0 1 9	—	5 (1)	The Crown	—	—	—	—
40	—	1 2 26	—	5 (1)	The Crown	—	—	—	—
41	—	0 0 15	—	5 (1)	The Crown	—	—	—	—
42	—	0 3 18	—	5 (1)	The Crown	—	—	—	—
43	—	0 0 20	—	5 (1)	The Crown	—	—	—	—
44	—	0 0 18	—	5 (1)	The Crown	—	—	—	—
46	—	0 0 1	—	5 (1)	The Crown	—	—	—	—
47	—	0 2 20	—	5 (1)	The Crown	—	—	—	—
48	—	0 0 14	—	5 (1)	The Crown	—	—	—	—
49	—	0 0 8	—	5 (1)	The Crown	—	—	—	—
50	—	0 0 2	—	5 (1)	The Crown	—	—	—	—
52	—	1 3 33	—	5 (1)	The Crown	—	—	—	—
53	—	1 3 36	—	5 (1)	The Crown	—	—	—	—
54	—	56 2 28	—	5 (1)	The Crown	—	—	—	—

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent.

Dated at Colombo, this 7th day of September, 1956.

D. R. L. BALASURIYA,
for Permanent Secretary to the Ministry of Lands and Land Development.

LAND SETTLEMENT ORDINANCE
Settlement Order No. 276 (Anuradhapura)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No. 10,755 of January 21, 1955, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Ellewewa in the Uddiyankulama Korale of the Hurulu Palata of the Anuradhapura District in the North-Central Province and described as lots 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43 and 44 in block survey village plan No 1,407 (vide Settlement Notice No. 3,013)

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance :

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance, do hereby make order that the said lands be settled as specified in the schedule to this order.

Given at the Settlement Office, Colombo, this twenty-first day of August, 1956

RAJAH CADIRAMEN,
Assistant Settlement Officer.

SCHEDULE

Lot No	Sub-divisional Lot No.	Extent			No of T'ile Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A.	R.	P.							
1	..	7	1	12	..	5 (1)	The Crown
2	..	1	1	37	..	5 (1)	The Crown
3	..	0	0	6	..	5 (1)	The Crown
4	..	0	1	20	..	5 (1)	The Crown
5	..	58	1	1	..	5 (1)	The Crown
6	..	0	1	8	..	5 (1)	The Crown
7	..	23	1	11	..	5 (1)	The Crown
8	..	2	1	33	..	5 (1)	The Crown
9	..	0	3	38	..	5 (1)	The Crown
10	..	3	2	3	..	5 (1)	The Crown
11	..	3	3	6	..	5 (1)	The Crown
12	..	0	0	8	..	5 (1)	The Crown
13	..	12	3	39	..	5 (1)	The Crown
14	..	2	0	18	..	5 (4) (a)	Not claimed by the Crown
16	..	6	3	28	..	5 (4) (a)	Not claimed by the Crown
17	..	0	2	31	..	5 (1)	The Crown
18	..	36	2	20	..	5 (1)	The Crown
19	..	3	3	39	..	5 (1)	The Crown
20	..	0	1	26	..	5 (1)	The Crown
21	..	7	3	31	..	5 (1)	The Crown
22	..	0	0	28	..	5 (1)	The Crown
23	..	4	1	24	..	5 (1)	The Crown
24	..	67	2	24	..	5 (1)	The Crown
25	..	7	0	9	..	5 (1)	The Crown
26	..	0	1	39	..	5 (1)	The Crown
27	..	70	3	27	..	5 (1)	The Crown
28	..	3	0	14	..	5 (1)	The Crown
29	..	1	1	0	..	5 (1)	The Crown
30	..	5	1	37	..	5 (1)	The Crown
31	..	0	1	31	..	5 (1)	The Crown
32	..	5	1	10	..	5 (1)	The Crown
33	..	1	2	22	..	5 (1)	The Crown
34	..	0	2	5	..	5 (1)	The Crown
35	..	0	0	2	..	5 (1)	The Crown
36	..	1	1	7	..	5 (1)	The Crown
37	..	0	2	5	..	5 (1)	The Crown
38	..	6	3	23	..	5 (1)	The Crown
39	..	0	0	8	..	5 (1)	The Crown
40	..	0	0	1	..	5 (1)	The Crown
41	..	6	1	3	..	5 (1)	The Crown
42	..	0	1	1	..	5 (1)	The Crown
43	..	0	0	28	..	5 (1)	The Crown
44	..	0	0	34	..	5 (1)	The Crown

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent.

Dated at Colombo, this 10th day of September, 1956.

D. R. L. BALASURIYA,
for Permanent Secretary to the Ministry of Lands and Land Development.

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 277 (Anuradhapura)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No. 10,464 of October 24, 1952, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Pahala Kudapattiya in the Ihala Kalpe Tulana of the Kalpe Korale in the Hurulu Palata of the Nuwarakalawiya District (now part of the Anuradhapura District) in the North-Central Province and described as lots 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 18, 19, 20, 22, 23, 24, 25, 28, 29, 30, 31, 32, 34, 35, 35½, 36, 37, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63 and 64, in block survey village plan No 1,339 (vide Settlement Notice No 2,828).

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance, do hereby make order that the said lands be settled as specified in the schedule to this order.

Given at the Settlement Office, Colombo, this twenty-first day of August, 1956.

RAJAH CADIRAMEN,
Assistant Settlement Officer.

SCHEDULE											
Lot No.	Sub divisional Lot No.	Extent			No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A	R.	P.							
1	—	10	1	33	—	5 (1)	The Crown				
2	—	51	2	20	—	5 (1)	The Crown				
3	—	16	0	19	—	5 (1)	The Crown				
4	—	354	3	6	—	5 (1)	The Crown				
5	—	0	2	8	—	5 (1)	The Crown				
6	—	3	2	4	—	5 (1)	The Crown				
7	—	0	0	35	—	5 (1)	The Crown				
8	—	21	3	2	—	5 (1)	The Crown				
9	—	3	1	36	—	5 (1)	The Crown				
10	—	0	0	38	—	5 (1)	The Crown				
11	—	4	3	19	—	5 (1)	The Crown				
12	—	14	0	13	—	5 (1)	The Crown				
13	—	1	3	5	—	5 (1)	The Crown				
18	—	0	0	3	—	5 (1)	The Crown				
19	—	0	0	19	—	5 (1)	The Crown				
20	—	0	0	8	—	5 (1)	The Crown				
22	—	0	0	4	—	5 (1)	The Crown				
23	—	0	0	7	—	5 (1)	The Crown				
24	—	0	0	6	—	5 (1)	The Crown				
25	—	0	0	27	—	5 (1)	The Crown				
28	—	0	1	32	—	5 (1)	The Crown				
29	—	0	1	6	—	5 (1)	The Crown				
30	—	0	0	20	—	5 (1)	The Crown				
31	—	0	2	7	—	5 (1)	The Crown				
32	—	0	2	36	—	5 (1)	The Crown				
34	—	0	0	27	—	5 (1)	The Crown				
35	—	0	1	39	—	5 (1)	The Crown				
35½	—	0	0	2	—	5 (1)	The Crown				
36	—	0	2	11	—	5 (1)	The Crown				
37	—	0	3	1	—	5 (1)	The Crown				
40	—	0	1	31	—	5 (1)	The Crown				
41	—	0	1	29	—	5 (1)	The Crown				
42	—	0	1	11	—	5 (1)	The Crown				
43	—	0	3	15	—	5 (1)	The Crown				
44	—	0	0	13	—	5 (1)	The Crown				
45	—	8	0	21	—	5 (1)	The Crown				
46	—	53	2	38	—	5 (1)	The Crown				
47	—	11	2	13	—	5 (1)	The Crown				
48	—	73	1	29	—	5 (1)	The Crown				
49	—	4	1	35	—	5 (1)	The Crown				
50	—	20	0	30	—	5 (1)	The Crown				
51	—	0	3	1	—	5 (1)	The Crown				
52	—	0	0	32	—	5 (1)	The Crown				
53	—	0	3	1	—	5 (1)	The Crown				
54	—	0	1	29	—	5 (1)	The Crown				
55	—	0	0	24	—	5 (1)	The Crown				
56	—	0	1	33	—	5 (1)	The Crown				
57	—	30	3	16	—	5 (1)	The Crown				
58	—	21	2	36	—	5 (1)	The Crown				
59	—	16	3	29	—	5 (1)	The Crown				
60	—	0	1	30	—	5 (1)	The Crown				
61	—	6	1	5	—	5 (1)	The Crown				
62	—	1	0	14	—	5 (1)	The Crown				
63	—	15	1	37	—	5 (1)	The Crown				
64	—	3	1	7	—	5 (1)	The Crown				

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent

Dated at Colombo, this 6th day of September, 1956.

D R L. BALASURIYA,
for Permanent Secretary to the Ministry of Lands and Land Development

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 278 (Anuradhapura)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the Gazette No. 10,755 of January 21, 1955, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Getalewa in the Uddiyankulama Korale of the Hurulu Palata of the Anuradhapura District in the North-Central Province and described as lots, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 45, 46, 49, 50, 51, 52, 53, 54, 55, 57, 59, 60, 61, 62½, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76 and 77, in block survey village plan No. 1,426 (vide Settlement Notice No. 3,021)

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance, do hereby make order that the said lands be settled as specified in the schedule to this order.

Given at the Settlement Office, Colombo, this twenty-first day of August, 1956.

RAJAH CADIRAMEN,
Assistant Settlement Officer.

SCHEDULE

Lot No.	Sub-divisional Lot No	Extent			No of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A.	R.	F.							
1	—	9	2	20	—	5 (1)	The Crown	—	—	—	
2	—	21	0	34	—	5 (1)	The Crown	—	—	—	
3	—	0	0	18	—	5 (1)	The Crown	—	—	—	
4	—	0	2	31	—	5 (1)	The Crown	—	—	—	
5	—	0	0	13	—	5 (1)	The Crown	—	—	—	
6	—	0	0	5	—	5 (1)	The Crown	—	—	—	
7	—	0	0	14	—	5 (1)	The Crown	—	—	—	
8	—	1	1	26	—	5 (1)	The Crown	—	—	—	
9	—	0	3	14	—	5 (1)	The Crown	—	—	—	
10	—	0	2	26	—	5 (1)	The Crown	—	—	—	
11	—	0	1	14	—	5 (1)	The Crown	—	—	—	
12	—	1	0	20	—	5 (1)	The Crown	—	—	—	
13	—	0	1	27	—	5 (1)	The Crown	—	—	—	
14	—	0	0	9	—	5 (1)	The Crown	—	—	—	
15	—	0	1	3	—	5 (1)	The Crown	—	—	—	
16	—	0	1	25	—	5 (1)	The Crown	—	—	—	
17	—	0	2	39	—	5 (1)	The Crown	—	—	—	
18	—	0	0	31	—	5 (1)	The Crown	—	—	—	
19	—	0	0	35	—	5 (1)	The Crown	—	—	—	
20	—	6	1	34	—	5 (1)	The Crown	—	—	—	
21	—	1	0	2	—	5 (1)	The Crown	—	—	—	
22	—	0	1	7	—	5 (1)	The Crown	—	—	—	
23	—	0	0	35	—	5 (1)	The Crown	—	—	—	
24	—	0	1	10	—	5 (1)	The Crown	—	—	—	
25	—	1	2	34	—	5 (1)	The Crown	—	—	—	
26	—	1	3	25	—	5 (1)	The Crown	—	—	—	
27	—	0	0	26	—	5 (1)	The Crown	—	—	—	
28	—	0	1	4	—	5 (1)	The Crown	—	—	—	
29	—	2	2	3	—	5 (1)	The Crown	—	—	—	
30	—	0	2	23	—	5 (1)	The Crown	—	—	—	
31	—	2	0	16	—	5 (1)	The Crown	—	—	—	
32	—	0	2	26	—	5 (1)	The Crown	—	—	—	
33	—	6	0	22	—	5 (1)	The Crown	—	—	—	
34	—	0	3	0	—	5 (1)	The Crown	—	—	—	
35	—	0	3	25	—	5 (1)	The Crown	—	—	—	
36	—	1	0	36	—	5 (1)	The Crown	—	—	—	
37	—	2	1	29	—	5 (1)	The Crown	—	—	—	
38	—	2	1	8	—	5 (1)	The Crown	—	—	—	
39	—	781	2	24	—	5 (1)	The Crown	—	—	—	
40	—	0	1	10	—	5 (1)	The Crown	—	—	—	
41	—	0	1	18	—	5 (1)	The Crown	—	—	—	
42	—	1	3	17	—	5 (1)	The Crown	—	—	—	
43	—	4	3	15	—	5 (1)	The Crown	—	—	—	
45	—	0	0	25	—	5 (1)	The Crown	—	—	—	
46	—	0	0	6	—	5 (1)	The Crown	—	—	—	
49	—	0	2	34	—	5 (1)	The Crown	—	—	—	
50	—	3	3	15	—	5 (1)	The Crown	—	—	—	
51	—	0	0	8	—	5 (1)	The Crown	—	—	—	
52	—	0	2	29	—	5 (1)	The Crown	—	—	—	
53	—	1	3	35	—	5 (1)	The Crown	—	—	—	
54	—	2	1	6	—	5 (1)	The Crown	—	—	—	
55	—	0	1	0	—	5 (1)	The Crown	—	—	—	
57	—	0	0	15	—	5 (1)	The Crown	—	—	—	
59	—	3	3	8	—	5 (1)	The Crown	—	—	—	
60	—	2	0	16	—	5 (1)	The Crown	—	—	—	
61	—	2	2	14	—	5 (1)	The Crown	—	—	—	
62½	—	1	0	5	—	5 (1)	The Crown	—	—	—	
63	—	75	1	5	—	5 (1)	The Crown	—	—	—	
64	—	0	3	27	—	5 (1)	The Crown	—	—	—	
65	—	1	0	19	—	5 (1)	The Crown	—	—	—	
66	—	31	3	8	—	5 (1)	The Crown	—	—	—	
67	—	8	3	1	—	5 (1)	The Crown	—	—	—	
68	—	0	0	33	—	5 (1)	The Crown	—	—	—	
69	—	0	2	6	—	5 (1)	The Crown	—	—	—	
70	—	1	0	11	—	5 (1)	The Crown	—	—	—	
71	—	0	1	11	—	5 (1)	The Crown	—	—	—	
72	—	36	0	17	—	5 (1)	The Crown	—	—	—	
73	—	5	1	24	—	5 (1)	The Crown	—	—	—	
74	—	0	0	27	—	5 (1)	The Crown	—	—	—	
75	—	51	1	7	—	5 (1)	The Crown	—	—	—	
76	—	0	0	25	—	5 (1)	The Crown	—	—	—	
77	—	8	2	6	—	5 (1)	The Crown	—	—	—	

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent.

Dated at Colombo, this 6th day of September, 1956.

D. R. L. BALASURIYA,
for Permanent Secretary to the Ministry of Lands and Land Development.

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 279 (Anuradhapura)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the Gazette No. 10,464 of October 24, 1952, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Kulumwakada in the Ihala Kalpe Tulana of the Kalpe Korale in the Hurulupalata of the Nuwarakalawya District (now part of the Anuradhapura District) in the North-Central Province, and described as lots 1, 2, 3, 4, 4½, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 61, 62, 63, 64, 65, 66, 67, 69, 70, 71, 73, 74, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 91, 92, 93, 94, 95 and 96 in block survey village plan No. 1,383 (vide Settlement Notice No. 2,829).

And whereas no claims have been received in pursuance of the said notice

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands be settled as specified in the schedule to this order

Given at the Settlement Office, Colombo, this twenty-first day of August, 1956.

RAJAH CADIRAMEN,
Assistant Settlement Officer.

SCHEDULE

Lot No.	Sub-divisional Lot No.	Extent			No of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (Shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A	R.	P.							
1	—	1	2	16	—	5 (1)	The Crown	—	—	—	
2	—	2	2	13	—	5 (1)	The Crown	—	—	—	
3	—	11	0	15	—	5 (1)	The Crown	—	—	—	
4	—	1	1	19	—	5 (1)	The Crown	—	—	—	
4½	—	0	0	33	—	5 (1)	The Crown	—	—	—	
5	—	14	0	31	—	5 (1)	The Crown	—	—	—	
6	—	0	0	33	—	5 (1)	The Crown	—	—	—	
7	—	115	0	1	—	5 (1)	The Crown	—	—	—	
8	—	10	0	25	—	5 (1)	The Crown	—	—	—	
9	—	9	2	13	—	5 (1)	The Crown	—	—	—	
10	—	1	1	14	—	5 (1)	The Crown	—	—	—	
11	—	7	3	12	—	5 (1)	The Crown	—	—	—	
12	—	27	0	35	—	5 (1)	The Crown	—	—	—	
13	—	8	2	32	—	5 (1)	The Crown	—	—	—	
14	—	5	0	27	—	5 (1)	The Crown	—	—	—	
15	—	0	2	5	—	5 (1)	The Crown	—	—	—	
16	—	4	3	31	—	5 (1)	The Crown	—	—	—	
17	—	11	1	18	—	5 (1)	The Crown	—	—	—	
18	—	4	1	8	—	5 (1)	The Crown	—	—	—	
19	—	3	0	17	—	5 (1)	The Crown	—	—	—	
20	—	7	1	7	—	5 (1)	The Crown	—	—	—	
21	—	1	2	2	—	5 (1)	The Crown	—	—	—	
22	—	5	0	8	—	5 (1)	The Crown	—	—	—	
23	—	2	0	34	—	5 (1)	The Crown	—	—	—	
24	—	0	2	38	—	5 (1)	The Crown	—	—	—	
25	—	0	2	11	—	5 (1)	The Crown	—	—	—	
26	—	0	2	21	—	5 (1)	The Crown	—	—	—	
27	—	11	0	22	—	5 (1)	The Crown	—	—	—	
28	—	5	0	17	—	5 (1)	The Crown	—	—	—	
29	—	32	0	17	—	5 (1)	The Crown	—	—	—	
30	—	215	3	16	—	5 (1)	The Crown	—	—	—	
31	—	0	2	8	—	5 (1)	The Crown	—	—	—	
32	—	6	1	24	—	5 (1)	The Crown	—	—	—	
33	—	0	3	31	—	5 (1)	The Crown	—	—	—	
34	—	7	3	24	—	5 (1)	The Crown	—	—	—	
35	—	13	1	21	—	5 (1)	The Crown	—	—	—	
36	—	7	2	6	—	5 (1)	The Crown	—	—	—	
37	—	0	1	29	—	5 (1)	The Crown	—	—	—	
38	—	13	1	8	—	5 (1)	The Crown	—	—	—	
39	—	32	3	9	—	5 (1)	The Crown	—	—	—	
40	—	6	0	15	—	5 (1)	The Crown	—	—	—	
41	—	0	0	19	—	5 (1)	The Crown	—	—	—	
42	—	3	0	11	—	5 (1)	The Crown	—	—	—	
43	—	0	1	7	—	5 (1)	The Crown	—	—	—	
44	—	2	3	21	—	5 (1)	The Crown	—	—	—	
45	—	36	1	14	—	5 (1)	The Crown	—	—	—	
46	—	0	2	16	—	5 (1)	The Crown	—	—	—	
47	—	1	3	21	—	5 (1)	The Crown	—	—	—	
48	—	1	0	2	—	5 (1)	The Crown	—	—	—	
49	—	0	3	11	—	5 (1)	The Crown	—	—	—	
50	—	1	3	17	—	5 (1)	The Crown	—	—	—	
51	—	64	0	24	—	5 (1)	The Crown	—	—	—	
52	—	0	0	28	—	5 (1)	The Crown	—	—	—	
53	—	4	3	26	—	5 (1)	The Crown	—	—	—	
54	—	0	1	30	—	5 (1)	The Crown	—	—	—	
55	—	7	0	1	—	5 (1)	The Crown	—	—	—	
56	—	1	0	15	—	5 (1)	The Crown	—	—	—	
57	—	5	3	29	—	5 (1)	The Crown	—	—	—	
58	—	8	0	2	—	5 (1)	The Crown	—	—	—	
59	—	0	3	19	—	5 (1)	The Crown	—	—	—	
61	—	0	0	17	—	5 (1)	The Crown	—	—	—	
62	—	0	0	8	—	5 (1)	The Crown	—	—	—	
63	—	0	0	29	—	5 (1)	The Crown	—	—	—	
64	—	0	1	2	—	5 (1)	The Crown	—	—	—	
65	—	0	0	34	—	5 (1)	The Crown	—	—	—	
66	—	0	1	28	—	5 (1)	The Crown	—	—	—	
67	—	0	1	10	—	5 (1)	The Crown	—	—	—	
69	—	0	0	9	—	5 (1)	The Crown	—	—	—	
70	—	0	0	6	—	5 (1)	The Crown	—	—	—	
71	—	0	0	5	—	5 (1)	The Crown	—	—	—	
73	—	0	2	1	—	5 (1)	The Crown	—	—	—	
74	—	1	3	6	—	5 (1)	The Crown	—	—	—	
76	—	0	0	17	—	5 (1)	The Crown	—	—	—	
77	—	0	0	17	—	5 (1)	The Crown	—	—	—	
78	—	0	0	7	—	5 (1)	The Crown	—	—	—	

Lot No	Sub-divisional Lot No	Extent			No of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A	R	P							
79	—	0	0	18	—	5 (1)	The Crown	—	—	—	—
80	—	0	0	5	—	5 (1)	The Crown	—	—	—	—
81	—	0	0	4	—	5 (1)	The Crown	—	—	—	—
82	—	0	2	27	—	5 (1)	The Crown	—	—	—	—
83	—	0	1	17	—	5 (1)	The Crown	—	—	—	—
84	—	0	0	26	—	5 (1)	The Crown	—	—	—	—
85	—	0	1	6	—	5 (1)	The Crown	—	—	—	—
86	—	0	2	2	—	5 (1)	The Crown	—	—	—	—
87	—	0	1	36	—	5 (1)	The Crown	—	—	—	—
88	—	0	0	21	—	5 (1)	The Crown	—	—	—	—
89	—	0	3	37	—	5 (1)	The Crown	—	—	—	—
91	—	0	0	39	—	5 (1)	The Crown	—	—	—	—
92	—	14	0	16	—	5 (1)	The Crown	—	—	—	—
93	—	1	1	25	—	5 (1)	The Crown	—	—	—	—
94	—	0	2	20	—	5 (1)	The Crown	—	—	—	—
95	—	21	0	22	—	5 (1)	The Crown	—	—	—	—
96	—	0	3	9	—	5 (1)	The Crown	—	—	—	—

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent

Dated at Colombo, this 10th day of September, 1956.

D. R. L. BALASURIYA,
for Permanent Secretary to the Ministry of Lands and Land Development.

Land Acquisition Notices

CORRECTION

IN line two of Column II of the Schedule to the Order No 247 of 1955, published under proviso (a) to Section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as Amended by Land Acquisition (amendment) Act, No 39 of 1954, made by the Honourable the Minister of Lands and Land Development and published in Part III of the *Ceylon Government Gazette* No 10,809 of June 17, 1955, delete the name "Wattarapola".

CORRECTION

Reference No LA/IR/53/4—J 54 L 194

IN line 24 of Column IV of the Schedule to the Order under Section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, published in Part III of the *Ceylon Government Gazette* No 10,962 of August 17, 1956, pertaining to Order No 293 of 1956, insert after the words "Final Village Plan 1.244", the words "and part of Preliminary Plan 2461".

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36, Proviso (a)

ORDER No. 353 OF 1956

Reference No LB 2270/J 55 LG 536.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, September 22, 1956.

C. P. DE SILVA,
Minister of Lands and Land Development.

SCHEDULE

I

Government Agent, Assistant Government Agent or other authorized officer

II

Description of Land

The Government Agent, Matara District, or other officer authorized by him Two blocks of land totalling in extent about 2 roods 20 perches from the land called Halpahlenawatta (lot 168 in Matara Town Planning and Assessment Survey Sheet No. O 25/41—4 East), situated in Kadeweediya North, within the U. C limits of Matara, Wellaboda Pattuwa, and Four Gravets, Matara District, and bounded as follows.—

- (1) Boundaries of the land required for the Market—
North by lot 118 in Matara Town Planning and Assessment Survey Sheet No O 25/41—4 East,
East by part of the same land (Halpahlenawatta),
South by lot 170 in Matara Town Planning and Assessment Survey Sheet No. O 25/41—4 East,
West by Batuta Road.
- (2) Boundaries of the land required for the Road—
North by lots 118 and 119 in Matara Town Planning and Assessment Survey Sheet No O 25/41—4 East;
East by lot 247 in Matara Town Planning and Assessment Survey Sheet No O 25/41—4 East and a path;
South by part of the same land (Halpahlenawatta),
West by part of the same land (Halpahlenawatta).

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36, Proviso (a)

ORDER No. 354 OF 1956

Reference No. QA 277/J 56 T 66.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, September 22, 1956.

C. P. DE SILVA,
Minister of Lands and Land Development.

SCHEDULE

I Government Agent, Assistant Government Agent or other authorized officer	II Description of Land
The Government Agent, Colombo District, or other officer authorized by him	A portion, in extent about 14 30 perches, out of the land called Meth Medura Garden, situated at Rawatawatta, within the U. C. limits of Moratuwa, Salpiti Korale, Colombo District; and bounded as follows — North and East by the land called Meth Medura Gardens (Crown), South by portion of the same land; West by Rawatawatta Road.

CORRECTION

No LWA 44/J 56 E 167

IN line two of Column II of the Schedule to the Order, No. 355 of 1955, published under proviso (a) to Section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, made by the Minister of Lands and Land Development and published in the *Ceylon Government Gazette Extraordinary* No. 10,831 of August 29, 1955, substitute for the name "Kanupola" the name "Kanahela (Part)".

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

A portion, in extent about 4 acres, out of the land called Delgahaknatta, situated at Boralesgamuwa, Colombo D. R. O's Division, Colombo District; and bounded as follows —

North by a part of the same land, claimed by Mr. L. R. Perera,
East by V. C. Road,
South by estate road and Ambagahahena Estate,
West by the land called Delgahawatta, claimed by A. D. Jimoris and others, and the land called Delgahakanatta, claimed by D. M. D. Missona.

Ref. No. J/56 S 185, R/Q 129,
Colombo, July 12, 1956.

C. P. DE SILVA,
Minister of Lands and Land Development

MA/AC/812/56.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

All those premises in extent about 1 A. 2 R. 30 75 P., bearing assessment No. 82, Korteboam Street, situated in Kotchena West Ward within the Municipal limits of Colombo, Colombo District; and bounded as follows:—

North by land bearing assessment No. 100, Korteboam Street;
East by land bearing assessment Nos. 79A, 79/1A and 79B, Jampettah Street,
South by land bearing assessment Nos. 38 and 42, Korteboam Street;
West by Korteboam Street.

Ref. No. J 56 LG 233,
Colombo, September 10, 1956

C. P. DE SILVA,
Minister of Lands and Land Development

No. LD 4891.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

A portion, in extent about 1½ acres out of the land called Ganegederakumbura (part of lot 1 in P. P. A. 1,984), situated in Gunnepane Madige Village, Udagampaha Korale, Pata Dumbura Division, Kandy District, and bounded as follows —

North by Balatota, Ela,
East by the lands called Pihillademya Ganegedawatta, claimed by Ibrahim Saibo and the land called Ganegedawatta claimed by H. M. Abdul Rahim and others,
South by the remaining portion of the same land,
West by the land called Ganegedarawatta, claimed by M. Abdul Majeed and others (heirs of the late Isubu Lebbe).

Ref. No. J 55 E 413,
Colombo, September 6, 1956,

C. P. DE SILVA,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Reference No. R/Q 129.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose.—

Description of the land to be acquired :

P. plan No A 4,012. Situation Boralesgomuwa

Lot	Name	Description	Name of Claimant	Extent		
				A	B	P
1	Delgahakanatta	Open waste land contains 20 coconut trees 20 years, 61 rubber trees 40 years along the boundaries, an Electric Standard and part of Transmission Line	Dr E. S Godlieb, Premier Dispensary and Sugony, 23, Mirigama Road, Negombo	3	3	33.4

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorised in writing, before me at the Colombo Kachcheri, on November 17, 1956, at 10 30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 1, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, September 22, 1956.

U. A. GUNERATNE,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Reference No. R/A—13.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose.—

Description of the lands to be acquired .

SCHEDULE

Preliminary plan No. A 3,595 Ward No. 14—Slave Island and Ward No. 15—Wekande, within the Municipal limits of Colombo

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	B.	P.
1	Part of premises bearing assessment No. 6, Rifle Street	Metalled road and pavement	A. L. M. Absha Umma, 86, Messenger Street, Colombo	0	0	0.38
2	Do.	Waste land contains parts of eaves of the adjoining building	do.	0	0	0.63
3	Part of premises bearing assessment No. 2, Rifle Street	Metalled road	Rashid Bin Hassan, 148, Dematagoda Road, Colombo	0	0	3.77
4	Do.	Waste land contains parts of eaves of the adjoining building	do.	0	0	0.87
5	Parts of premises bearing assessment Nos. 11 and 15, Church Street	Metalled road and pavement	M. L. M. Mackeen, West End Drapery Stores, Main Street, Colombo	0	0	2.45
6	Do.	Ditto, contains a masonry step	do.	0	0	0.46
7	Parts of premises bearing assessment Nos. 17, 19, 21 and 23, Church Street	Metalled road and pavement	M. M. Abdul Cader, 16, Alexandra Road, Wellawatta	0	0	2.33
8	Do.	do.	do.	0	0	0.26
9	Do.	Garden (no cultivation) contains a masonry wall	do.	0	0	0.47
10	Part of premises bearing assessment No. 27, Church Street	Metalled road and pavement	Mrs. Noor Haseena Hassan (wife of Dr. M. Mohideen Hassan), 33, 5th Lane, Kollupitiya	0	0	1.37
11	Do.	Waste land contains a paved floor and part of masonry wall	do.	0	0	0.56
12	Do.	Part of tiled masonry building	do.	0	0	0.35
13	Part of premises bearing assessment No. 29, Church Street	Metalled road and pavement	V Natarajan, 292, Deans Road, Maradana	0	0	1.38
14	Do.	Waste land contains a paved floor and part of masonry wall	do.	0	0	0.50
15	Do.	Part of tiled masonry building	do.	0	0	0.17
16	Part of premises bearing assessment No. 37, Church Street	Metalled road and pavement	Mrs Maimoon Beebi (wife of the late M. S. M. Bharatheen), c/o B. M. Jauffor Sadiq, 293, Main Street, Colombo (Attorney)	0	0	3.11
17	Parts of premises bearing assessment Nos. 39, 41 and 43, Church Street	Ditto, contains part of masonry drain	M. S. M. Badurdeen, 293, Main Street, Colombo	0	0	3.06
18	Parts of premises bearing assessment Nos. 41 and 43, Church Street	Waste land	do.	0	0	0.24
19	Do.	Part of tiled masonry building	do.	0	0	0.36
20	Part of premises bearing assessment No. 47, Church Street	Metalled road and pavement contains parts of eaves and the masonry steps of the adjoining building	M. S. M. Kamaldeen, 293, Main Street, Colombo	0	0	5.02
21	Premises bearing assessment Nos. 59, 61, 55/24 and parts of premises bearing assessment Nos. 51, 53, G 55 and 55/23, Church Street	Metalled road and pavement contains part of a temporary zinc roofed shed and a masonry wall	Mrs Nona Kitchil Amath and T Y Amath, "The Nest", Saunders Court, Colombo 2	0	0	7.50
22	Parts of premises bearing assessment Nos. 51 and 53, Church Street	Garden (no cultivation) contains part of a temporary zinc roofed shed, a masonry wall and parts of eaves of the adjoining building	do.	0	0	0.21
23	Part of premises bearing assessment No. 55/23, Church Street	Garden (no cultivation) contains parts of eaves of the adjoining building	do.	0	0	0.48

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R.	P.
24	Part of premises bearing assessment No. 65, Church Street	Metalled road and pavement, contains a cement paved floor	His Grace the Archbishop of Colombo	0	0	4 14
25	Do.	Waste land contains a cement paved floor and parts of a masonry wall and eaves of the adjoining building	do.	0	0	0-73
26	Premises bearing assessment Nos. 69, 71, 69/8, 69/9, and part of premises bearing assessment No. G 69, Church Street	Metalled road, and pavement contains part of a masonry drain	Mrs. Joslin Bentaraarachchi, 47/21, Saunders Court, Slave Island	0	0	3-38
27	Premises bearing assessment No. 73, and parts of premises bearing assessment Nos. 73/2 and 77, Church Street	Metalled road and pavement	C Kulanda Velu "Thihai", Puloly East, Point Pedro	0	0	3 80
28	Parts of premises bearing assessment Nos. 73/2 and 77, Church Street	Waste land contains parts of masonry step and temporary zinc and wooden building	H Pichoris Singho, 51, Church Street, Slave Island	0	0	0 53
29	Premises bearing assessment No 79 and part of premises bearing assessment No. 81, Church Street, and premises bearing assessment Nos. 38, 38/3, 40, 42, 44, 46 and 50, and parts of premises bearing assessment Nos. 38/1 and 38/2, Saunder's Court	Metalled road and pavement ..	K M. N S P. N. Ramasamy Chettiar and K. M. N S P. N. Subramaniam Chettiar, 93, Aerodrome Road, Kandawela Estate, 3, Ratmalana	0	0	11-44
30	Parts of premises bearing assessment Nos. 38/1 and 38/2, Saunder's Court, and part of premises bearing assessment No. 81, Church Street	Waste land contains two masonry steps	do.	0	0	1-24
31	Part of premises bearing assessment No. 36, Saunder's Court	Metalled road and pavement	A S Pieris, Post Office, Nuwara Ehya	0	0	2-11
32	Do	Waste land	do.	0	0	0 22
34	Part of premises bearing assessment No. 32, Saunder's Court	Metalled road and pavement	M. H. M. Ashroff, 9, Charlemont Road, Wellawatta	0	0	2-28
35	Do.	Waste land	do.	0	0	0 21
36	Part of premises bearing assessment No. 28, Saunder's Court	Metalled road and pavement	Mrs. Suleha Umma, wife of Meerabai Jeeth Mohammado, c/o Mackinnon Mackenzie & Co., Colombo	0	0	2 48
37	Do.	Waste land ..	do	0	0	0 22
38	Part of premises bearing assessment No. 24, Saunder's Court	Metalled road and pavement ..	Walpatagamage Deonis Appuhamy, Talangama North	0	0	2 43
39	Do.	Waste land	do.	0	0	0 21

DATES OF INQUIRY

Lots 1 to 6 at 10 a.m. on November 22, 1956
 Lots 7 to 15 at 10 a.m. on November 23, 1956
 Lots 16 to 23 at 10 a.m. on November 24, 1956
 Lots 24 to 30 at 10 a.m. on November 27, 1956
 Lots 31, 32, 34 to 39 at 10 a.m. on November 28, 1956

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri as above, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 10, 1956, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
 Colombo, September 22, 1956.

U. A. GUNERATNE,
 Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Reference No R/A-7.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired.

SCHEDULE

Preliminary plan No. A 3,232. Ward No. 6—Kochchikade within the Municipal limits of Colombo

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R.	P.
1	Part of assessment No 68 and assessment Nos. 60, 64, 68/45, 68/47, 68/48, 68/54, 68/55, 68/56, 68/57, 68/58, 68/59, to 68/83 and 68/89 to 68/93, Jampettah Street	Waste land contains a tiled masonry building and parts of masonry drains	Theodore Britto Babapulle, 177, Turret Road, Colombo 7	0	1	13 86
3	Assessment Nos. 71/39 to 71/45 and part of assessment No. 71, Hill Street	Waste land contains masonry drains	Mrs. Scholastica Josephine Caldera, St Brycedale, Ward Place, Colombo	0	0	12 83
4	Part of assessment No 52 and assessment Nos. 52/64 and 52/69, Kochchikade Street	Waste land contains a masonry drain and parts of a masonry wall	Dr. Richard Caldera, St Brycedale, Ward Place, Colombo	0	0	1 90

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on November 29, 1956, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 10, 1956, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
 Colombo, September 22, 1956.

U. A. GUNERATNE,
 Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Reference No. J 55 LG 496—S, R/A—19.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired

SCHEDULE

Preliminary plan No. A 3,715 Ward No 14—Slave Island, within the Municipal Limits of Colombo

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Part of premises bearing assessment Nos. 50, 52, 54, 56 and 58, Glennie Street	Waste land	Mohamed Aliyar Seyed Omer, 12, Rifle Street, Slave Island	0	0	2' 19
2	Part of premises bearing assessment Nos 60, 62/21, 66, 50, 52, 54, 56, 58, and G 62, Glennie Street	do.	do	0	0	9' 26
3	Not used					
4	Part of premises bearing assessment Nos. 46 and 48, Glennie Street	do.	A. R. M. Mohdeem, "Jameela Villa", 78, St Joseph's Street, Grandpass	0	0	2' 47
5	Do	do	do	0	0	0' 75
6	Part of premises bearing assessment No. 44, Glennie Street	do.	Mrs T. Muthucumar (address not known)	0	0	0' 35
7	Do	do.	do.	0	0	2' 01
8	Part of premises bearing assessment No. 42, Glennie Street	do.	Nona Uhami, wife of Mohamed Saban Dole, "Manzil", Station Road, Hunupitiya, Wattala	0	0	1' 38
9	Part of premises bearing assessment No. 40, Glennie Street	do.	Mrs. Nona Julaha Puwasa, 61/3, Base Line Road, Dematagoda	0	0	1' 61
10	Part of premises bearing assessment Nos. 32, 34, 36 and 38, Glennie Street	do.	Abdul Azeez, Abdul Raheem, "Zareen Dale", 1028, 3rd Division, Maradana Road, Borella	0	0	6' 92
11	Part of premises bearing assessment Nos 28, 30, 32, 34, 36, 38, 40, 42, Glennie Street	do.	Nona Uhami, wife of Mohamed Saban Dole, "Manzil", Station Road, Hunupitiya, Wattala, Mrs. Nona Julaha Puwasa, 61/3, Base-Line Road, Dematagoda, Abdul Azeez Abdul Raheem, "Zareen Dale", 1028, 3rd Division, Maradana Road, Borella, Mrs Nona Sulaha, 18, Fountain House Lane, Deans Road, Colombo 10, Noor Marzooka Mohideen, wife of Mohamed Mohideen (deceased), 162, Piands Lane, Colombo. Noor Zahira (minor), guardian: C. M. M Hashim, 172, Piands Lane, Maradana	0	0	3' 50
12	Part of premises bearing assessment No. 30, Glennie Street	do.	Mrs. Nona Sulaha, 18, Fountain House Lane, Deans Road, Colombo 10	0	0	1' 97
13	Part of premises bearing assessment No. 28, Glennie Street	do	Noor Marzooka Mohideen, wife of Mohamed Mohideen (deceased), 162, Piands Lane, Colombo, Noor Zahira (minor), Guardian C. M. M. Hashim, 172, Piands Lane, Maradana	0	0	2' 16
14	Premises bearing assessment Nos. 18, 20, 22, 24, 26, Glennie Street, and assessment Nos. 4 and 6, Leechman Lane	do.	Inan Moulana alias Seyed Ibrahim Bin Seyed Mohamed Inan Moulana, Welhipitiya, Welhgama, and heirs of Seyed Hamid Moulana, viz, Shabdeen Moulana, Sheik Moulana, Mrs Sithy Hamid Moulana, Mrs Pathma Hamid Moulana, Aynul Shafeeka Hamid Moulana and Mrs Seyed Abdulla, all of New Street, Welhgama	0	0	7' 78
15	Part of premises bearing assessment No. 16, Glennie Street	do.	Seyed Mohamed Abbas Sahib and Meera Mohideen Abdul Raheem, both of 190, Vauxhall Street, Slave Island, and Pathu Muthu, wife of A Batcha Saibo, 10, Rheinland Place, Kollupitiya	0	0	3' 17
16	Part of premises bearing assessment Nos. 10 and 12, Glennie Street	do	A E Fernando, 17, Spathedeia Avenue, Have-lock Town, Colombo	0	0	2' 12
17	Premises bearing assessment Nos 4, 6 and 8, Glennie Street	do.	T K. J. Kitchilan, 28, School Avenue, Wellawatta, and T. W J. Kitchilan, 228, C. M S Garden, Kirillapone, Colombo 6	0	0	1' 46
18	Premises bearing assessment No 88, Malay Street	do.	Mrs. K. Chelliah, 37/4, Dematagoda Place, Colombo	0	0	0' 57
19	Premises bearing assessment Nos 84 and 86, Malay Street	do.	S. T. M Samsudeen, 254, Main Street, Colombo	0	0	1' 29
20	Premises bearing assessment No 82, Malay Street	do.	Miss Asma Hany Cassim, 72, Wilson Street, Hulftsdorp, Colombo	0	0	1' 72
21	Premises bearing assessment No. 80, Malay Street	do	A. M. M. Mohideen, 233, Main Street, Colombo	0	0	2' 06
22	Part of premises bearing assessment Nos. 76 and 78, Malay Street	do.	Ahamed Lebbe Mohamed Mahful, 104, Chatham Street, Fort, Colombo, and 2 minors, viz, Misses Sithy Nuzha Mahful and Karun Maziha Mahful, heirs of the late Mrs. Mohamed Jaleel Qurathul Quraisha, second wife of 1st claimant who is also the guardian of above minors	0	0	2' 20
23	Part of premises bearing assessment Nos 76 and 78, Malay Street	do.	do.	0	0	0' 98
24	Part of premises bearing assessment No. 74, Malay Street	do.	Baba Zain Lye, 85/11, Silversmith Street, Colombo	0	0	0' 25
25	Do.	do.	do.	0	0	1' 47
26	Do.	do.	do.	0	0	0' 36

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
27	Part of premises bearing assessment Nos 70 and 72, Malay Street	Waste land	Mrs A M M Mohideen, wife of A M M Mohideen, P O Box 195, 21, Alee Avenue, Kollupitiya	0	0	2 78
28	Do.	do.	do.	0	0	1 03
29	Part of premises bearing assessment Nos. 66 and 68, Malay Street	do.	Mrs S E Caffoor, c/o A M Hameed, 106, Barnes Place, Colombo 7	0	0	0 80
30	Do.	do.	do.	0	0	2 58
31	Part of premises bearing assessment Nos. 62 and 64, Malay Street	do.	N M M Basrul Haf, N M M Yohiya, N M M Sadik, N M M Z Armit and N. M M S Zuhri, all of Zitan Stores, 251/253, Main Street, Colombo, N M M I Hussain, 76, Rosmead Place, Colombo, and N M M Sadi (minor), guardian: N. M M Basrul Haf, 251/253, Zitan Stores, Main Street, Colombo	0	0	1 94
32	Part of premises bearing assessment No. 26/14, Leechman Lane	do.	A C Amath, 24, Leechman Lane, Slave Island	0	0	0 25
33	Do.	Waste land contains part of eaves of adjoining building to west	do.	0	0	0 52
35	Part of premises bearing assessment Nos 58 and 60, Malay Street	Waste land	Mrs Shreefathul Mahroofa, wife of M. I A. Bary, 336, Dematagoda Road, Maradana	0	0	1 86
36	Part of premises bearing assessment Nos 54 and 56, Malay Street	do.	A M M. Seyado Abdul Cader, 114, Old Moor Street, Colombo	0	0	1 89
37	Part of premises bearing assessment No 26/10, Leechman Lane	do.	A. C Amath, 24, Leechman Lane, Slave Island	0	0	0 29
38	Do.	Waste Land contains eaves of adjoining building to west	do.	0	0	0 32
39	Part of premises bearing assessment No. 50, Malay Street	Waste land	M. A Seyed Omar, 12, Rufe Street, Slave Island and Abdul Cader now in India	0	0	0 22
39½	Do.	do.	do.	0	0	0 15
40	Do.	Waste land contains eaves of adjoining house to west	do.	0	0	0 98
41	Part of premises bearing assessment Nos. 50 and 48, Malay Street	Waste land	do.	0	0	4 01
42	Part of premises bearing assessment No 46, Malay Street	do.	Mrs F Mohamed Bhoj, Miss Khatija Bai Hassanally, Mrs Amtulla Bai Hassanally, wife of G. Tayabal, Mrs. Asma Bai Hassanally, Miss Shurrn Bai Hassanally, Miss Bilkis Bai Hassanally and Mrs. Bilkis Bai Hassanally, all of "New Castle", 302, Galle Road, Bambalapitiya	0	0	1 06
43	Part of premises bearing assessment Nos. 54/1, and 3, Java Lane	do.	A. S. Saleem, Mrs H. M Ibrahim, Mrs H H Salih, all of 15, Mary's Road, Bambalapitiya	0	0	0 21
44	Do.	Waste land contains eaves of adjoining house to west	do.	0	0	0 35
45	Part of premises bearing assessment Nos. 54/1, and 3 Java Lane	do.	do.	0	0	0 10
46	Part of premises bearing Nos. 40, 42 and 44, Malay Street, assessment Nos. 58 and 56 and 54/1 and 3, Java Lane	Waste land	do.	0	0	3 20
47	Parts of premises bearing assessment Nos. 51 and 53, Mews Street	do.	M H Zaheed, 250/1, Hulftsdorp, Colombo	0	0	1 19
48	Not used.					
50	Part of premises bearing assessment No. 27/14, Ferry Lane	Waste land contains eaves of the adjoining house to north	Aboobaker, Joosub, 123, Bankshall Street, Pettah, Colombo Agent, M. D. Kitchilan, 30, Stewart Street, Slave Island	0	0	0 13
51	Part of premises bearing assessment Nos. 21, 23, 25, 27, 27/1, 27/2, 27/3, 27/4, 27/5, 27/6, 27/16, 27/17, 27/14, and G. 27, Ferry Lane, and assessment Nos. 52, 54, 56, and 58, Mews Street	Waste land contains part of masonry drain	do.	0	0	11 87
52	Part of premises bearing assessment No. 11/11, Ferry Lane	Waste land contains part of masonry drain	Mrs. Z E Nafia, 57/5, Davidson Road, Bambalapitiya	0	0	0 37
52½	Do.	do.	do.	0	0	0 96
53	Part of premises bearing assessment Nos. 11/12, 11/14, 15, 17, and 19, Ferry Lane	Waste land	Mrs. S. S Samhoun alias Vathumathul Marhooma Vadood, wife of S. S. Samhoun, 3, Mount Pleasant, Baseline Road, Colombo; Enayathul Bashura Vadood, wife of M. Cassam, 74/3, Kollupitiya Lane, Kollupitiya; Maimoon Bushra Vadood, wife of M. S. Marzook, 17, Meetotamulla Road, Kolonnawa; and Fathamathul Raheek Vadood, wife of M. S. Ishak, 8, Messenger Street, Colombo	0	0	2 90
54	Part of premises bearing assessment No 16/1, Ferry Lane	Waste land contains a part of eaves of the adjoining house	Mohamed Thaha Selima, wife of C. L. M. M. Buhari, 70, Wilson Street, Hulftsdorp, Colombo	0	0	0 02
55	Do.	Waste land contains a part of a temporary shed with zinc roof and planked walls and part of eaves of the adjoining house	do.	0	0	0 52
56	Part of premises bearing assessment No. G 16, Ferry Lane	Waste land	Abdul Majeed Mohamed Cassim, 50, Davidson Road, Bambalapitiya	0	0	0 37

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
56½	Part of premises bearing assessment No G 16, Ferry Lane	Waste land	Abdul Majeed Mohamed Cassim, 50, Davidson Road, Bambalapitiya; Mohamed Thaha Selma, wife of C. L. M. M. Buhari, 70, Wilson Street, Hulftsdorp, Colombo; Salbo Tamby Abdul Wahid, 238, Main Street, Colombo; S. T. Noor Narsaha, 28, Clifford Place, Bambalapitiya; and Mrs. A. L. M. Subiah Umma, wife of Ahamed Lebbe Marikar Subiah, 47, Peterson Lane, Wellawatta	0	0	0 06
57	Part of premises bearing assessment No 16, Ferry Lane	Garden contains 1 matthody tree 10 years	Abdul Majeed Mohamed Cassim, 50, Davidson Road, Bambalapitiya	0	0	0 39
58	Part of premises bearing assessment No 14, Ferry Lane	Part of garden (no cultivation)	Mrs. A. L. M. Subiah Umma, wife of Ahamed Lebbe Marikar Subiah, 47, Peterson Lane, Wellawatta	0	0	0 39
59	Part of premises bearing assessment No. 12, Ferry Lane	do.	S. T. Noor Narsaha, 28, Clifford Place, Bambalapitiya	0	0	0 30
60	Part of premises bearing assessment No. 10, Ferry Lane	do.	S. T. A. Wahid, 238, Main Street, Colombo	0	0	0 28
62	Part of premises bearing assessment No 11¼, Ferry Lane	Waste land	Rafath Al Atha Biya Yusuf, wife of Mohamed Hadjar Mohamed Yusuf, "Salamat", Dickman's Road, Bambalapitiya	0	0	0 49
63	Ditto and premises bearing assessment Nos 7, 9, 11, 11/1 to 11/3, Ferry Lane	do.	do.	0	0	3 99
64	Premises bearing assessment Nos 87 and 89, Malay Street	do.	A. E. Fernando, 17, Spathodea Avenue, Havelock Town	0	0	4 77
65	Premises bearing assessment No 91, Malay Street	do.	Mrs. M. S. Nooral Jameela, 248, Main Street, Colombo	0	0	2 44
66	Premises bearing assessment No 93, Malay Street and assessment No. 8/1, Ferry Lane	do.	Mrs. Saeeda Hameed, wife of Abubacker Shaul Hameed, 36, Station Road, Wellawatta	0	0	1 81
67	Parts of premises bearing assessment Nos 90, 94, 96, 98, 100, 102 and 104, Malay Street	do.	Ismail Lebbe Marikar Ebrahim Lebbe Marikar, Veyangalla, Agalawatta	0	0	8 60
68	Do.	Waste land contains masonry steps	do.	0	0	0 44
70	Part of premises bearing assessment No. 104/2, Malay Street	Waste land contains the eaves of the adjoining building to west	do.	0	0	0 40
71	Part of premises bearing assessment Nos. 106, 104/2, Malay Street	Waste land	do.	0	0	1 25
72	Part of premises bearing assessment No. 110, Malay Street	do.	O. C. Ahamath, H. M. Customs, Colombo	0	0	1 79
73	Do	do.	do.	0	0	0 16
74	Part of premises bearing assessment No. 114, Malay Street	do.	Earnest Botejoe, Boteju Avenue, off Station Road, Dehiwala	0	0	0 61
75	Do.	do.	do.	0	0	0 90
76	Part of premises bearing assessment Nos 116 and 118, Malay Street	do.	Mrs. Rhone Botejoe, wife of Alfred Justin Botejoe, Mantfront Estate, Peradeniya	0	0	2 04
77	Do.	do.	do.	0	0	1 31
78	Part of premises bearing assessment Nos. 120 and 122, Malay Street	do.	Edgar Henry Botejoe, Roseland, 22/1, Station Road, Dehiwala	0	0	1 29
79	Do.	do.	do.	0	0	2 10
80	Premises bearing assessment No. 126, Malay Street and assessment Nos. 4 and 6, De Soysa Street	do.	Mrs. M. C. M. Umma Kaduja, Old Road, Beruwala; A. R. M. Mohamed Cassim Hadjar, Mahagana, Old Road, Beruwala; A. R. M. Razeen, 233, Perry Street, Colombo; Mrs. Abdul Caffoor Marikkar Pattumma Hamine and I. L. M. A. Abdulla Marikkar, 308, Aluthgamweediya	0	0	0 96
81	Part of premises bearing assessment Nos. 3 and 5, De Soysa Street and assessment No. 128, Malay Street	do.	A. C. M. Thahir, Barnes House, 43, Barnes Place, Colombo	0	0	2 56
82	Part of premises bearing assessment No. 5, De Soysa Street, and assessment No 128, Malay Street	do.	do.	0	0	0 50
84	Part of premises bearing assessment Nos. 132, 136, G 136, and 138, Malay Street	Waste land contains part of passage	J. P. H. de Saram, J. M. B. de Saram, J. E. M. de Saram, all of 206, St. Joseph's Street, Grandpass	0	0	1 73
85	Do	do.	Merennage Albert Cooray, Toddy Renter, Colombo	0	0	4 06
86	Part of premises bearing assessment Nos. 142 and 140, Malay Street	Waste land	Kurban Hussem Adamaly and Fazalabai Gulam Hussem, both of 136, 4th Cross Street, Colombo	0	0	2 19
87	Part of premises bearing assessment No 142, Malay Street	do.	do.	0	0	0 36
89	Part of premises bearing assessment Nos. 146 and 150, Malay Street	do.	K. C. Pathmanathan, Mrs. Thangamma Canapathipillai and K. C. Sithamparanathan, all of 32, Station Road, Wellawatta	0	0	0 37
90	Do.	do.	do.	0	0	2 28
91	Part of premises bearing assessment No. 154, Malay Street	Paved floor	Karl Soysa, "Kurukshetra", Angulana, Moratuwa	0	0	0 15
92	Parts of premises bearing assessment Nos. G 159 and 161, Malay Street	Waste land and part of paved passage	Mrs. M. I. H. S. Zanhar, c/o Moossee A. Hameed, 41, Rajasinghe Road, Wellawatta	0	0	0 25
93	Part of premises bearing assessment No. 161, Malay Street	Waste land	do.	0	0	0 37
94	Part of premises bearing assessment No. 166, Malay Street	Waste land contains masonry hood of adjoining building to north	The heirs of the late P. S. A. Sundarampillai (names of heirs and addresses not known)	0	0	0 05
95	Part of premises bearing assessment No 166, Malay Street	Waste land	Heirs of the late P. S. A. Sundarampillai (addresses not known)	0	0	0 19
96	Do.	do.	do.	0	0	0 32

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
97	Part of premises bearing assessment No 167, Malay Street	Waste land	Mrs Ponnammah Veerakathy, widow of David Nagamuttu Veerakathy, 88, Wekanda Road, Slave Island; Mrs. Paimalapillai Kandasamy, wife of S. V. Kandasamy, 58, Wekanda Road, Slave Island; Mrs. Lilly Sthurthan Seevaratnam, wife of S. S. Seevaratnam, Superintendent of Gulugahakanda Group, Wanduramba, Galle; Mrs. Grace Pushpam Ponnathpalam, wife of K. T. Ponnathpalam, Income Tax Office, Colombo; Miss Rasamany Veerakathy (minor), 88, Wekanda Road, Slave Island; Miss Mutunayaky Kandasamy (minor), daughter of S. V. Kandasamy (the guardian and curator of the minors is S. V. Kandasamy)	0	0	0 35
98	Do.	do.	Mrs Ponnammah Veerakathy, widow of David Nagamuttu Veerakathy, 88, Wekanda Road, Slave Island; Mrs. Paimalapillai Kandasamy, wife of Mr. S. V. Kandasamy, 88, Wekanda Road, Slave Island; Mrs. Lilly Sthurthan Seevaratnam, wife of S. S. Seevaratnam, Superintendent of Gulugahakanda Group, Wanduramba; Mrs. Grace Pushpam Ponnathpalam, wife of K. T. Ponnathpalam, Income Tax Office, Colombo; Miss Rasamany Veerakathy (minor), 88, Wekanda Road, Slave Island; Miss Mutunayaky Kandasamy (minor), daughter of S. V. Kandasamy (the guardian and curator of the minors is S. V. Kandasamy)	0	0	0 30
99	Part of premises bearing assessment No. 169, Malay Street	do.	Fenzurrifa Sheriff (minor), guardian Colonel Mohamed Sheriff of Dematagoda Street, Colombo, who also has only life interest	0	0	0 34
100	Do.	Waste land contains a masonry step	do.	0	0	0 35

DATES OF ENQUIRY

Lots 1 to 12 at 10 a.m. on November 30, 1956.
 Lots 13 to 20 at 10 a.m. on December 1, 1956.
 Lots 21 to 30 at 10 a.m. on December 3, 1956
 Lots 31 to 33, 35 to 41 at 10 a.m. on December 4, 1956.
 Lots 42 to 52½ at 10 a.m. on December 5, 1956.
 Lots 53 to 60 at 10 a.m. on December 6, 1956.
 Lots 62 to 68 at 10 a.m. on December 7, 1956
 Lots 70 to 79 at 10 a.m. on December 8, 1956.
 Lots 80 to 82, 84 to 87 at 10 a.m. on December 13, 1956.
 Lots 89 to 96 at 10 a.m. on December 14, 1956
 Lots 97 to 100 at 10 a.m. on December 15, 1956.

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri as above and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 20, 1956, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
 Colombo, September 22, 1956.

U A GUNERATNE,
 Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
 (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Reference No R/A-18.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired

SCHEDULE

Preliminary plan No A 3,457. Ward No 7—St Pauls, within the Municipal limits of Colombo

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
37	Part of premises bearing assessment No 15/5, New Moor Street	Waste land contains the eves of the adjoining building	Avra, Ltd, 19, Sea Street, Colombo	0	0	0-25
38	Part of premises bearing assessment No 15/18, New Moor Street	do.	do.	0	0	1-32
39	Premises bearing assessment Nos G 15, 15/7 to 15/15, 15/17 and parts of assessment Nos 15/5 and 15/18, New Moor Street	Waste land contains part of a masonry diam	do.	0	0	16-80
41	Parts of premises bearing assessment Nos. 17/12, 17/12A and 17/14, New Moor Street	do.	The Bank of Chettinad, Ltd, 256, Sea Street, Colombo, disputed by Avra, Ltd, 19, Sea Street, Colombo	0	0	0-77
42	Part of premises bearing assessment No 17/11, New Moor Street	Waste land	The Bank of Chettinad, Ltd, 256, Sea Street, Colombo	0	0	1 71
43	Do.	Part of tiled masonry building	do.	0	0	0-25
44	Part of premises, bearing assessment No. G 17, New Moor Street	Waste land	do.	0	0	1-70
45	Parts of premises bearing assessment Nos: 17/27 and 17/28, New Moor Street	Part of a tiled masonry building	do.	0	0	0-57

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
46	Part of premises, bearing assessment No. 17/28, New Moor Street	Waste land	The Bank of Chottinad, Ltd. 256, Sea Street, Colombo	0 0 0-08
47	Premises bearing assessment Nos 17/12, 17/12A, 17/14 to 17/26 and parts of G 17, 17/11, 17/27 and 17/28, New Moor Street	Waste land contains part of a masonry diain	do	0 0 21-91
48	Parts of premises, bearing assessment Nos 31/4 and 31/17, New Moor Street	do.	Abdul Hussain Davoodbhoy, 50, Dam Street, Colombo	0 0 9 62
49	Do	Part of tiled masonry building	do	0 0 0 04
50	Do.	Waste land	do	0 0 0 47
51	Premises bearing assessment Nos 112/1 to 112/8 and part of G 112, Supina Lane	Waste land contains parts of two masonry diains and part of a zinc and wooden building	Mrs A. A. Musafar, Police bungalow, Pepilyana, Dohi-wala and Abdul Rahman Mohamad Cassum of 33, Oilman Street, New Bazaar, Colombo 12	0 0 23-94

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on November 21, 1956, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 20, 1956, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, September 22, 1956

U. A. GUNERATNE,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Reference No. LH/A 2.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose.—

Description of the land to be acquired

Lot 1 in P. P. A. 4026. Village—Maha Bellana, Panadura Totamune, Kalutara District, Western Province

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Bogahawatta and Delgahawatta	Cinnamon 100 years contains few scattered coconut trees 50 years and coconut garden contains coconut trees 1-50 years, jak trees 50 years, mango trees 25 years, aecanut trees 15 years, cinnamon 25 years, 1 zinc masonry building and a road	Mrs Sylvia Rodrigo of Pendenis Avenue, Kollupitiya, Mrs. E. Cyril Abeywardena of 36/2, Sumudrasanna Road, Mount Lavinia, Mrs. Constance Norris of Horana Road, Panadura, Mesdames Glencora Rodrigo, Eugene Rodrigo, both of Samudragiri Walauwa, Panadura, Mrs Phyllis Gunawardena of 27, De Fonseka Place, Havelock Town, Mrs Monica Salgado of Samudragiri Walauwa, Panadura, and Mrs. Iris Salgado of Rillahena Estate, Pelmadulla	12 2 12
Total				12 2 12

All persons interested in the aforesaid land to be acquired are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Kalutara, on November 30, 1956, at 10.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 23, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kalutara, September 14, 1956.

E. M. D. WICKRAMASINGHE,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Reference No. L.D. 4938.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose.—

Description of the land to be acquired.

A portion out of Castlereagh Estate in extent 1 A 0 R 15 9 P, situated in Summerville Village, Ambagamuwa Korale, Uda Bulathgama, Kandy District, and more particularly surveyed and described as lot 1 in preliminary plan No. A 2,373 and claimed by Messrs H. W. Amarasinguriya Estates, Ltd., 49/17, Iceland Buildings, Colombo 3

All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on November 5, 1956, at 10 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 29, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

All deeds and documents in support of their interests in the land and of the amount of compensation asked for should be produced at the inquiry.

The Kachcheri,
Kandy, September 24, 1956.

D. G. L. MISSE,
Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Reference No. LD 1308.

I hereby give notice under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose.—

Description of the land to be acquired.

Name of land Kolahanakumbura, Dorakada-asawa, Godakumbura, Lots 1, 2, 3, 4, and 6 of P P A 2,358

Extent.	Lot No.	A R P		
		A	R	P
	1	0	0	1.5
	2	0	0	0.2
	3	0	0	0.7
	4	0	0	3.1
	6	0	0	1.0
		0 0 6.5		

Situation: In Kahatadauda and Napotawela villages, Udahehaheta D. R. O's Division, Nuwara Eliya District, Central Province

Claimants: Lots 1 and 2 .. Tennakoon Panikkahewage Ranahewa, Napotawela, Padiyapelella.
 3 .. Tennakoon Panikkahewage Ratnamuthu, Napotawela, Padiyapelella
 4 .. Jayasundara Mudryanselage Heen Banda, and Lot 6, Meegaswattegedera Appuhamy, both of Napotawela, Padiyapelella.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Maturata Circuit Bungalow, on November 26, 1956, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 15, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Nuwara Eliya, September 8, 1956.

C. J. SERASINGHA,
Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Reference No. J 55 E 441—L B. 2264.

I, V Ramanathan, Assistant Government Agent, Matara District, hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose.—

Description of the land to be acquired.

Preliminary plan No. A 1,392. Village—Akurugoda, Woligam Korale, Matara District

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Usgodakella <i>alias</i> Potalanda	Rubber 38 years and tea 25 years	Mrs J. W. Samarasinghe, A Samarasinghe, J D H Samarasinghe, all of Bimbulgodella Group, Telijjawila, Mrs D. S Abeygunawardena of 5, Stubbs Place, Havelock Town, Mrs A Ratnapala of Bridge Street, Slave Island	3	0	7.9
2	Do.	Paddy field and rubber contains 25 rubber trees 38 years	do.	0	0	34.0
Total				3	1	11.9

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Matara Kachcheri, on October 29, 1956, at 2 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) under the hand of that person or any agent duly authorized as aforesaid, on or before October 21, 1956, the nature of their interest in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Matara, September 24, 1956

V. RAMANATHAN,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Reference No. LB 2230—J 54 E 359

I, V Ramanathan, Assistant Government Agent, Matara District, hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose.—

Description of the land to be acquired

Supplement No 9 to final village plan 185 Village—Murutamua, Kandaboda Pattuwa, Matara District

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
158	Nawalehena	Cinnamon 10 years contains 1 jak tree 20 years, 1 jak tree 8 years, a permanent building and two permanent latrines	Polwatte Dhammaratana Thero, Sri Subaddaramaya, Murutamua, Hakmana	1	1	15.3
159	Do.	Garden contains two coconut trees 10 years, 1 jak tree 40 years	S A Wickremasinghe, Murutamua, Hakmana	0	0	30.7
Total				1	2	60

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Matara Kachcheri, on November 2, 1956, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) under the hand of that person or any agent duly authorized as aforesaid, on or before October 25, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Matara, September 24, 1956.

V. RAMANATHAN,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Reference No. LB 2263—J 55 C 384.

I, V. Ramanathan, Assistant Government Agent, Matara District, hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Preliminary plan No. A 1,617. Village—Mirissa South, Weligama Korale, Matara District

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Usarambewatta	Coconut garden contains 11 coconut trees 60 years and 2 temporary buildings	M. H. Danister, Mirissa South, Mirissa	0	0	39 9
Total				0	0	39 9

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Matara Kachcheri, on October 30, 1956, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) under the hand of that person or any agent duly authorized as aforesaid on or before October 22, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Matara, September 24, 1956.

V. RAMANATHAN,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Reference No. LB 2249—J 55 E 38.

I, V. Ramanathan, Assistant Government Agent, Matara District, hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Preliminary plan A 1,612. Village—Sahabandukokmaduwa, Weligama Korale, Matara District

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Pahalaperagodakumbura	Paddy field and owita contains 20 coconut trees 25 years and 4 arecanut trees 4 years	A. L. M. Hassam, New Street, Weligama, R. G. D. A. Samawickrama, Thalawatte, Kokmaduwa, Weligama	1	0	30 3
Total				1	0	30 3

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Matara Kachcheri, on November 5, 1956, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) under the hand of that person or any agent duly authorized as aforesaid, on or before October 28, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Matara, September 21, 1956.

V. RAMANATHAN,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Reference No. LD 3564—J 55 L 307.

(This reference should be quoted in all letters in this connection.)

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose, for improvements to Kaluthavalai Vaddai Kulam, viz. —

Description of the land to be acquired:

P plan No. A 1,243 Village—Kaluthavalai No. 4

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Kotiyawala	Coconut garden contains 2 coconut trees 25-30 years	T. Murugapillai and R. Rasammah of Division 4, Kaluthavalai, Kaluwanchikudi	0	0	2-8
3	Do.	Coconut garden contains 5 coconut trees 25-30 years	T. Vallammah of Batticaloa	0	0	5-0
Total				0	0	7-8

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Batticaloa Kachcheri, on November 20, 1956, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 10, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

(All documents in support of the claims should be produced before me at the time of enquiry.)

The Kachcheri,
Batticaloa, September 22, 1956

L. C. ABULFRAGASAM,
Assistant Government Agent.

No. LL/A 5049.

I, J. J. G. Amirthanayagam, Assistant Government Agent of the District of Ratnapura, in terms of section 31 of the Land Acquisition Act, No. 9 of 1950 (as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954) hereby give notice that a sum of Rs 81 66 being compensation for the Acquisition of 1/27th share of lot 394 and 1/18th share of lot 393 in Sup. No. 2 to F. V. P. 54, described in the Schedule hereto, has been paid into the Court of Requests, Ratnapura, to be drawn by the person entitled to.

J. J. G. AMIRTHANAYAGAM,
Assistant Government Agent, Ratnapura District.

Schedule

All that land called Egodakumbura depicted as lot 394 in Sup. No. 2 to F. V. P. 54 and Egodawatta, lot 393 in Sup. No. 2 to F. V. P. 54 situated in Karandana Village in Meda Pattu of Kuruwita Korale, Ratnapura District.

Notices under the Land Development Ordinance

G. A's No. LRO 71
L. C's No. LRO/APL 3499b.

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent, Jaffna District, will hold a Land Kachcheri under the Land Development Ordinance at 10 a.m., on October 26, 1956, at the Jaffna Kachcheri, to select a person to receive a grant for the Crown Land, particulars of which are given below.

2. The grant will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and by regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3. Every applicant should attend the Land Kachcheri in person or depute some one to represent him.

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Government Agent.

A. C. L. ABEYSUNDERE,
Assistant Land Commissioner.

Colombo, September 17, 1956

Particulars of Land referred to above

Preliminary plan No. A 1,820. Village—Sillalai

Lot No.	Name of Permit-holder or Applicant	Extent A. R. P.
1	Ledchumipillai, widow of Sivagurunathan Suppiah of Thayamalai, Chulapuram	2 0 38

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

No. OM/G 1344.

NOTICE is hereby given that the Assistant Government Agent, Galle, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, No. 19 of 1935, at 9.30 a.m., on October 31, 1956, at the Galle Kachcheri, to select persons to receive grants for the Crown lands particulars of which are given below

2. Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him

3. Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Assistant Government Agent

W. S. DE ALWIS,
for Land Commissioner.

Particulars of Land to be dealt with

Plan No.	Village	Extent A. R. P.
Plan No. F. V. P. 581.	Village—Poddwelwa	
412	Jalathge Don Piyadasa Jayasekera Plan No. F. V. P. 592. Village—Pitigala	4 2 19
588	Diyangukankani Jan de Silva	18 2 1
566	Godavinne Vithanage Don Dias	4 1 4
Plan No. F. V. P. 577.	Village—Hattaka	
433	Hattaka Don Peiris Athukorala	5 3 32
Plan No. F. V. P. 597.	Village—Weihena	
524c	Kariyawasam Bovithantari Wilson alias Orahas	2 0 18
Plan No. F. V. P. 482.	Village—Gagunmaduwa	
175 & 182	Hapuhannedge Neddy Silva	15 1 2
173	Jasenthu Liyanage Piyasena de Silva	14 3 31

Miscellaneous Land Notices

NOTIFICATION UNDER CROWN LANDS REGULATIONS 21 (2)

LS. 3646.

NOTICE is hereby given that the Maha Nelubewa Co-operative Credit Thrift Society has applied for a piece of Crown land about 1 acre in extent from lot 100 in I. S. P. P. 3, situated within the Nachchaduwa Scheme, in the Divisional Revenue Officer's Division of Nuwaragam Palata West in the Anuradhapura District, for the purpose of erecting a building for its office and Meeting Hall thereon.

2. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions amongst others:—

- Term: 99 years;
- Rent: Rs 20 per annum;
- The lessee shall within one year from the commencement of the lease erect on the land a building for its office and Meeting Hall to the satisfaction of the Government Agent, Anuradhapura;
- The lessee shall use the land as a site for a building for its office, Meeting Hall and Weaving Centre and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

W. W. J. MENDIS,
for Land Commissioner.
Colombo, September 28, 1956.

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent, District of Badulla, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, No. 19 of 1935, at 10 a.m., on Wednesday, October 31, 1956, at the Badulla Kachcheri, to select persons to receive grants for the Crown lands particulars of which are given below.

2. Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him.

3. Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Government Agent, District of Badulla

W. S. DE ALWIS
for Land Commissioner.

September 18/22, 1956.

Lot No.	Name of Permit-holder or Applicant	Extent A. R. P.
	Plan No. 70. Village—Karagastenne	
130 & 132	Don Edwin Nanayakkara	5 0 15
	Plan No. 189. Village—Gurutalawa	
191	Uduman Lebbe Abdul Hameed	10 0 18
193	Uduman Lebbe Abdul Caffoor	10 0 13
	Plan No. 456. Village—Boralanda	
602 & 603	Mohamed Udumanlebbe Yoosuf Lebbe	7 0 24

LK 65.

**NOTIFICATION UNDER GROWN LANDS
REGULATION 21 (2)**

NOTICE is hereby given that Mr A Lazarus Fernando of Blackpool has applied for a long term lease of lot 23 in P. P. A 953, in extent A 0 R 1 P 05, situated in the village of Blackpool within the Four Gravets of Nuwara Eliya District, for residential purposes

2. The land has been under lease to the applicant on a permit on Form G A C 144 from 1936 to 1950, and on a permit to occupy Crown land since 1951. The applicant has improved the land and constructed a substantial residential building thereon. Tenure under a permit is inappropriate. Hence it is proposed to grant the application for a long term lease subject to the following conditions amongst others —

- (a) Term 99 years with effect from January 1, 1956.
- (b) Rent Rs 12 50 subject to revision every 30 years
- (c) The lessee shall use the land only for residential and for no other purpose

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

W. W J MENDIS,
for Land Commissioner

Colombo, September 28, 1956

TENDER FOR THE RIGHT TO GEM

SEALED tenders will be received by the undersigned upto 12 noon on October 4, 1956, for the right to gem on a defined portion of land called "Karakwala Digana" on the bank of Kalu Ganga at Mudduwa, Ratnapura

Detailed tender notices can be had from the Urban Council Office, Ratnapura, during office hours

Office of the Urban Council,
Ratnapura, September 20, 1956

H. ABBYRATNE,
Chairman

**SALE OF LEASE OF THE AGRICULTURAL DEPARTMENT
MANGO BLOCK, TABBOWA**

NOTICE is hereby given that the Government Agent, Puttalam, will on November 10, 1956, at 10 a.m., at the Puttalam Kachcheri, sell by public auction the lease of the Agricultural Department Mango Block, situate at Tabbowa, Raja Wann Pattu in the Administrative District of Puttalam

2. The land is approximately 5 acres in extent and is planted in Mango. The trees thereon are 20 years old.

3. Bidding will be on an upset premium of Rs. 135 and no bid less than the upset premium will be accepted

4. Every person (or company) intending to bid at the auction should on or before November 3, 1956, deposit a sum of Rs. 10 at the Kachcheri. This date may be extended by the Government Agent in his discretion

5. The Government Agent may before accepting any bid satisfy himself the bona fides of the person making it and his ability to comply with the conditions of the lease. If he is not satisfied the Government Agent may refuse to accept such bid and continue the sale as if no such bid had been made. The Government Agent also reserves the right to confine the auction to bidders approved by him.

6. The terms of the lease will be as follows —

- (a) Period : 20 years with the option of renewal for a further period of 20 years.
- (b) Rent : Rs. 135 per annum

7. The lessee shall not fell any Mango tree without the prior approval of the Government Agent

8. The lessee shall immediately upon taking lease of the land undertake under plantation in approved varieties of Mango at one acre per annum and plant the entire extent within 5 years.

9. The lessee shall keep the land clear of scrub jungle and weeds to the satisfaction of the Government Agent

10. The lessee shall not sublet, mortgage, or otherwise dispose of or deal with his interest without the prior sanction of the Land Commissioner on lessors behalf.

11. The lessee shall not put up any building of a semi-permanent or temporary nature without the approval of the Government Agent

12. At the expiration or earlier determination of the lease the lessee shall be entitled to demolish and remove the material of any buildings erected by him on the land

13. No compensation shall be payable by the Crown for any buildings left on the land on any other account whatsoever.

14. The Government Agent reserves the right to include any other conditions in the lease before signature by the lessee.

D LIYANAGE,
for Government Agent

The Kachcheri,
Puttalam, September 20, 1956.

AUCTION SALE OF GEMMING RIGHTS

NOTICE is hereby given that the Government Agent, Ratnapura District, will sell by public auction the lease of the right to gem for a period of one year in Crown lands described in the schedule below.

2. The auction sale will be held at Ratnapura Kachcheri, at 9 a.m. on October 8, 1956

3. Those who propose to bid at the auction should come prepared to pay the full value of the bid at the Kachcheri immediately after the bid is accepted

4. The person whose bid is accepted should pay the full value of the bid together with a further deposit of Rs 100 on the date of sale before 3 p.m., and enter into a lease agreement. The sum of Rs. 100 referred to above will be kept as security for the filing of pits opened in the course of gemming operations and for the due observance of the conditions set out in the lease permit.

5. The selected lessee will be given possession of the land on a date to be notified soon after the sale

6. The lessee shall be liable to pay for any trees on the land damaged, felled or uprooted during the occupancy of the land on the said lease.

7. The lessee shall notify the Government Mineralogist, Colombo, the date on which they commence gemming operations and should stop work and give access to the working at any time when required for inspection

8. If at any time after the sale of the lease, it appears to the Government Agent that the sale of the said lease was owing to some mistake or oversight but for which the same would not have been offered or put up for sale or that there is a need for the retention of the said land by the Crown, the Government Agent may declare the said sale cancelled and thereupon the lessee shall be entitled to a refund of any deposit made by him but to no compensation or any other relief, whatsoever.

9. No guarantee is given of the existence of gems in the lands.

10. Further particulars can be had from the Government Agent, Ratnapura District.

A E GOGERLY MORAGODA,
Government Agent.

The Kachcheri,
Ratnapura, September 17, 1956.

Schedule of Land referred to

(a) Several blocks of approximately 5 chains each along Andolu Ganga extending from the confluence of Andolu Ganga and Halmilla Ara to the confluence of Andolu Ganga and Timbolketiya Ganga. Each block includes the bed of the stream and banks on either side.

(b) Several blocks of approximately 5 chains each along Timbolketiya Ganga extending from the confluence of Timbolketiya Ganga and Andolu Ganga to the confluence of Timbolketiya Ganga and Walawe Ganga. Each block includes the bed of the stream and the banks on either side.

(c) Several blocks of approximately 5 chains each along Walawe Ganga extending from the confluence of Walawe Ganga and Timbolketiya Ganga to the confluence of Walawe Ganga and Ketakal Ara. Each block includes the bed of the stream and the right bank.

All situated along Andolu Ganga, Timbolketiya Ganga and Walawe Ganga and falling within the villages of Andoluwa, Maduwanwela and Ratkarawwa in Kolonna Korale in Ratnapura District.

III වෙනි කොටස—ඉඩම්

ඉඩම් ලබාගැනීම පිළිබඳ නිවේදන

අංකය ඇම්ප්/ප්‍ර/812/56.

1954 වෛ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතින්

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මහජන කටයුත්තකට අවශ්‍යවී තිබෙන පහත විස්තර සඳහන් ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 වෛ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ නගරික සීමාව තුළ බටහිර කොටසේ න කොඩායයේ පිහිටි කෝටබෝම් විදියේ තක්සේරු අංක 82 දරණ ප්‍රමාණයෙන් අ 1, රු. 2, ප 30 75 ක් වූ ඉඩම, ඊට මායිම්— උතුරට කෝටබෝම් විදියේ තක්සේරු අංක 100 දරණ ඉඩම, නැගෙනහිරට ජම්පලා විදියේ තක්සේරු අංක 79 ඒ, 79/1 ඒ සහ 79 බී දරණ ඉඩම, දකුණට කෝටබෝම් විදියේ තක්සේරු අංක 38 සහ 4 දරණ ඉඩම, බස්නාහිරට කෝටබෝම් විදිය

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය පේ 56 ඇල් පී 233
1956 සැප්තැම්බර් 10 වැනි දින
කොළඹ

අංකය පේ 56 ඇස් 185, ආර්/කී 129.

1954 වෛ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතින්

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 වෛ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ සංශෝධිත ආඥාපණතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කොළඹ දිසාවේ කොළඹ ආදායම් පාලන නිලධාරීන්ගේ කොඩායයේ බොරැස්ගමුවේ පිහිටි දෙල්ගහකනත්ත නම් ඉඩමෙන් අක්කර 4 ක් පමණ විශාල වූ කැබැල්ලට මායිම්—

උතුරට ඇල්. ආර් පෙරේරා මහතා අයිතිකම් කියන මෙම ඉඩමේම කැබැල්ල; නැගෙනහිරට: ගම්සහ පාර, දකුණට: වකු පාර සහ අඹගහනේන වත්ත; බස්නාහිරට ඒ හී ජනෝරිස් සහ තව අයු අයිතිකම් කියන දෙල්ගහවත්ත සහ හී ඇම් හී. මිසි තෝනා අයිතිකම් කියන දෙල්ගහකනත්ත

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

1956 ජූලි 12 වැනි දින
කොළඹ

1954 වෛ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතින්

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 වෛ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මහනුවර දිස්ත්‍රික්කයේ පානදුම්බර කොට්ඨාශයේ උඩගම්පහ කෝරළේ ගන්නා පාන මඩියේ පිහිටි ගනේගෙදර කුඹුර (කො. ඒ 1,984 දරණ සැලැස්මෙහි ලොට නො. 1 ක් කොටසක්); කමුණි ඉඩමෙන් කොටසක් වූ ප්‍රමාණයෙන් අක්කර 1 1/2 ක් පමණ වූ ඉඩමට මායිම්—

උතුරට බලතොට ඇල, නැගෙනහිරට: ඊබුණම් සහිඳු විසින් අයිති වාසිකම් කියනු ලබන පිහිටි ල දෙකිය ගනේගෙදරවත්ත සහ එහි ඇම් අබ්දුල් රහිම සහ අනිකුත් අය විසින් අයිතිවාසිකම් කියනු ලබන ගනේගෙදරවත්ත, දකුණට එම ඉඩමේ උතුරි කොටස; බස්නාහිරට ඇම් අබ්දුල් මසිඩි සහ අනිකුත් අය (ඉසුලුලුබිබේගේ උරුමක්කාරයන්) විසින් අයිතිවාසිකම් කියනු ලබන ගනේගෙදරවත්ත

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති.

අංකය පේ 55 ඊ 413
1956 සැප්තැම්බර් 6 වැනි දින
කොළඹ

අංකය ඇර්/ප්. 13.

1954 වෛ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතින්

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 වෛ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර—

උපලෙඛනය

මුල් ජ්‍යෙෂ්ඨ අංකය ඒ 3,595 පිහිටි—කොළඹ නාට්‍ය සීමාව තුළ පිහිටි අංක 14 නොවශාය—කොමසරිස් විසිය සහ අංක 15 නොවශාය—වැකන් ද

කැබැල්ල 1

ඉඩමේ නම රයිපල් විවියේ වරිපනම් අංක 6 දරණ ඉඩමේ කොටස, විස්තරය ගල් දුඹු පාර සහ පදික වේදිකාව: අයිතිකම් කියන්නා ඒ ඇල්. ඇම් අබ්දා උම්මා, 86, මසාර්ගස් විවිය, කොළඹ, ප්‍රමාණය අ 0 රු 0, ප. 038

කැබැල්ල 2.

ඉඩමේ නම රයිපල් විවියේ වරිපනම් අංක 6 දරණ ඉඩමේ කොටස, විස්තරය යාබද ගොඩනැගිල්ලේ අතු කොටස් සහිත මුහුණි. අයිතිකම් කියන්නා ඒ ඇල්. ඇම් අබ්දා උම්මා, 86, මසාර්ගස් විවිය, කොළඹ, ප්‍රමාණය අ 0 රු 0, ප. 063

කැබැල්ල 3

ඉඩමේ නම රයිපල් විවියේ වරිපනම් අංක 2 දරණ ඉඩම් කොටස: විස්තරය ගල් දුඹු පාර, අයිතිකම් කියන්නා රම්බි බිත් හසන්, 148, දෙමටගොඩ පාර, කොළඹ ප්‍රමාණය අ 0 රු 0 ප. 377.

කැබැල්ල 4.

ඉඩමේ නම රයිපල් විවියේ වරිපනම් අංක 2 දරණ ඉඩම් කොටස: විස්තරය යාබද ගොඩනැගිල්ලේ අතු කොටස් සහිත මුහුණි. අයිතිකම් කියන්නා රම්බි බිත් හසන් 148, දෙමටගොඩ පාර, කොළඹ, ප්‍රමාණය අ 0 රු 0, ප. 087.

කැබැල්ල 5.

ඉඩමේ නම පල්ලිය විවියේ වරිපනම් අංක 11 සහ 15 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය ගල් දුඹු පාර සහ පදික වේදිකාව; අයිතිකම් කියන්නා ඇම් ඇල් මකීන්, වෙස්ට් එන්ඩ් හිට්ටප්පිස් හ්ට්ට්ස්, කෙලින් විවිය, කොළඹ, ප්‍රමාණය අ 0 රු 0, ප. 245.

කැබැල්ල 6

ඉඩමේ නම පල්ලිය විවියේ වරිපනම් අංක 11 සහ 15 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය කපරුරු කළ පසියක් සහිත ගල් දුඹු පාර සහ පදික වේදිකාව, අයිතිකම් කියන්නා: ඇම් ඇල්. ඇම්. මකීන්, වෙස්ට් එන්ඩ් හිට්ටප්පිස් හ්ට්ට්ස්, කෙලින් විවිය, කොළඹ; ප්‍රමාණය අ 0 රු 0, ප. 046

කැබැල්ල : 7.

ඉඩමේ නම : පල්ලිය විවිධ වරිපනම් අංක 17, 19, 21 සහ 23 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය ගල් දැමූ පාර සහ පදික වේදිකාව, අයිතිකම් කියත්තා ඇම් ඇම් අබ්දුල් කාදර්, 16, ඇලක්කන්කන්ද පාර, වැල්ලවත්ත, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 2 33

කැබැල්ල : 8

ඉඩමේ නම : පල්ලිය විවිධ වරිපනම් අංක 17, 19, 21 සහ 23 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය ගල් දැමූ පාර සහ පදික වේදිකාව, අයිතිකම් කියත්තා ඇම් ඇම් අබ්දුල් කාදර්, 16, ඇලක්කන්කන්ද පාර, වැල්ලවත්ත, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 0 26

කැබැල්ල : 9.

ඉඩමේ නම : පල්ලිය විවිධ වරිපනම් අංක 17, 19, 21 සහ 23 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය කපරුරු කළ බිත්තියක් සහිත (වැවිලි නැති) වත්ත, අයිතිකම් කියත්තා : ඇම් ඇම් අබ්දුල් කාදර්, 16, ඇලක්කන්කන්ද පාර, වැල්ලවත්ත; ප්‍රමාණය අ 0, රු. 0, ප 0 47.

කැබැල්ල : 10.

ඉඩමේ නම : පල්ලිය විවිධ වරිපනම් අංක 27 දරණ ඉඩමේ කොටස, විස්තරය ගල් දැමූ පාර සහ පදික වේදිකාව, අයිතිකම් කියත්තා කුර් හසිනා හසන් මහත්මිය, (දෙස්තර ඇම් මොහිබින් හසන්ගේ හාය්බ්ව), 33, 5 වෙනි පවුමාවත, කොල්පුපිටිය, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 1 37

කැබැල්ල : 11.

ඉඩමේ නම : පල්ලිය විවිධ වරිපනම් අංක 27 දරණ ඉඩමේ කොටස, විස්තරය ගල් අල්ලන ලද ගෙබිමක් සහ කපරුරු කළ බිත්තියේ කොටස සහිත මුඩු බිම, අයිතිකම් කියත්තා කුර් හසිනා හසන් මහත්මිය, (දෙස්තර ඇම් මොහිබින් හසන්ගේ හාය්බ්ව), 33, 5 වෙනි පවුමාවත, කොල්පුපිටිය, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 0 56

කැබැල්ල : 12

ඉඩමේ නම : පල්ලිය විවිධ වරිපනම් අංක 27 දරණ ඉඩමේ කොටස, විස්තරය උග්‍ර සෙවිලි නොව කපරුරු කළ ගොඩනැගිල්ලේ කොටස; අයිතිකම් කියත්තා කුර් හසිනා හසන් මහත්මිය, (දෙස්තර ඇම් මොහිබින් හසන්ගේ හාය්බ්ව), 33, 5 වෙනි පවුමාවත, කොල්පුපිටිය, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 0 35

කැබැල්ල : 13

ඉඩමේ නම : පල්ලිය විවිධ වරිපනම් අංක 29 දරණ ඉඩමේ කොටස, විස්තරය ගල් දැමූ පාර සහ පදික වේදිකාව, අයිතිකම් කියත්තා ඩී නටරුජන්, 292, ඩින්ස් පාර, මරදන ප්‍රමාණය අ 0, රු. 0, ප 1 38.

කැබැල්ල : 14

ඉඩමේ නම : පල්ලිය විවිධ වරිපනම් අංක 29 දරණ ඉඩමේ කොටස, විස්තරය ගල් අල්ලන ලද ගෙබිමක් සහ කපරුරු කළ බිත්තියේ කොටස සහිත මුඩු බිම. අයිතිකම් කියත්තා ඩී නටරුජන්, 292, ඩින්ස් පාර, මරදන, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 0 50

කැබැල්ල : 15.

ඉඩමේ නම : පල්ලිය විවිධ වරිපනම් අංක 29 දරණ ඉඩමේ කොටස, විස්තරය උග්‍ර සෙවිලි කොට කපරුරු කළ ගොඩ නැගිල්ලේ කොටස, අයිතිකම් කියත්තා : ඩී නටරුජන්, 292, ඩින්ස් පාර, මරදන ප්‍රමාණය අ 0, රු. 0, ප 0 17

කැබැල්ල : 16

ඉඩමේ නම : පල්ලිය විවිධ වරිපනම් අංක 37 දරණ ඉඩමේ කොටස, විස්තරය ගල් දැමූ පාර සහ පදික වේදිකාව, අයිතිකම් කියත්තා මසුමන් බිබි මහත්මිය (නැසිතිය ඇම් ඇස් ඇම් හාරනිගේ හාය්බ්ව), බී. ඇම් ජවුපර් සදික් ඩේවර්, 293, කෙලින් විවිය, කොළඹ (බලකාරිය), ප්‍රමාණය අ 0 රු. 0 ප 3 11

කැබැල්ල : 17.

ඉඩමේ නම : පල්ලිය විවිධ වරිපනම් අංක 39, 41 සහ 43 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය කපරුරු කළ කාණුවක කොටස සහිත ගල් දැමූ පාර සහ පදික වේදිකාව; අයිතිකම් කියත්තා ඇම් ඇස් ඇම්. බදුර්දීන්, 293, කෙලින් විවිය, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 3 06

කැබැල්ල : 18

ඉඩමේ නම : පල්ලිය විවිධ වරිපනම් අංක 41 සහ 43 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තා ඇම් ඇස් ඇම් බදුර්දීන්, 293, කෙලින් විවිය, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 0 24

පි 5

කැබැල්ල : 19.

ඉඩමේ නම : පල්ලිය විවිධ වරිපනම් අංක 41 සහ 43 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය උග්‍ර සෙවිලි කොට කපරුරු කළ ගොඩනැගිල්ලේ කොටස; අයිතිකම් කියත්තා ඇම්. ඇස්. ඇම්. බදුර්දීන්, 293, කෙලින් විවිය, කොළඹ, ප්‍රමාණය අ. 0, රු. 0 ප. 0 36.

කැබැල්ල : 20.

ඉඩමේ නම : පල්ලිය විවිධ වරිපනම් අංක 47 දරණ ඉඩමේ කොටස, විස්තරය. යාබද ගොඩනැගිල්ලේ කපරුරු කළ පඩි සහ අග කොටස් සහිත ගල් දැමූ පාර සහ පදික වේදිකාව; අයිතිකම් කියත්තා ඇම්. ඇස් ඇම්. කමල්දීන්, 293, කෙලින් විවිය, කොළඹ. ප්‍රමාණය අ. 0, රු. 0. ප. 5 02.

කැබැල්ල : 21.

ඉඩමේ නම : පල්ලිය විවිධ වරිපනම් අංක 59, 61, 55/24 දරණ ඉඩම් සහ වරිපනම් අංක 51, 53, 55 සහ 55/23 දරණ ඉඩම්වල කොටස; විස්තරය කපරුරු කළ බිත්තියක් සහ ටකරන් වගලයකින් යුත් තාවකාලික මුඩුවක කොටස සහිත ගල් දැමූ පාර සහ පදික වේදිකාව, අයිතිකම් කියත්තෝ තෝ නා කිවිල් ආමත් මහත්මිය සහ ඩී. වයි ආමත්, "ද නෙස්ට්", සෝන්ඩර්ස් කෝට්, කොළඹ 2; ප්‍රමාණය අ 0, රු. 0, ප 7 50

කැබැල්ල : 22.

ඉඩමේ නම : පල්ලිය විවිධ වරිපනම් අංක 51 සහ 53 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය ටකරන් වගලයකින් යුත් තාවකාලික මුඩුවක කොටස, කපරුරු කළ බිත්තියක් සහ යාබද ගොඩනැගිල්ලේ අග කොටස් සහිත (වැවිලි නැති) වත්ත අයිතිකම් කියත්තෝ තෝ නා කිවිල් ආමත් මහත්මිය සහ ඩී වයි ආමත්, "ද නෙස්ට්", සෝන්ඩර්ස් කෝට්, කොළඹ 2, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 0 21.

කැබැල්ල : 23.

ඉඩමේ නම : පල්ලිය විවිධ වරිපනම් අංක 55/23 දරණ ඉඩමේ කොටස, විස්තරය යාබද ගොඩනැගිල්ලේ අග කොටස් සහිත (වැවිලි නැති) වත්ත. අයිතිකම් කියත්තෝ තෝ නා කිවිල් ආමත් මහත්මිය සහ ඩී වයි ආමත්, "ද නෙස්ට්", සෝන්ඩර්ස් කෝට්. කොළඹ 2, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 0 48

කැබැල්ල : 24.

ඉඩමේ නම : පල්ලිය විවිධ වරිපනම් අංක 65 දරණ ඉඩමේ කොටස, විස්තරය සිමෙන්ති දැමූ ගල් අල්ලන ලද ගෙබිමක් සහිත ගල් දැමූ පාර සහ පදික වේදිකාව, අයිතිකම් කියත්තා කොළඹ ආච් බිෂොප්තුමා, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 4 14.

කැබැල්ල : 25

ඉඩමේ නම : පල්ලිය විවිධ වරිපනම් අංක 65 දරණ ඉඩමේ කොටස, විස්තරය සිමෙන්ති දැමූ ගල් අල්ලන ලද ගෙබිමක්, කපරුරු කළ බිත්තියක කොටස් සහ යාබද ගොඩනැගිල්ලේ අග සහිත මුඩු බිම, අයිතිකම් කියත්තා කොළඹ ආච් බිෂොප්තුමා, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 0 73

කැබැල්ල : 26.

ඉඩමේ නම : පල්ලිය විවිධ වරිපනම් අංක 69, 71, 69/8, 69/9 දරණ ඉඩම් හා වරිපනම් අංක 69 දරණ ඉඩමේ කොටස, විස්තරය කපරුරු කළ කාණුවක කොටස සහිත ගල් දැමූ පාර සහ පදික වේදිකාව, අයිතිකම් කියත්තා : ජෝස් ලීන් බෙන්තර්ආරච්චි මහත්මිය, 47/21, සෝන්ඩර්ස් කෝට්, කොම්පසුකැවිටිය, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 3 38

කැබැල්ල : 27

ඉඩමේ නම : පල්ලිය විවිධ වරිපනම් අංක 73 දරණ ඉඩම සහ වරිපනම් අංක 73/2 සහ 77 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය ගල් දැමූ පාර සහ පදික වේදිකාව, අයිතිකම් කියත්තා සී කුලන්ද වෙලු, "නිහිරි", නැගෙනහිර පුලොලි, පේදුරුතුඩුව, ප්‍රමාණය අ 0, රු. 0 ප 3 80

කැබැල්ල : 28.

ඉඩමේ නම : පල්ලිය විවිධ වරිපනම් අංක 73/2 සහ 77 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය කපරුරු කළ පඩියක කොටස් සහ ටකරන් සහ දව වලින් තැනූ තාවකාලික කොඩනැගිල්ල සහිත මුඩුබිම. අයිතිකම් කියත්තා එච් පිවෝරිස් සිසෙකු, 51, පල්ලිය විවිය, කොම්පසුකැවිටිය : ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 0 53

කැබැල්ල : 29

ඉඩමේ නම. : පල්ලිය විවිධ වරිපනම් අංක 79 දරණ ඉඩම සහ වරිපනම් අංක 81 දරණ ඉඩමේ කොටස හා සෝන්ඩර්ස් කෝට්හි වරිපනම් අංක 38 38/3, 40, 42, 44, 46 සහ 50 දරණ ඉඩම් සහ වරිපනම් අංක 38/1 සහ 38/2 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය ගල් දැමූ පාර සහ පදික වේදිකාව, අයිතිකම් කියත්තෝ කේ ඇම් ඇන් ඇස් පී ඇන් රුමසාම් වෙට්ටියර් සහ කේ ඇම් ඇන් ඇස් පී ඇන් හුමුමනියම් වෙට්ටියර්, 9/3, ගුවන් තොටුපල පාර, කදවලවත්ත, 3, රත්මලාන; ප්‍රමාණය අ 0, රු. 0, ප. 11.44,

කැබැල්ල : 30.

ඉඩමේ නම : සෝන්ඩර්ස් කෝට්ටි වරිපනම් අංක 38/1 සහ 38/2 දරණ ඉඩම්වල කොටස් සහ පල්ලිය විවිධ වරිපනම් අංක 81 දරණ ඉඩමේ කොටස, විස්තරය කපරුරා කළ පඩි දෙකක් සහිත මුඩු බිම; අයිතිකම් කියත්තෝ කෝ ඇම් ඇන් ඇස් පී ඇන් රාමසාමි වෙට්ටියාර්, 9/3, ඔවන්තොටුපල පාර, කදවල වත්ත, පො 3, රත්මලාන, ප්‍රමාණය අ 0, රු 0 ප 124.

කැබැල්ල : 31.

ඉඩමේ නම : සෝන්ඩර්ස් කෝට්ටි වරිපනම් අංක 36 දරණ ඉඩමේ කොටස, විස්තරය : ගල් දඹු පාර සහ පදික වේදිකාව, අයිතිකම් කියත්තෝ ඒ, ඇස්. පිරිස්, තැපැල් කාර්යාලය, නුවරඑළිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 211.

කැබැල්ල : 32.

ඉඩමේ නම : සෝන්ඩර්ස් කෝට්ටි වරිපනම් අංක 36 දරණ ඉඩමේ කොටස, විස්තරය : මුඩු බිම, අයිතිකම් කියත්තෝ ඒ ඇස්. පිරිස්, තැපැල් කාර්යාලය, නුවරඑළිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 022

කැබැල්ල : 34.

ඉඩමේ නම : සෝන්ඩර්ස් කෝට්ටි වරිපනම් අංක 32 දරණ ඉඩමේ කොටස, විස්තරය : ගල් දඹු පාර සහ පදික වේදිකාව, අයිතිකම් කියත්තෝ ඇම් එම් ඇම් අඡරෝප්, 9, වාලිමත්ටි පාර, වැල්ලවත්ත, ප්‍රමාණය අ 0, රු 0, ප 228

කැබැල්ල : 35

ඉඩමේ නම : සෝන්ඩර්ස් කෝට්ටි වරිපනම් අංක 32 දරණ ඉඩමේ කොටස, විස්තරය : මුඩු බිම; අයිතිකම් කියත්තෝ ඇම්. එම් ඇම් අඡරෝප්, 9, වාලිමත්ටි පාර, වැල්ලවත්ත, ප්‍රමාණය අ 0, රු 0, ප 021.

කැබැල්ල : 36.

ඉඩමේ නම : සෝන්ඩර්ස් කෝට්ටි වරිපනම් අංක 28 දරණ ඉඩමේ කොටස, විස්තරය : ගල් දඹු පාර සහ පදික වේදිකාව අයිතිකම් කියත්තෝ සුලෝකා උමමා මහත්මිය, මීරාබායි ජීන් මොහමදුගේ හාමිඩාව, මැඩිනන් මැකන්සි සහ සමාගම බාරේ. කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 248.

කැබැල්ල : 37

ඉඩමේ නම : සෝන්ඩර්ස් කෝට්ටි වරිපනම් අංක 28 දරණ ඉඩමේ කොටස, විස්තරය : මුඩු බිම, අයිතිකම් කියත්තෝ සුලෝකා උමමා මහත්මිය, මීරාබායි ජීන් මොහමදුගේ හාමිඩාව මැඩිනන් මැකන්සි සහ සමාගම බාරේ, කොළඹ ප්‍රමාණය අ 0, රු 0, ප. 0,22

කැබැල්ල : 38.

ඉඩමේ නම : සෝන්ඩර්ස් කෝට්ටි වරිපනම් අංක 24 දරණ ඉඩමේ කොටස, විස්තරය : ගල් දඹු පාර සහ පදික වේදිකාව, අයිතිකම් කියත්තෝ වල් පිටගමගේ දිසෝනිස් අප්පුහාමි, උතුරු තලන්ගම, ප්‍රමාණය අ 0, රු 0, ප 248

කැබැල්ල : 39.

ඉඩමේ නම : සෝන්ඩර්ස් කෝට්ටි වරිපනම් අංක 24 දරණ ඉඩමේ කොටස, විස්තරය : මුඩු බිම, අයිතිකම් කියත්තෝ වල් පිටගමගේ දිසෝනිස් අප්පුහාමි උතුරු තලන්ගම ප්‍රමාණය අ 0, රු. 0, ප. 021.

මහාග කීර්තියේ දින

- කැබලි 1 සිට 6 දක්වා 1956 නොවැම්බර් 22 වෙනි දින පෙරවරු 10 ට
- කැබලි 7 සිට 15 දක්වා 1956 නොවැම්බර් 23 වෙනි දින පෙරවරු 10 ට
- කැබලි 16 සිට 23 දක්වා 1956 නොවැම්බර් 24 වෙනි දින පෙරවරු 10ට.
- කැබලි 24 සිට 30 දක්වා 1956 නොවැම්බර් 27 වෙනි දින පෙරවරු 10 ට
- කැබලි 31 සහ 32 ද 34 සිට 39 දක්වාද 1956 නොවැම්බර් 28 වෙනි දින පෙරවරු 10 ට

ඉහත සඳහන් ඉඩම්වලට ගිණිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලු දෙනාම තම තමන් හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ ඉහත සඳහන් ප්‍රසාර කොළඹ කම්පවිසේදී මා සම්මුඛව සුඛයි.

තවද 1956 නොවැම්බර් 10 වෙනි දිනට මත්තෝ ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධයෙන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරව වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ඇති මා වෙත පිටපත් දෙකක් සහිත වූ ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

සු ඒ ගුණරත්න
ආණ්ඩුවේ උප ඒජන්ත තාන

1956 සැප්තැම්බර් 22 වැනි දින
කම්පවිසේ, කොළඹ,

අංකය : 43/ඒ 7.

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතින්

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙසින් දැනුම් දී සිටියි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

උපලෙඛනය

මුලික ජලානේ නො ඒ 3,232 කොළඹ නාගරික සභාවේ සීමාව තුළ පිහිටිම—වෙර්ඩි නො 6—කොම්ප්ලිකේඩ්

කැබැල්ල : 1.

ඉඩමේ නම : පම්පරා විවිධ පිහිටි වරිපනම් නො 68 දරණ ඉඩමේ කොටසක් සහ වරිපනම් නො 60, 64, 68/45, 68/47 68/48, 68/54, 68/55, 68/56, 68/57, 68/58, 68/59 සිට 68/83 දක්වා සහ 68/89 සිට 68/93 දක්වා දරණ ඉඩම්, විස්තරය : උප සෙවිලි, කපරුරා කරපු ගොඩනැගිල්ලක් සහ කපරුරා කරපු කානුවල කොටස් තිබෙන මුඩු බිම, අයිතිකම් කියත්තෝ තියමෝර් බ්‍රිගේ බඩාපුල්ලේ, 177, ටර්ටි පාර, කොළඹ 7, ප්‍රමාණය අ 0, රු. 1, ප. 13 66.

කැබැල්ල : 3.

ඉඩමේ නම : හිල්ස් විවිධ පිහිටි වරිපනම් නො 71/30 සිට 71/45 දක්වාද වරිපනම් නො 71 කොටසක්ද ඇති ඉඩම්, විස්තරය කපරුරා කරපු කානු තිබෙන මුඩු බිම, අයිතිකම් කියත්තෝ ස්කොලාස්ටිකා සේස්ට්පින් කල්දේරා මැනිනි, "සෙන්ට් බ්‍රයිස් ඩේල්", වෙර්ඩි ජලේස්, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 12 83

කැබැල්ල : 4.

ඉඩමේ නම : කොම්ප්ලිකේඩ් විවිධ වරිපනම් නො 52 දරණ ඉඩමේ කොටසක් සහ වරිපනම් නො 52/64 සහ 52/69 දරණ ඉඩම්, විස්තරය කපරුරා කරපු කානුවක් සහ කපරුරා කරපු තාප්පයක කොටසක් තිබෙන මුඩු බිම, අයිතිකම් කියත්තෝ දෙස්තර පිටි කල්දේරා මහත්මිය, සෙන්ට් බ්‍රයිස් ඩේල්", වෙර්ඩි ජලේස් කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 190

ඉහත සඳහන් ඉඩම්වලට ගිණිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 නොවැම්බර් 29 වැනි දින පෙරවරු 10ට කොළඹ කම්පවිසේදී මා සම්මුඛව සුඛයි

තවද 1956 නොවැම්බර් 10 වැනි දිනට මත්තෝ ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධයෙන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරව වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ඇති මා වෙත පිටපත් දෙකක් සහිත වූ ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

සු ඒ ගුණරත්න,
ආණ්ඩුවේ උප ඒජන්ත තාන

1956 සැප්තැම්බර් 22 වැනි දින
කම්පවිසේ, කොළඹ

අංකය : 43/ඒ 19

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතින්

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙසින් දැනුම් දී සිටියි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

උපලෙඛනය

මුලික සැලැස්මේ අංකය ඒ 3,715 පිහිටිම—කොළඹ නාගරික සීමාව තුළ අංක 14—කොම්ප්ලිකේඩ්

කැබැල්ල : 1.

ඉඩමේ නම : ග්ලේනි විවිධ වරිපනම් අංක 50, 52, 54 56 සහ 58 දරණ ඉඩම් කොටස, විස්තරය : මුඩුබිම, අයිතිකම් කියත්තෝ මොහමඩ් අලියාර් සෙයිඩ් මමර්, 12, රයිපල් විලිය, කොම්ප්ලිකේඩ්, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 2,19,

කැබලි 2.

ඉඩමේ නම ' ග්ලෝන විවිදේ වරිපනම් අංක 60, 62/21, 66, 50, 52, 54, 56, 58 සහ 62 දරණ ඉඩම කොටස, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තා මොහමඩ් අලියාද් සෙයිඩ් මිමර්, 12, රයිපල් විදිය, කොම්පස්ස් කැවිදිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 9 26

කැබලි 3 පාවිච්චිකර නැං

කැබලි 4

ඉඩමේ නම ග්ලෝන විවිදේ වරිපනම් අංක 46 සහ 48 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තා ඒ ආර් ආම් මොහමඩ්, "පමිලා විලා", 78 සාන්ත ජෝසප් විවිදය, තොටගල, ප්‍රමාණය අ 0 රු 0, ප 2 17

කැබලි 5.

ඉඩමේ නම ග්ලෝන විවිදේ වරිපනම් අංක 46 සහ 48 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම. අයිතිකම් කියත්තා ඒ ආර් ආම් මොහමඩ්, ' පමිලා විලා", 78, සාන්ත ජෝසප් විවිදය, තොටගල, ප්‍රමාණය අ 0, රු 0 ප 0 75

කැබලි 6.

ඉඩමේ නම ග්ලෝන විවිදේ වරිපනම් අංක 44 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තා ටී මුතුකුමාර මහත්මිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 0 35

කැබලි 7.

ඉඩමේ නම. ග්ලෝන විවිදේ වරිපනම් අංක 44 දරණ ඉඩමේ කොටස; විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තා ටී මුතුකුමාර මහත්මිය, ප්‍රමාණය අ 0, රු 0 ප. 2 01

කැබලි 8

ඉඩමේ නම ග්ලෝන විවිදේ වරිපනම් අංක 42 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තා, නෝන උසානි, මොහමඩ් සබාන් බෝලෝගේ භාය්සාව, ' මන්සිල්", ස්වේච්ඡා පාර, හුණුපිටිය, වත්තල, ප්‍රමාණය අ 0, රු 0 ප 1 38

කැබලි 9

ඉඩමේ නම ග්ලෝන විවිදේ වරිපනම් අංක 40 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තා නෝනා ජුලියා පුලාසා, 61/3, බේස්ලයික් පාර, දෙමටගොඩ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 1 61.

කැබලි 10.

ඉඩමේ නම ග්ලෝන විවිදේ වරිපනම් අංක 32, 34, 36 සහ 38 දරණ ඉඩම කොටස; විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තා අබ්දුල් අසිස් අබ්දුල් රහිම, "සරිත් ඩේල්", 1,028, තුන්වෙනි මරදන පාර, බොරැල්ල, ප්‍රමාණය අ 0, රු 0 ප 6 92

කැබලි 11.

ඉඩමේ නම ග්ලෝන විවිදේ වරිපනම් අංක 28, 30, 32, 34, 36, 38, 40, 42 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තෝ මොහමඩ් සබාන් චුල්ගේ භාය්සාව, නෝනා උසානි, මන්සිල්", ස්වේච්ඡා පාර, හුණුපිටිය, වත්තල; නෝනා ජුලියා පුලාසා මහත්මිය, 61/3, බේස්ලයික් පාර, දෙමටගොඩ, අබ්දුල් අසිස් අබ්දුල් රහිම, "සරිත් ඩේල්", 1,028, 3 වැනි මරදන, මරදන පාර, බොරැල්ල, නෝනා ජුලියා මහත්මිය, 18, වතුරමලගෙදර පවුමාවන, හින්ස් පාර, කොළඹ 10, නූර්මර්සුකා මොහමඩ්, මියගිය මොහොමඩ් මොහමඩ්ගේ භාය්සාව, 162, පියාන්ඩස් මාවත, කොළඹ, නූර් සහිරා (බාලවයස්), සී ආම් ආම්. හමීම් (බලකාරයා), 172, පියාන්ඩස් මාවත, මරදන; ප්‍රමාණය අ 0, රු 0 ප 3 50

කැබලි 12

ඉඩමේ නම ග්ලෝන විවිදේ වරිපනම් අංක 30 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම. අයිතිකම් කියත්තා නෝනා ජුලියා මහත්මිය, 18, වතුරමලගෙදර පවුමාවන, හින්ස් පාර, කොළඹ 10, ප්‍රමාණය අ 0, රු 0, ප 1 97

කැබලි 13.

ඉඩමේ නම ග්ලෝන විවිදේ වරිපනම් අංක 28 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තෝ මියගිය මොහමඩ් මොහමඩ්ගේ භාය්සාව නූර්මර්සුකා මොහමඩ්, 162, පියාන්ඩස් පාර, කොළඹ; නූර් සහිරා (බාලවයස්කරු) සී ආම් ආම් හමීම් (බලකාරයා), 172, පියාන්ඩස් මාවත, මරදන, ප්‍රමාණය අ 0, රු 0, ප 2 16

කැබලි 14.

ඉඩමේ නම ග්ලෝන විවිදේ වරිපනම් අංක 18, 20, 22, 24, 26 හා 28 වන මාවතේ වරිපනම් අංක 4 සහ 6 දරණ ඉඩම, විස්තරය මුඩුබිම; අයිතිකම් කියත්තෝ ඉසාන් මව්ලානා නොහොත් සෙයිඩ් ඉබ්‍රහිම් බින් සෙයිඩ් මොහොමඩ් ඉසාන් මව්ලානා, වැලිපිටිය වැලිගම සහ සෙයිඩ් හමීඩ් මව්ලානාගේ හිමිකාරයෝ, එනම් ශබීදින් මව්ලානා

සෙයිඩ් මව්ලානා, හිමි හමීඩ් මහත්මිය, පත්මා හමීඩ් මව්ලානා මහත්මිය, අබ්දුල් හෆිසා හමීඩ් මව්ලානා මහත්මිය සහ සෙයිඩ් අබ්දුල් ෆා මහත්මිය, සියල්ලෝම අවන් විදිය, වැලිගම; ප්‍රමාණය: අ 0, රු 0, ප 7 78

කැබලි 15.

ඉඩමේ නම. ග්ලෝන විවිදේ වරිපනම් අංක 16 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තෝ සෙයිඩ් මොහමඩ් අබ්බාස් සහීබ් සහ මීරා මොහමඩ් අබ්දුල් රහිම, දෙදෙනාම 190, වොකස්ගේල් විවිදය, කොම්පොස්ස් කැවිදිය, පාතුමුත්තු ඒ බවා සයිඩුගේ භාය්සාව, 10, රයින් ලන්ඩ් පෙදෙස, කොල්ලුපිටිය, ප්‍රමාණය: අ 0, රු. 0, ප. 3 17.

කැබලි 16.

ඉඩමේ නම ග්ලෝන විවිදේ වරිපනම් අංක 10 සහ 12 දරණ ඉඩමේ කොටස; විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තා ඒ ඊ ප්‍රනාන්දු, 17, ස්වදේශි ආවනිවි, ශාච්ලොක් ටවුම, කොළඹ, ප්‍රමාණය අ. 0, රු 0, ප 2 12

කැබලි 17.

ඉඩමේ නම ග්ලෝන විවිදේ වරිපනම් අංක 4, 6 සහ 8 දරණ ඉඩම, විස්තරය මුඩුබිම. අයිතිකම් කියත්තෝ ටී කේ. ජේ කිවිලන්, 28, ස්කෝල ආවනිවි, වැල්ලවත්ත සහ ටී ඩබ්ලිව් ජේ කිවිලන්, 228, සී ආම් ආස් වත්ත, කිරිලපනේ, කොළඹ; ප්‍රමාණය අ 0, රු 0, ප 1 46

කැබලි 18.

ඉඩමේ නම මැලේ විදියේ වරිපනම් අංක 88 දරණ ඉඩම; විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තා කේ චෙල් ලියො මහත්මිය, 37/4, දෙමටගොඩ පෙදෙස, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 0 57.

කැබලි 19

ඉඩමේ නම මැලේ විදියේ වරිපනම් අංක 84 සහ 86 දරණ ඉඩම; විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තා ආස් ටී ආම් සම්සුදීන්, 254, කෙලින් විදිය කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 1 29.

කැබලි 20

ඉඩමේ නම මැලේ විවිදේ වරිපනම් අංක 82 දරණ ඉඩම, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තා අස්මා හානිසම් මොහමඩ්, 72, විල්සන් විදිය, ආදුරුප්පු විදිය, කොළඹ; ප්‍රමාණය අ 0, රු 0, ප 1 72

කැබලි 21

ඉඩමේ නම මැලේ විදියේ වරිපනම් අංක 80 දරණ ඉඩම; විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තා ඒ ආම්. ආම් මොහමඩ්, 233, කෙලින් විදිය කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 2 06

කැබලි 22.

ඉඩමේ නම මැලේ විදියේ වරිපනම් අංක 76 සහ 78 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම; අයිතිකම් කියත්තෝ අහමඩ් ලෙබ්බේ මොහමඩ් මහපුල්, 104, වැනැම් විදිය, කොටුව, කොළඹ සහ බාලවයස් දෙදෙනෙක්, එනම්, සීනි නුෂා මහපුල් සහ කාරුන් මයිහා මහපුල් මෙනෙවියන්, පලමුවෙනි අයිතිවාසිකම් කියන අයගේ දෙවෙනි භාය්සාව සහ ඉහත සඳහන් බාලවයස්කරුවන්ගේ බලකාර නැයිතිය මොහමඩ් ජලීල් කුරුතුල් ක්වරියො නෝනා මහත්මිය; ප්‍රමාණය අ 0, රු 0, ප 2 20.

කැබලි 23

ඉඩමේ නම මැලේ විදියේ වරිපනම් අංක 76 සහ 78 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම; අයිතිකම් කියත්තෝ අහමඩ් ලෙබ්බේ මොහමඩ් මහපුල්, 104. වැනැම් විදිය, කොටුව, කොළඹ සහ බාලවයස් දෙදෙනෙක්. එනම්, සීනි නුෂා මහපුල් සහ කාරුන් මයිහා මහපුල් මෙනෙවියන්, පලමුවෙනි අයිතිවාසිකම් කියන අයගේ දෙවෙනි භාය්සාව සහ ඉහත සඳහන් බාලවයස්කරුවන්ගේ බලකාර නැයිතිය මොහමඩ් ජලීල් කුරුතුල් ක්වරියො නෝනා මහත්මිය ප්‍රමාණය අ 0, රු 0, ප 0 98.

කැබලි 24.

ඉඩමේ නම මැලේ විදියේ වරිපනම් අංක 74 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තා බබා සෙයින් ලයි, 85/11, බබල් විදිය, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 0 25

කැබලි 25

ඉඩමේ නම මැලේ විදියේ වරිපනම් අංක 74 දරණ ඉඩමේ කොටස. විස්තරය මුඩුබිම; අයිතිකම් කියත්තා. බබා සෙයින් ලයි, 85/11 බබල් විදිය, කොළඹ; ප්‍රමාණය. අ 0, රු 0, ප. 1 47.

කැබලි 26.

ඉඩමේ නම මැලේ විදියේ වරිපනම් අංක 74 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තා බබා සෙයින් ලයි, 85/11, බබල් විදිය, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 0 36

කැබැල්ල : 27.

ඉඩමේ නම මැලේවිදියේ වරිපනම් අංක 70 සහ 72 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියන්නා ඒ. ඇම් ඇම්. මොහිදීන් මහත්මිය, ඒ. ඇම් ඇම් මොහිදීන් මහතාගේ භාග්‍යාව, නැ පෙනො 195, 21, ඇලෝ ඇවනිවි, කොල්ලුපිටිය, ප්‍රමාණය : අ 0, රු. 0, ප 2 78

කැබැල්ල : 28.

ඉඩමේ නම මැලේවිදියේ වරිපනම් අංක 70 සහ 72 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියන්නා ඒ. ඇම් ඇම් මොහිදීන් මහත්මිය, ඒ. ඇම් ඇම් මොහිදීන් මහතාගේ භාග්‍යාව, නැ පෙනො 195, 21, ඇලෝ ඇවනිවි, කොල්ලුපිටිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 1 03

කැබැල්ල : 29

ඉඩමේ නම මැලේවිදියේ වරිපනම් අංක 66 සහ 68 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම; අයිතිකම් කියන්නා ඇස් ඊ කපුර් මහත්මිය, ඒ ඇම්. හමිඩ් බාජේ, 106, බාර්න්ස් පෙදෙය, කොළඹ 7; ප්‍රමාණය අ 0 රු 0, ප 0 80

කැබැල්ල : 30.

ඉඩමේ නම මැලේවිදියේ වරිපනම් අංක 66 සහ 68 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියන්නා ඇස් ඊ කපුර් ඇන්. ඇම් ඇම් අයි හුසෙයින්, 76, රොස්මිඩ් පෙදෙය, කොළඹ 7, ප්‍රමාණය අ 0, රු 0, ප 2 58

කැබැල්ල : 31.

ඉඩමේ නම මැලේවිදියේ වරිපනම් අංක 62 සහ 64 දරණ ඉඩම, විස්තරය මුඩුබිම; අයිතිකම් කියන්නා ඇන්. ඇම් ඇම්. බිස්ලාල් හාජි, ඇන් ඇම් ඇම් යෙහියා, ඇන් ඇම් ඇම්. සහීක්, ඇන් ඇම් ඇම් ඉසෙඩ් අමීඩ් සහ ඇන් ඇම් ඇම් ඇස්. කුජි, බියටු දෙනාම, සිටාන් ස්ටෝරුව, 251/253, කෙලින් විදිය, කොළඹ, ඇන් ඇම් ඇම් අයි හුසෙයින් 76, රොස්මිඩ් පෙදෙය කොළඹ සහ ඇන් ඇම් ඇම් සාඩ් (බැලවයස්), බලකාරයා ඇන් ඇම් ඇම් බිස්ලාල් හාජි, 251/253, සිටාන් ස්ටෝරස්, කෙලින් විදිය, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 1 94

කැබැල්ල : 32.

ඉඩමේ නම ලිච්මන් මාවත වරිපනම් අංක 26/14 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියන්නා ඒ සී ආමන්. 24 ලිච්මන් මාවත, කොම්පක්ස් විදිය, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 0 25

කැබැල්ල 33.

ඉඩමේ නම ලිච්මන් මාවත වරිපනම් අංක 26/14 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම, බස්නාහිරට යාබද ගොඩනැගිල්ලේ අග සහිත, අයිතිකම් කියන්නා ඒ සී ආමන්, 24, ලිච්මන් මාවත, කොම්පක්ස් විදිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 0 52

කැබැල්ල : 35.

ඉඩමේ නම මැලේවිදියේ වරිපනම් අංක 58 සහ 60 දරණ ඉඩම, විස්තරය මුඩුබිම; අයිතිකම් කියන්නා ඡරි පාතුල් මහරාජා මැතිණිය, ඇම් අයි ආරිගේ භාග්‍යාව, 336, දෙමටගොඩ පාර, මරදන, ප්‍රමාණය අ 0, රු 0, ප 1 86

කැබැල්ල : 36.

ඉඩමේ නම මැලේවිදියේ වරිපනම් අංක 54 සහ 56 දරණ ඉඩම, විස්තරය මුඩුබිම; අයිතිකම් කියන්නා ඒ ඇම් ඇම් සෙබියද අබ්දුල් කාදර්, 114, පරණ යොන් විදිය, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0, ප. 1 89

කැබැල්ල : 37.

ඉඩමේ නම ලිච්මන් මාවතේ වරිපනම් අංක 26/10 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියන්නා ඒ සී ආමන්. 24, ලිච්මන් මාවත, කොම්පක්ස් විදිය. ප්‍රමාණය අ 0, රු 0, ප 0 29

කැබැල්ල : 38.

ඉඩමේ නම ලිච්මන් මාවතේ වරිපනම් අංක 26/10 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම, බස්නාහිරින් තිබෙන යාබද ගොඩනැගිල්ලේ අග සහිත, අයිතිකම් කියන්නා ඒ සී ආමන්, 24. ලිච්මන් මාවත, කොම්පක්ස් විදිය, ප්‍රමාණය අ 0 රු 0, ප 0 32

කැබැල්ල : 39.

ඉඩමේ නම මැලේවිදියේ වරිපනම් අංක 50 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියන්නා ඇම් ඒ සෙයිඩ් මිමර්, 42, රයිපල් විදිය, කොම්පක්ස් විදිය සහ අබ්දුල් කාදර් (දනට් ඉන්දියාවේ); ප්‍රමාණය. අ 0, රු 0, ප 0 22

කැබැල්ල : 39½

ඉඩමේ නම මැලේවිදියේ වරිපනම් අංක 50 දරණ ඉඩමේ කොටස; විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියන්නා ඇම් ඒ සෙයිඩ් මිමර්, 12, රයිපල් විදිය, කොම්පක්ස් විදිය සහ අබ්දුල් කාදර්, දනට් ඉන්දියාවේ, ප්‍රමාණය අ 0, රු 0; ප. 0 15

කැබැල්ල : 40.

ඉඩමේ නම මැලේවිදියේ වරිපනම් අංක 50 දරණ ඉඩමේ කොටස. විස්තරය මුඩුබිම, බස්නාහිරට තිබෙන ගොඩනැගිල්ලේ අග සහිත අයිතිකම් කියන්නා ඇම් ඒ සෙයිඩ් මිමර්, 12, රයිපල් විදිය, කොම්පක්ස් විදිය සහ අබ්දුල් කාදර්, දනට් ඉන්දියාවේ. ප්‍රමාණය අ 0, රු 0, ප 0 98

කැබැල්ල : 41.

ඉඩමේ නම මැලේවිදියේ වරිපනම් අංක 50 සහ 48 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියන්නා ඇම් ඒ සෙයිඩ් මිමර්, 12, රයිපල් විදිය, කොම්පක්ස් විදිය සහ අබ්දුල් කාදර්, දනට් ඉන්දියාවේ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 4 01

කැබැල්ල 42.

ඉඩමේ නම මැලේවිදියේ වරිපනම් අංක 46 දරණ ඉඩම, විස්තරය: මුඩුබිම, අයිතිකම් කියන්නා ඇෆ් ඒ මොහමඩ් බෝසි මහත්මිය, කට්ටිබාඩ් හසනාලි මෙනෙවිය, අමුදුල්ලා බාඩ් හසනාලි මහත්මිය, පී ටොබාල්ගේ භාග්‍යාව, අස්මාබාඩ් හසනාලි මහත්මිය, සිරිත්බාඩ් හසනාලි මෙනෙවිය, කෙරුන්බාඩ් හසනාලි මෙනෙවිය සහ බිස්කිස් බාඩ් හසනාලි මහත්මිය, සියල්ලෝම "නවි කාසල්", 302, හාලුපාර, බම්බලපිටිය, ප්‍රමාණය : අ 0, රු 0, ප 1 06

කැබැල්ල : 43.

ඉඩමේ නම ජාවා මාවතේ වරිපනම් අංක 54/1 සහ 3 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියන්නා ඒ ඇස් සලීම්, එච් ඇම් ඉබ්‍රහිම් මහත්මිය, එච් එච් සාලි මහත්මිය, 15, මේරිස් පාර, බම්බලපිටිය; ප්‍රමාණය අ 0, රු 0, ප 0 21

කැබැල්ල : 44.

ඉඩමේ නම ජාවා මාවතේ වරිපනම් අංක 54/1 සහ 3 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම; අයිතිකම් කියන්නා ඒ ඇස් සලීම්, එච් ඇම් ඉබ්‍රහිම් මහත්මිය, එච් එච් සාලි මහත්මිය, 15, මේරිස් පාර, බම්බලපිටිය; ප්‍රමාණය අ 0, රු 0, ප 0 35

කැබැල්ල : 45.

ඉඩමේ නම ජාවා මාවතේ වරිපනම් අංක 54/1 සහ 3 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියන්නා ඒ ඇස් සලීම්, එච් ඇම් ඉබ්‍රහිම් මහත්මිය, එච් එච් සාලි මහත්මිය, 15, මේරිස් පාර, බම්බලපිටිය; ප්‍රමාණය අ 0, රු 0, ප 0 10

කැබැල්ල : 46.

ඉඩමේ නම මැලේවිදියේ වරිපනම් අංක 40, 42 සහ 44 දරණ ඉඩමේ කොටස, ජාවා මාවතේ වරිපනම් අංක 58, 56 සහ 54/1 සහ 3 දරණ ඉඩම, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියන්නා ඒ ඇස් සලීම්, එච් ඇම් ඉබ්‍රහිම් මහත්මිය, එච් එච් සාලි මහත්මිය, 15, මේරිස් පාර, බම්බලපිටිය, ප්‍රමාණය අ 0, රු 0. ප 3 20.

කැබැල්ල : 47

ඉඩමේ නම මීඩ් විදියේ වරිපනම් අංක 51 සහ 53 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියන්නා ඇම් එච්. සහීඩ්, 250/1, ආදරුප්පු විදිය, කොළඹ, ප්‍රමාණය. අ. 0, රු 0, ප 1 19

කැබැල්ල : 48.

පාවිච්චි කරන්නේ නැත.

කැබැල්ල : 50.

ඉඩමේ නම පෙරිමාවතේ වරිපනම් අංක 27/14 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියන්නා අබ්බකර් ජුසුඩ්, 123, බංගසාල විදිය, පිටකොටුව, කොළඹ; ඒජන්ත ඇම් ඩී. කිලිට්ටන්, නො 30, ස්ටුවට් විදිය, කොම්පක්ස් විදිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 0 13.

කැබැල්ල : 51.

ඉඩමේ නම පෙරිමාවතේ වරිපනම් අංක 21, 23, 25, 27, 27/1, 27/2, 27/3, 27/4, 27/5, 27/6, 27/16, 27/17, 27/14 සහ පී. 27 දරණ ඉඩමේ කොටස, මුදුස් විදියේ වරිපනම් අංක 52, 54, 56 සහ 58 දරණ ඉඩම, විස්තරය මුඩුබිම, කපරුදු කළ කාණුවක් සහිත, අයිතිකම් කියන්නා අබ්බකර් ජුසුඩ්, 123, බංගසාල විදිය, පිටකොටුව, කොළඹ; ඒජන්ත ඇම් ඩී. කිලිට්ටන්, නො 30, ස්ටුවට් විදිය, කොම්පක්ස් විදිය, ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප 11.87.

කැබැල්ල 52.

ඉඩමේ නම පෙරිමාවතේ වරිපනම් අංක 11/11 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම, කපරාදු කළ කාණුවක් සහිත, අයිතිකම් කියත්තී ඉසෙඩ් ඊ නැපියා මහත්මිය, 57/5, ඩේවිඩ්සන් පාර, බම්බලපිටිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 037

කැබැල්ල 52½.

ඉඩමේ නම පෙරිමාවතේ වරිපනම් අංක 11/11 දරණ ඉඩමේ කොටස විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තී ඉසෙඩ් ඊ නැපියා මහත්මිය, 57/5 ඩේවිඩ්සන් පාර, බම්බලපිටිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 096

කැබැල්ල 53.

ඉඩමේ නම පෙරිමාවතේ අංක 11/12, 11/14, 15, 17 සහ 19 දරණ ඉඩම, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තේ: ඇස් ඇස් සමහුන් නොහොත් පානිමාතුමල් මානුෂා වඩුබි, ඇස් ඇස්. සමහුන්ගේ භාග්‍යාව, 3, මවුන්ට් ජලෙසන්ට්, ඩේස්ලන්ඩ් පාර, කොළඹ, එනායාතුල් බම්බරා වඩුබි, ඇම් කාසිමගේ භාග්‍යාව, 74/3, කොල්ලුපිටිය මාවත කොල්ලුපිටිය, මයිසුන් බස් රා වඩුබි, ඇම් ඇස් එරිසුන්ගේ භාග්‍යාව, 17, මිනොට්මුල්ල පාර, කොළොන්නාව සහ පාතුමාතුල් රතික් වඩුබි, ඇම් ඇස් ඉසෙඩ්ගේ භාග්‍යාව, 8 මසන්ගස් විදිය, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 290

කැබැල්ල 54.

ඉඩමේ නම, පෙරිමාවතේ වරිපනම් අංක 16/1 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තී මොහොමඩ් සෙලිමා, සී. එල්. එම් එම් බුහාරිගේ භාග්‍යාව, 70, විල්සන් විදිය, ආදුරුප්පු විදිය, කොළඹ. ප්‍රමාණය අ 0, රු 0, ප 002

කැබැල්ල 55.

ඉඩමේ නම පෙරිමාවතේ වරිපනම් අංක 16/1 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම යාබද ගොඩනැගිල්ලේ අගු සහ වකරන් හා රැලි බිත්තිවලින් යුත් තාවකාලික පැලක් සහිත, අයිතිකම් කියත්තී මොහොමඩ් තාහා සෙලිමා, සී එල් එම් එම් බුහාරිගේ භාග්‍යාව, 70, විල්සන් විදිය, ආදුරුප්පු විදිය කොළඹ; ප්‍රමාණය අ 0, රු 0, ප 052

කැබැල්ල 56.

ඉඩමේ නම. පෙරිමාවතේ වරිපනම් අංක 16 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තී අබ්දුල් මජිඩ් මොහමඩ් කාසිම්, 50, ඩේවිඩ්සන් පාර, බම්බලපිටිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 037

කැබැල්ල 56½.

ඉඩමේ නම පෙරිමාවතේ වරිපනම් අංක 16 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තේ: අබ්දුල් මජිඩ් මොහමඩ් කාසිම්, 50, ඩේවිඩ්සන් පාර, බම්බලපිටිය; මොහොමඩ් තාහා සෙලිමා, සී ඇල් ඇම් ඇම් බුහාරිගේ භාග්‍යාව, 70, විල්සන් විදිය, ආදුරුප්පු විදිය, කොළඹ, සයිඩු වමසි අබ්දුල් වසීඩ්, 238, කෙලින් විදිය, කොළඹ, ඇස්. ටී නුර් නර්සිහා, 28, ක්ලිප්පි පෙදෙස, බම්බලපිටිය සහ ඒ. ඇල් ඇම් සුබානිසා උම්මා මහත්මිය, අහමඩ් ලෙබිබේ මරිකාර් සුබානිසාගේ භාග්‍යාව. 47, පිටර්සන් මාවත, වැල්ලවත්ත, ප්‍රමාණය අ 0, රු 0, ප 006

කැබැල්ල 57.

ඉඩමේ නම පෙරිමාවතේ වරිපනම් අංක 16 දරණ ඉඩමේ කොටස, විස්තරය දහ අවුරුද්දක් වයසැති මැනොඩ් ගහක් සහිත කොටස, අයිතිකම් කියත්තී අබ්දුල් මජිඩ් මොහොමඩ් කසිම්, 50, ඩේවිඩ්සන් පාර, බම්බලපිටිය; ප්‍රමාණය අ 0, රු 0, ප 039

කැබැල්ල 58.

ඉඩමේ නම, පෙරිමාවතේ වරිපනම් අංක 14 දරණ ඉඩමේ කොටස, විස්තරය වැවිලි රහිත වත්තේ කොටස, අයිතිකම් කියත්තී ඒ ඇල් ඇම් සුබානිසා උම්මා, අහමඩ් ලෙබිබේ මරිකාර් සුබානිසාගේ භාග්‍යාව, 47 පිටර්සන් මාවත, වැල්ලවත්ත, ප්‍රමාණය අ 0, රු 0, ප 039.

කැබැල්ල 59.

ඉඩමේ නම පෙරිමාවතේ වරිපනම් අංක 12 දරණ ඉඩමේ කොටස, විස්තරය වැවිලි රහිත වත්තේ කොටස, අයිතිකම් කියත්තී ඇස්. ටී නුර් නර්සිහා, 28, ක්ලිප්පි පෙදෙස, බම්බලපිටිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 0.36.

කැබැල්ල 60.

ඉඩමේ නම, පෙරිමාවත වරිපනම් අංක 10 දරණ ඉඩමේ කොටස; විස්තරය: වැවිලි රහිත වත්තේ කොටස, අයිතිකම් කියත්තී ඇස් ටී ඒ වාහිඩ් 238 කෙලින් විදිය, කොළඹ, ප්‍රමාණය: අ 0, රු. 0, ප. 0.28.

කැබැල්ල 62.

ඉඩමේ නම පෙරිමාවතේ වරිපනම් අංක 11/4 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තී රපි අන් අල් අතාබියා යුසුෆ්, මහමඩ් ගබීජියාද් මහමඩ් යුසුෆ්ගේ භාග්‍යාව, 'සලමඩ්' ඩික්මන්ස් පාර, බම්බලපිටිය; ප්‍රමාණය අ 0, රු 0, ප 049

කැබැල්ල 63

ඉඩමේ නම පෙරිමාවතේ වරිපනම් අංක 11/4 දරණ ඉඩමේ කොටස සහ පෙරිමාවතේ වරිපනම් අංක 7, 9, 11, 11/1 සිට 11/3 දරණ ඉඩම්, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තී රපි අන් අල් අතාබියා යුසුෆ්, මහමඩ් ගබීජියාද් මහමඩ් යුසුෆ්ගේ භාග්‍යාව, 'සලමඩ්', ඩික්මන්ස් පාර, බම්බලපිටිය, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 399

කැබැල්ල 64.

ඉඩමේ නම මැලේ විදියේ වරිපනම් අංක 87 සහ 89 දරණ ඉඩම; විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තී ඒ ඊ ප්‍රනාන්දු, 17, ස්පැන්ඩ් ඇවනිම් හැව්ලොක් වලින්, ප්‍රමාණය අ 0, රු 0, ප 477

කැබැල්ල 65.

ඉඩමේ නම මැලේ විදියේ වරිපනම් අංක 91 දරණ ඉඩම, විස්තරය මුඩුබිම අයිතිකම් කියත්තී ඇම්. ඇස් නුරුල් ජමීලා නෝනාමහත්මිය, 248, කෙලින් විදිය, කොළඹ, ප්‍රමාණය අ. 0, රු 0, ප 244

කැබැල්ල 66

ඉඩමේ නම මැලේ විදිය වරිපනම් අංක 93 සහ පෙරිමාවතේ වරිපනම් අංක 8/1 දරණ ඉඩම් විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තී සර්ධා හමීඩ් මහත්මිය, අබුබක්කර් සානුල් හමීඩ්ගේ භාග්‍යාව, 36, ස්ටේෂන් පාර, වැල්ලවත්ත, ප්‍රමාණය අ 0, රු 0, ප 181

කැබැල්ල 67

ඉඩමේ නම මැලේ විදියේ වරිපනම් අංක 90, 94, 96, 98, 100, 102 සහ 104 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම, කපරාදු කළ; අයිතිකම් කියත්තී ඉස්මයිල් ලෙබිබේ මරිකාර් ඊබ්‍රහිම් ලෙබිබේ මරිකාර්, වේගන්ගල්ල, අගලවත්ත, ප්‍රමාණය අ. 0, රු 0, ප 860

කැබැල්ල 68.

ඉඩමේ නම මැලේ විදියේ වරිපනම් අංක 90, 94, 96, 98, 100, 102 සහ 104 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම, කපරාදු කළ පඩිපෙලක් තිබේ, අයිතිකම් කියත්තී ඉස්මයිල් ලෙබිබේ මරිකාර් ඊබ්‍රහිම් ලෙබිබේ මරිකාර්, වේගන්ගල්ල, අගලවත්ත, ප්‍රමාණය අ. 0, රු 0, ප 044

කැබැල්ල 70.

ඉඩමේ නම මැලේ විදිය වරිපනම් අංක 104½ දරණ ඉඩමේ කොටස, විස්තරය බස්නාහිරට යාබද ගොඩනැගිල්ලේ අගු සහිත මුඩුබිම, අයිතිකම් කියත්තී ඉස්මයිල් ලෙබිබේ මරිකාර් ඊබ්‍රහිම් ලෙබිබේ මරිකාර්, වේගන්ගල්ල, අගලවත්ත, ප්‍රමාණය අ 0, රු 0, ප 040.

කැබැල්ල 71.

ඉඩමේ නම මැලේ විදියේ වරිපනම් අංක 106, 104½ දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම; අයිතිකම් කියත්තී: ඉස්මයිල් ලෙබිබේ මරිකාර් ඊබ්‍රහිම් ලෙබිබේ මරිකාර්, වේගන්ගල්ල, අගල වත්ත, ප්‍රමාණය අ 0, රු 0, ප. 125

කැබැල්ල 72

ඉඩමේ නම මැලේ විදියේ වරිපනම් අංක 110 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම; අයිතිකම් කියත්තී. ඩී. සී. අහමන්, රාජකීය ඊදුගුව, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 179.

කැබැල්ල 73.

ඉඩමේ නම මැලේ විදියේ වරිපනම් අංක 110, දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තී. ඩී. සී. අහමන්, රාජකීය ඊදුගුව, කොළඹ ප්‍රමාණය අ. 0, රු 0, ප 0.16.

කැබැල්ල 74.

ඉඩමේ නම. මැලේ විදියේ වරිපනම් අංක 114 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තී අර්නාස්ට් බොනෝස්, බොනෝස් ඇවනිම්, ස්ටේෂන් පාරට නුදුරින්, දෙහිවල, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 061

කැබැල්ල 75.

ඉඩමේ නම මැලේ විදියේ වරිපනම් අංක 114 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තී අර්නාස්ට් බොනෝස්, බොනෝස් ඇවනිම්, ස්ටේෂන් පාරට නුදුරින්, දෙහිවල; ප්‍රමාණය අ 0, රු 0, ප 090

කැබැල්ල 76.

ඉඩමේ නම මැලේ විදියේ වරිපනම් අංක 116 සහ 118 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම; අයිතිකම් කියන්නී රෝන් බොනෝ ජු කෝනාමහත්මිය, ඇල් ප්‍රබ් ජස්වින් බොනෝ ජුගේ භාය්චි, මැන්විප්‍රොන්ට් වත්ත, පේරුදෙණිය; ප්‍රමාණය අ 0, රු 0, ප 2 04

කැබැල්ල 77.

ඉඩමේ නම මැලේ විදියේ වරිපනම් අංක 116 සහ 118 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියන්නී රෝන් බොනෝ ජු කෝනාමහත්මිය, ඇල් ප්‍රබ් ජස්වින් බොනෝ ජුගේ භාය්චි, මැන්විප්‍රොන්ට් වත්ත, පේරුදෙණිය; ප්‍රමාණය අ 0, රු 0, ප 131

කැබැල්ල 78.

ඉඩමේ නම මැලේ විදියේ වරිපනම් අංක 120 සහ 122 දරණ ඉඩමේ කොටස; විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියන්නා එඩ්ලා හෙන්රි බොනෝ ජු රෝස්ලන්ඩ්, 22/1, ස්ටේෂන් පාර, දෙහිවල; ප්‍රමාණය අ 0, රු 0, ප 129

කැබැල්ල 79.

ඉඩමේ නම මැලේ විදියේ වරිපනම් අංක 120 සහ 122 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියන්නා එඩ්ලා හෙන්රි බොනෝ ජු රෝස්ලන්ඩ්, 22/1, ස්ටේෂන් පාර, දෙහිවල, ප්‍රමාණය අ 0, රු 0, ප 210

කැබැල්ල 80.

ඉඩමේ නම මැලේ විදියේ වරිපනම් අංක 126 සහ ද සොයිසා විදියේ වරිපනම් අංක 4, 6 දරණ ඉඩම, විස්තරය මුඩුබිම; අයිතිකම් කියන්නෝ ඇම් සී ඇම් උමීමා කඩිචා කෝනාමහත්මිය, පරන පාර, බේරුවල, ඒ ආර් ඇම් මොහමඩ් කසිම් හජ්ජියා, මැලියා හේනා, පරන පාර, බේරුවල; ඒ ආර් ඇම් රසික්, නො 233, පෙරි විදිය, කොළඹ, අඹදුල් කපුර් මරික්කාර් පාලුම්මා භාමිනෝ කෝනා මහත්මිය සහ අයි ඇල්. ඇම් ඒ අඹදුල් ලා මරික්කාර්, නො 308, අලුත්ගම විදිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 096.

කැබැල්ල 81

ඉඩමේ නම ද සොයිසා විදියේ වරිපනම් අංක 3 සහ 5 සහ මැලේ විදියේ වරිපනම් අංක 128 දරණ ඉඩමවල කොටස, විස්තරය මුඩුබිම; අයිතිකම් කියන්නා ඒ සී ඇම් තාහිර්, බාන්ස් හවුස්, 43, බාන්ස් පෙදෙස, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 256

කැබැල්ල 82.

ඉඩමේ නම ද සොයිසා විදියේ වරිපනම් අංක 5 සහ මැලේ විදියේ වරිපනම් අංක 128 දරණ ඉඩමවල කොටස; විස්තරය මුඩුබිම; අයිතිකම් කියන්නා ඒ සී ඇම්. තාහිර්, බාන්ස් හවුස්, 43, බාන්ස් පෙදෙස, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 050.

කැබැල්ල 84.

ඉඩමේ නම මැලේ විදියේ වරිපනම් අංක 132, 136, ජී 136 සහ 138 දරණ ඉඩමේ කොටස, විස්තරය පවුපාර සහිත මුඩුබිම; අයිතිකම් කියන්නෝ ජේ පී එච් ද සේරම්, ජේ ඇම් බී ද සේරම්, ජේ ඊ ඇම් ද සේරම් සියල්ලෝම 206, ආත්ත පේස්වි විදිය, ග්‍රාන්ඩ්පාස්, ප්‍රමාණය අ 0, රු 0, ප 173

කැබැල්ල 85.

ඉඩමේ නම මැලේ විදියේ වරිපනම් අංක 132, 136, ජී 136 සහ 138 දරණ ඉඩමේ කොටස, විස්තරය පවුපාර සහිත මුඩුබිම; අයිතිකම් කියන්නා මෙරික්කාර් ඇල්බර් කුමාර්, ජේන්දකර, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 496

කැබැල්ල 86

ඉඩමේ නම මැලේ විදියේ වරිපනම් අංක 142 සහ 140 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියන්නෝ කුර්බාන් හුසේන් ඇබමලේ සහ පාසලාබයි ගුලාම් හුසේන්, දෙදෙනාම 136, හතරවැනි හරස් විදිය, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 219

කැබැල්ල 87.

ඉඩමේ නම මැලේ විදියේ වරිපනම් අංක 142 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියන්නෝ කුර්බාන් හුසේන් ඇබමලේ සහ පාසලාබයි ගුලාම් හුසේන්, දෙදෙනාම 136, හතරවැනි හරස් විදිය, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 036

කැබැල්ල 89.

ඉඩමේ නම මැලේ විදියේ වරිපනම් අංක 146 සහ 150 දරණ ඉඩමේ කොටස; විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියන්නෝ කේ සී පද්මනාදන්, තංගම්මා කනපතිපිල්ලේ කෝනාමහත්මිය සහ කේ. සී සිත්තන් ප්‍රනාතන්, සියලුදෙනාම 32, ස්ටේෂන් පාර, වැල්ලවත්ත, ප්‍රමාණය අ 0, රු 0, ප. 037

කැබැල්ල 90.

ඉඩමේ නම මැලේ විදියේ වරිපනම් අංක 146 සහ 150 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියන්නෝ කේ සී පද්මනාදන්, තංගම්මා කනපතිපිල්ලේ කෝනාමහත්මිය සහ කේ. සී සිත්තන් ප්‍රනාතන්, සියලුදෙනාම 32, ස්ටේෂන් පාර, වැල්ලවත්ත, ප්‍රමාණය අ 0, රු 0, ප. 228

කැබැල්ල 91.

ඉඩමේ නම මැලේ විදියේ වරිපනම් අංක 154 දරණ ඉඩමේ කොටස, විස්තරය ගල් අල්ලනලද පොළොව; අයිතිකම් කියන්නා කාල් කොයිසා, "කුරුක්ලෝස්තා", අඟුලාන, මොරවුව. ප්‍රමාණය අ 0, රු 0, ප 015.

කැබැල්ල 92.

ඉඩමේ නම මැලේ විදියේ වරිපනම් අංක පී 159 සහ 161 දරණ ඉඩමේ කොටස, විස්තරය සමනලා කරපු පවුපාර සහිත මුඩුබිම, අයිතිකම් කියන්නී මුයින් ඒ හමේඩ් බාජේ, ඇම් අයි එච් ඇස්. සංහාර් මැනිනිය, 41, රාජසිංහ පාර, වැල්ලවත්ත, ප්‍රමාණය අ 0, රු 0, ප 025

කැබැල්ල 93.

ඉඩමේ නම මැලේ විදියේ අංක 161 දරණ ඉඩමේ කොටස; විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියන්නා මුයින් ඒ. හමේඩ් බාජේ, ඇම් අයි එච් ඇස්. සංහාර් මැනිනිය, 41, රාජසිංහ පාර, වැල්ලවත්ත, ප්‍රමාණය අ 0, රු 0, ප 037

කැබැල්ල 94.

ඉඩමේ නම මැලේ විදිය වරිපනම් අංක 165 දරණ ඉඩමේ කොටස; විස්තරය මුඩුබිම, උතුරට ඇති සබද ගොඩනැගිල්ලේ කෝන්ක්‍රීට් වහල සහිත, අයිතිකම් කියන්නා නැයිතිය පී එස් ඒ සුන්දරම් පිල්ලේගේ හිමිකාරයින්ගේ (ලිපිතය දැනගත්ව නැත), ප්‍රමාණය අ. 0, රු 0, ප 005.

කැබැල්ල 95.

ඉඩමේ නම මැලේ විදිය වරිපනම් අංක 165 දරණ ඉඩමේ කොටස; විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියන්නා නැයිතිය පී එස් ඒ සුන්දරම් පිල්ලේගේ හිමිකාරයින්ගේ (ලිපිතය දැනගත්ව නැත), ප්‍රමාණය අ 0, රු 0, ප 019

කැබැල්ල 96.

ඉඩමේ නම මැලේ විදිය වරිපනම් 165 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම; අයිතිකම් කියන්නා නැයිතිය පී එස් ඒ සුන්දරම් පිල්ලේගේ හිමිකාරයින්ගේ (ලිපිතය දැනගත්ව නැත); ප්‍රමාණය අ 0, රු 0, ප 032

කැබැල්ල 97.

ඉඩමේ නම මැලේ විදියේ වරිපනම් අංක 167 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියන්නෝ පොත්තම්මා විරගනි කෝනාමහත්මිය, බේවිඩි නාගමුත්තුගේ වැන්දඹුව, 88, වැකන්ද පාර, කොම්පස්සුකුච්චිය, පාරිමාලපිල්ලේ කන්දසාමි කෝනා මහත්මිය, ඇස් ඩී කන්දසාමිගේ භාය්චි, 58, වැකන්ද පාර කොම්පස්සුකුච්චිය, ලීලි සුහිර්තාන් සිවරත්නම් කෝනාමහත්මිය ඇස් ඇස් සිවරත්නම්ගේ භාය්චි, ගුප්තකන්ද ආදායම් ප්‍රසිප්පිත් වැන්ඩන්ට්, වදුරඹ, ගාල්ල; ශ්‍රේෂ් පුෂ්පාම් පොත්තන්පලම් කෝනාමහත්මිය, කේ ටී පොත්තන්පලම්ගේ භාය්චි, ආදායම්බදු කාය්චිය, කොළඹ, රාමසාමි විරකානි මෙහෙවිය (බාලවයස්), 88, වැකන්ද පාර, කොම්පස්සුකුච්චිය, මුතුනායකි කන්දසාමි මෙහෙවිය (බාලවයස්) ඇස් ඩී කන්දසාමිගේ දුව, බාලවයස් කරුවන්ගේ බල කාර පාලකකරු ඇස් ඩී කන්දසාමි, ප්‍රමාණය අ 0, රු 0, ප 035

කැබැල්ල 98

ඉඩමේ නම මැලේ විදියේ වරිපනම් අංක 167 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියන්නෝ පොත්තම්මා විරගනි කෝනාමහත්මිය, බේවිඩි නාගමුත්තුගේ වැන්දඹුව, 88, වැකන්ද පාර, කොම්පස්සුකුච්චිය; පාරිමාලපිල්ලේ කන්දසාමි කෝනාමහත්මිය, ඇස් ඩී කන්දසාමිගේ භාය්චි, 58, වැකන්ද පාර, කොම්පස්සුකුච්චිය, ලීලි සුහිර්තාන් සිවරත්නම් කෝනාමහත්මිය, ඇස් ඇස් සිවරත්නම්ගේ භාය්චි, ගුප්තකන්ද ආදායම් ප්‍රසිප්පිත් වැන්ඩන්ට්, වදුරඹ, ගාල්ල, ශ්‍රේෂ් පුෂ්පාම් පොත්තන්පලම් කෝනාමහත්මිය, කේ ටී පොත්තන්පලම්ගේ භාය්චි, ආදායම්බදු කාය්චිය, කොළඹ; රාමසාමි විරකානි මෙහෙවිය, (බාලවයස්), 88, වැකන්ද පාර, කොම්පස්සුකුච්චිය, මුතුනායකි කන්දසාමි මෙහෙවිය (බාලවයස්), ඇස් ඩී කන්දසාමිගේ දුව, බාලවයස් කරුවන්ගේ බල කාර පාලකකරු ඇස් ඩී කන්දසාමි, ප්‍රමාණය අ 0, රු 0, ප 030

කැබැල්ල 99.

ඉඩමේ නම මැලේ විදියේ වරිපනම් අංක 160 දරණ ඉඩමේ කොටස. විස්තරය මුඩුබිම; අයිතිකම් කියන්නා පොත් සිරිපා සෙප්පිල් (බාලවයස්) බලකාර කොලොන්දේ මොහමඩ් සෙප්පිල්, දෙව්වගොඩ, විදිය, කොළඹ, (හිමිකරුගේ ජීවිත බ්‍රන්තිය පමණයි), ප්‍රමාණය අ 0, රු 0, ප 034.

කැබැල්ල : 100

ඉඩමේ නම වැලඳු විදියේ වරිපනම් අංක 169 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම, කපරුරු කළ පසියක් තිබේ; අයිතිකම් කියත්තා . පොත් සිපිලා පයර්ස් (බැලවයස්), ඊලකාර කොලොන්දේ මොහමඩ් පෙරිප්, දෙමටගොඩ විදිය කොළඹ, (තිබෙන්නෝ ජීවිත මුත්තිය පමණයි), ප්‍රමාණය අ 0 රු 0, ප 0 35.

විභාග කිරීමේ දින

කැබලි 1 සිට 12 දක්වා 1956 නොවැම්බර් මස 30 වෙනි දින පෙරවරු 10ට

කැබලි 13 සිට 20 දක්වා 1956 දෙසැම්බර් මස 1 වෙනි දින පෙරවරු 10ට.

කැබලි 21 සිට 30 දක්වා 1956 දෙසැම්බර් මස 3 වෙනි දින පෙරවරු 10ට

කැබලි 31 සිට 33 ද 35 සිට 41 ද 1956 දෙසැම්බර් මස 4 වෙනි දින පෙරවරු 10ට

කැබලි 42 සිට 52½ දක්වා 1956 දෙසැම්බර් මස 5 වෙනි දින පෙරවරු 10ට

කැබලි 53 සිට 60 දක්වා 1956 දෙසැම්බර් මස 6 වෙනි දින පෙරවරු 10ට

කැබලි 62 සිට 68 දක්වා 1956 දෙසැම්බර් මස 7 වෙනි දින පෙරවරු 10ට

කැබලි 70 සිට 79 දක්වා 1956 දෙසැම්බර් මස 8 වෙනි දින පෙරවරු 10ට

කැබලි 80 සිට 82 ද 84 සිට 87 ද 1956 දෙසැම්බර් මස 13 වෙනි දින පෙරවරු 10ට

කැබලි 89 සිට 96 දක්වා, 1956 දෙසැම්බර් මස 14 වෙනි දින පෙරවරු 10ට

කැබලි 97 සිට 100 දක්වා 1956 දෙසැම්බර් මස 15 වෙනි දින පෙරවරු 10ට.

ඉහත සඳහන් ඉඩම්වලට ගිණිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ කොළඹ කවිචේරියේදී ඉහත සඳහන් ප්‍රකාර මා සම්මුඛවිය යුතුයි

තවද 1956 ඔක්තෝබර් 20 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවිභාවයත් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ආති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ඇති මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලි ලකින් දැනුම්දිය යුතුයි

සු ඒ. ගුණරත්න,
ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා

1956 සැප්තැම්බර් 22 වැනි දින
කවිචේරිය, කොළඹ.

අංකය අර්/ඒ 18.

1954෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩු අදහස් කරන බැව් 1954෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතෙන් 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර—

කැබැල්ල 37.

ඉඩමේ නම අලුත් යොන් විදියේ වරිපනම් අංක 15/5 දරණ ඉඩමේ කොටස, විස්තරය යාබද ගොඩනැගිල්ලේ අග සහිත මුඩු බිම, අයිතිකම් කියත්තා සීමාසහිත අවිරු, 19, හෙට්ටි විදිය, කොළඹ ප්‍රමාණය අ 0 රු 0, ප 0 25

කැබැල්ල 38.

ඉඩමේ නම අලුත් යොන් විදියේ වරිපනම් අංක 15/18 දරණ ඉඩමේ කොටස, විස්තරය යාබද ගොඩනැගිල්ලේ අග සහිත මුඩු බිම, අයිතිකම් කියත්තා සීමාසහිත අවිරු, 19, හෙට්ටි විදිය, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0 ප 132

කැබැල්ල 39

ඉඩමේ නම අලුත් යොන් විදියේ වරිපනම් අංක 15/15, 15/17 දරණ ඉඩම් සහ 15/5 සහ 15/18 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය කපරුරු කළ කාණුවක කොටස සහිත මුඩුබිම, අයිතිකම් කියත්තා සීමාසහිත අවිරු 19 හෙට්ටි විදිය, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0 ප, 16,80,

කැබැල්ල 41.

ඉඩමේ නම අලුත් යොන් විදියේ වරිපනම් අංක 17/12, 17/12 ඒ සහ 17/14 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය කපරුරු කළ කාණුවක කොටස සහිත මුඩුබිම, අයිතිකම් කියත්තා සීමාසහිත වෙට්ටිනාඩි බැංකුව, 256, හෙට්ටි විදිය, කොළඹ; අවහිර කළේ සීමාසහිත අවිරු 19, හෙට්ටි විදිය, කොළඹ, ප්‍රමාණය අ. 0: රු. 0, ප. 0 77.

කැබැල්ල 42

ඉඩමේ නම අලුත් යොන් විදියේ වරිපනම් අංක 17/11 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තා සීමාසහිත වෙට්ටිනාඩි බැංකුව, 256, හෙට්ටි විදිය, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 1.71.

කැබැල්ල 43

ඉඩමේ නම අලුත් යොන් විදියේ වරිපනම් අංක 17/11 දරණ ඉඩමේ කොටස, විස්තරය උළු සෙවිලි කර කපරුරු කළ ගොඩ නැගිල්ලේ කොටස, අයිතිකම් කියත්තා සීමාසහිත වෙට්ටිනාඩි බැංකුව, 256, හෙට්ටි විදිය, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 0 25

කැබැල්ල 44

ඉඩමේ නම අලුත් යොන් විදියේ වරිපනම් අංක 17 දරණ ඉඩමේ කොටස; විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තා සීමාසහිත වෙට්ටිනාඩි බැංකුව, 256, හෙට්ටි විදිය, කොළඹ, ප්‍රමාණය අ 0. රු 0 ප 170

කැබැල්ල 45.

ඉඩමේ නම අලුත් යොන් විදියේ වරිපනම් අංක 17/27 සහ 17/28 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය උළු සෙවිලි කර කපරුරු කළ ගොඩනැගිල්ලේ කොටස; අයිතිකම් කියත්තා සීමාසහිත වෙට්ටිනාඩි බැංකුව, 256, හෙට්ටි විදිය, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 0 57

කැබැල්ල 46

ඉඩමේ නම අලුත් යොන් විදියේ වරිපනම් අංක 17/28 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම; අයිතිකම් කියත්තා සීමාසහිත වෙට්ටිනාඩි බැංකුව, 256, හෙට්ටි විදිය, කොළඹ; ප්‍රමාණය අ 0, රු 0, ප 0 08

කැබැල්ල 47.

ඉඩම් නම අලුත් යොන් විදියේ වරිපනම් අංක 17/12, 17/12 ඒ 17/14 සිට 17/26 දරණ ඉඩම් සහ 17, 17/11, 17/27 සහ 17/28 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය කපරුරු කළ කාණුවක කොටස සහිත මුඩුබිම. අයිතිකම් කියත්තා සීමාසහිත වෙට්ටිනාඩි බැංකුව, 256 හෙට්ටි විදිය, කොළඹ, ප්‍රමාණය අ 0. රු 0, ප 21 91

කැබැල්ල 48

ඉඩමේ නම අලුත් යොන් විදියේ වරිපනම් අංක 31/4 සහ 31/17 දරණ ඉඩම්වල කොටස්; විස්තරය කපරුරු කළ කාණුවක කොටස සහිත මුඩුබිම, අයිතිකම් කියත්තා අභිදුල් හසන් දඹුද් බෝයි, 50 වෙල්ල විදිය, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 9 62

කැබැල්ල 49.

ඉඩමේ නම අලුත් යොන් විදියේ වරිපනම් අංක 31/4 සහ 31/17 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය උළු සෙවිලි කර කපරුරු කළ ගොඩනැගිල්ලේ කොටස, අයිතිකම් කියත්තා. අභිදුල් හසන් දඹුද් බෝයි, 50, වෙල්ල විදිය, කොළඹ, ප්‍රමාණය. අ 0, රු 0, ප. 0 94.

කැබැල්ල : 50.

ඉඩමේ නම අලුත් යොන් විදියේ වරිපනම් අංක 31/4 සහ 31/17 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය මුඩුබිම; අයිතිකම් කියත්තා අභිදුල් හසන් දඹුද් බෝයි, 50, වෙල්ල විදිය, කොළඹ, ප්‍රමාණය අ 0. රු 0 ප 0 47

කැබැල්ල 51.

ඉඩමේ නම සිරිපිනා පටුමාවතේ වරිපනම් අංක 112/1 සිට 112/8 දරණ ඉඩම් සහ 112 දරණ ඉඩමේ කොටස; විස්තරය කපරුරු කළ කාණු දෙකක කොටස් සහ ටකරන් සහ දව ගොඩනැගිල්ලක කොටස සහිත මුඩුබිම, අයිතිකම් කියත්තෝ ඒ. ඒ. මුසපර් මහත්මිය, පොලිස් බංගලාව, පැපිලියාන. දෙහිවල සහ අභිදුල් රතමන් මොහමඩ් කාසිම්, 33, ඔසිල් මත් විදිය, අලුත්කඩේ, කොළඹ 12; ප්‍රමාණය අ 0, රු 0. ප 23 94

ඉහත සඳහන් ඉඩම්වලට ගිණිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලයලත් අයවලුන් හෝ 1956 නොවැම්බර් 21 වැනි දින පෙරවරු 10ට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛවිය යුතුයි.

තවද 1956 ඔක්තෝබර් 20 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවිභාවයත් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ආති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ඇති මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලි ලකින් දැනුම්දිය යුතුයි

සු ඒ. ගුණරත්න,
ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා,

1956 සැප්තැම්බර් 22 වැනි දින
කවිචේරිය, කොළඹ.

අංකය අර්/කීව 129

1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනාම සංශෝධනය කරන ලද පරිදි 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාම

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැවින්, 1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනාම සංශෝධනය කරන ලද පරිදි 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාම 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මූලික ගැලැස්ම ඒ 4,012 පිහිටීම—බෙරලැස්ගමුව

කැබැල්ල 1.

ඉඩමේ නම දෙල්ගහකනත්ත, විස්තරය විදුලි කණුවක් හා ගුවන් විදුලිය බෙදා හැරීමේ මාර්ගයක් සහ මාසිම් දිගේ ඇති අවුරුදු 40 ක් රඹේ ගස් 61 ක්, අවුරුදු 20 ක පොල් ගස් 20 ක් සහිත හිස් ඉඩම. අයිතිකම් කියත්තා දෙස්කර ර ඇස් ගොඩලීම් මහතා, ප්‍රියදර් බෙහෙත් ගාලුව හා ගලාගාරය, අංක 23, මීරියම පාර, මිහිඹුව, ප්‍රමාණය අ 3, රු 3, ප 334

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 නොවැම්බර් 17 වැනි දින පෙරවරු 10.30 ට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද, 1956 නොවැම්බර් 1 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායවයන්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලි ලකීන් දැනුම් දිය යුතුයි.

සු ඒ ගුණරත්න,
ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන.

1956 සැප්තැම්බර් 22 වැනි දින
කවිචේරිය කොළඹ

අංකය ඇල්/එච්/ඒ/2

1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනාම සංශෝධනය කරන ලද පරිදි 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාම

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැවින්, 1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනාම සංශෝධනය කරන ලද පරිදි 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාම 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

ඒලැන් නො ඒ 4,026 ගම—බස්නාහිර පළාතේ කළුතර දිස්ත්‍රික්කයේ පානදුර නොවැව්ගේ මහබෙල්ලන

කැබැල්ල 1.

ඉඩමේ නම බෝගහවත්ත හා දෙල්ගහවත්ත, විස්තරය අවුරුදු 100 ක් පමණ වයසැති කුරුඳු, අවුරුදු 50 ක් පමණ වයසැති තැනින් තැන ඇති පොල් ගස් කිහිපයක්, අවුරුදු 1-50 දක්වා වයසැති පොල්වගාව ඇති පොල් වත්තක්, අවුරුදු 50 ක් පමණ වයස කොස් ගස්, අවුරුදු 25 ක් වයසැති අඹ ගස්, අවුරුදු 15 ක් පමණ වයසැති යුක් ගස්, අවුරුදු 25 ක් වයසැති කුරුඳු, පාරක් හා බදුමේන් තැනු තහඩු සෙවිලි කරනු ලද ගෙයක්, අයිතිකම් කියත්තන් (1) සී සිල්වියා රුද්දිගු, පෙත්දෙතින් ඇවතිවි, කොල්ලුපිටිය, (2) ඊ සිරිල් අබේවඩින, 36/2, සමුද්‍රාසන්න පාර, ගල්කිස්ස, (3) කොත්ස්ටන්ට්ගේ නෝරිස්, හෙරන පාර, පානදුර, (4) මෙස්දමස් ග්ලැන්කෝරු රුද්දිගු, එමස් රුද්දිගු, සමුද්‍රාසිරි වලව්ව, පානදුර, (5) පිලිස් ගුණවඩින, 27, පොත්සේනා පාර, හැවිලොක් ටවුම, (6) මොනිකා සල්ගාදු, සමුද්‍රාසිරි වලව්ව, පානදුර, (7) අයිරිස් සල්ගාදු, පිල්ගේ න වත්ත, පැල්මඩුල්ල, ප්‍රමාණය අ 12, රු 2, ප 12

එකතුව අ 12, රු. 2, ප. 12.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 නොවැම්බර් 30 වැනි දින පෙරවරු 10.30 කළුතර කවිචේරියේදී මා සම්මුඛවීය යුතුයි.

තවද 1956 නොවැම්බර් 23 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායවයන්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලි ලකීන් දැනුම් දිය යුතුයි

ඊ ඇම් ඩී වික්‍රමසිංහ,
ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන.

1956 සැප්තැම්බර් 14 වැනි දින
කවිචේරිය, කළුතර.

අංකය ඇල්. ඩී 4988,

1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනාම සංශෝධනය කරන ලද පරිදි 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාම

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැවින් 1954 අංක 39 දරණ (සංශෝධන) ආඥාපණනාම සංශෝධනය කරන ලද පරිදි 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාම 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩබුලත්ගම කොට්ඨාශයේ අඹගමුව කෝරළේ සමර්විල් ගමේ පිහිටි අක්කර 1, රුබ් 0, පර්චස් 15.9 ක් වූ මුල් ඒලැන් අංක ඒ 2,378 ලොට් නො 1 වශයෙන් හැඳින්වෙන කාසල්විත්තේ කොටස.

අයිතිවාසිකම් කියත්තන් කොළඹ 49/17 අයිස්ලැන් ඩී ගොඩනැගිල්ලේ සීමාසහිත එච් ඩබ්ලිව් අමරසූරිය වතු සමාගම

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 නොවැම්බර් 5 වැනි දින පෙරවරු 10 ට මහනුවර කවිචේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද, 1956 ඔක්තෝබර් 29 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායවයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලි ලකීන් දැනුම් දිය යුතුයි

තවද එම ඉඩම සම්බන්ධව ඔවුන්ගේ අයිතිවාසිකම් තහවුරු කර ගැනීම පිණිස සහ එකී ඉඩම ගැන ඔවුන් විසින් ඉල්ලනු ලබන වන්දි මුදල් ප්‍රමාණය සම්බන්ධවද ඇති සියළුම බඳුන් සහ ලියකියවිලි මේ කරුණු සම්බන්ධව පවත්වනු ලබන විභාගයේදී ඉදිරිපත් කළ යුතුයි

ඩී ජී ඇල් මිසෝ,
ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන.

1956 සැප්තැම්බර් 24 වැනි දින
කවිචේරිය, මහනුවර

අංකය ඇල්. ඩී. 1303

1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනාම සංශෝධනය කරන ලද පරිදි 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාම

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැවින් 1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනාම සංශෝධනය කරන ලද පරිදි 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාම 7 වැනි වගන්තියේ යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

ඒලැන් නො පී පී ඒ 2,358 පිහිටීම—මධ්‍යම පළාතේ නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ උඩබෝවැහැට ආදායම්පාලක නිලධාරීතුමාගේ කොසාගයේ කහටදණ්ඩ සහ තාපොටවෙල යන ගම්

ඉඩමේ නම කොලහකුඳර, දෙරකඹආරාව, ගොඩකුඳර, කැබලි අංක 1 2, 3 1 සහ 6, ප්‍රමාණය පිලිවෙලින් පර්චස් 01.5, 00.2, 00.7, 03.1 සහ 01.0, එකතුව අ 0, රු 0, ප 6.5, අයිතිකම් කියත්තන් කැබලි 1. යහ 2—තෝනකෝන් පතික්කගේවගේ රනගේව, තාපොටවෙල, පදියපැලැල්ල, කැබලි 3—තෝනකෝන් පතික්කගේවගේ රනගමුතු, තාපොටවෙල, පදියපැලැල්ල; කැබලි 4—ජයසුන් දර මුදියන්දේලියේ හීන් ඩණ්ඩා, තාපොටවෙල, පදිය පැලැල්ල, කැබලි 6/6—මිගස්වත්තේගෙදර අප්පුනාමි, තාපොටවෙල, පදියපැලැල්ල,

එකතුව : ප. 6.5.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 නොවැම්බර් 26 වැනි දින උදේ 10 ව ඔහුට ගමන් බොහෝවේදී මා සම්මුඛවීය යුතුයි.

තවද 1956 නොවැම්බර් 15 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධයෙන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරවත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලි ලකීන් දැනුම්දිය යුතුයි

සී. ජේ සේරසිංහ,
ආණ්ඩුවේ ඒජන්තතුන

1956 සැප්තැම්බර් 8 වැනි දින
කම්පේරිය, කුවේරවිලිය.

අංකය : ඇල් බී 2249—පේ 55 ඊ 38

1954දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතින්

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මාතර දිස්ත්‍රික්කයේ උප ඒජන්ත තැන්පත් වී රාමනාදන් වන මම මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

ඒලානය නො ඒ 1,612 දරණ මූලික සිතියම

කැබැල්ල 1

ඉඩමේ නම. පහලපේරගොඩකුඹුර, විස්තරය අවුරුදු 25ක් වූ පොල් ගස් 20ද අවුරුදු 4 වූ පුවක් ගස් 4ද සහිත කුඹුරක් සහ ඔව්ටක්, අයිතිකම් කියත්තෙන් ඒ ඇල්. ඇම්. හසිම්, අළුත් විදිය, වැලිගම; ආර් ජී. ඒ සමරවික්‍රම, ඉහලවත්ත, කොත්මාදුව, වැලි ගම, ප්‍රමාණය අ 1, රු 0, ප 303

එකතුව : අ 1, රු. 0, ප. 303.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 නොවැම්බර් මස 5 වැනි දින පෙරවරු 10 ව මාතර කම්පේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1956 ඔක්තෝබර් 28 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධයෙන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරවත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලි ලකීන් එම ඉඩම්වල අයිතිකරුවන් හෝ ඔවුන් විසින් ලියවිලි ලකීන් බලය දුන් අය හෝ දැනුම්දිය යුතුයි

වී. රාමනාදන්,
ආණ්ඩුවේ උප ඒජන්ත

1956 සැප්තැම්බර් 21 වැනි දින
කම්පේරිය, මාතර.

අංකය පේ 55 ඊ 441—ඇල් බී 2264

1954දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතින්

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මාතර දිස්ත්‍රික්කයේ උප ඒජන්ත තැන්පත් වී. රාමනාදන් මා මම මෙයින් දැනුම් දී සිටිමි.

E 6

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

අංක ඒ 1,392 දරණ මූලික සිතියම පිහිටීම—මාතර දිස්ත්‍රික්කයේ වැලිගම කෝරළේ අතුරු ගොඩ යන ගමෙහි

කැබැල්ල : 1.

ඉඩමේ නම උස්ගොඩකැල්ල නොහොත් පේරලත් ද, විස්තරය අවුරුදු 38ක් වූ රබර් සහ අවුරුදු 25ක් වූ තෝ ; අයිතිකම් කියත්තෙන් ජේ බබ්ලිවි සමරසිංහ, ඒ සමරසිංහ, ජේ බී එච් සමරසිංහ, බිබුල් ගොඩ වත්ත, තෙලිප්පේරි, බී. ඇස්. අබේගුණවර්ධන මහත්මිය 5, ස්ටිප්පේ පෙදෙස, කොළඹ 5 : ඒ රත්නපාල මහත්මිය, බ්‍රිජ් විදිය, කොළඹ 2, ප්‍රමාණය අ 3, රු 0, ප 79

කැබැල්ල : 2.

ඉඩමේ නම උස්ගොඩකැල්ල නොහොත් පේරලත් ද, විස්තරය කුඹුරක් හා අවුරුදු 38ක් වූ රබර් ගස් 25ක්, අයිතිකම් කියත්තෙන් ජේ බබ්ලිවි සමරසිංහ, ඒ. සමරසිංහ, ජේ. බී එච් සමරසිංහ, බිබුල් ස්ටිප්පේ පෙදෙස, කොළඹ 5, ඒ රත්නපාල මහත්මිය, බ්‍රිජ් විදිය, කොළඹ 2, ප්‍රමාණය අ 0, රු 0, ප 34.

එකතුව : අ. 3, රු. 1, ප. 1.9.

එකතුව : අ. 3, රු. 1, ප. 1.9

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 ඔක්තෝබර් 29 වැනි දින පස්වරු 2 ව මාතර කම්පේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1956 ඔක්තෝබර් 21 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධයෙන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරවත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලි ලකීන්, එම ඉඩම්වල අයිතිකරුවන් හෝ ඔවුන් විසින් ලියවිලි ලකීන් බලය දුන් අය හෝ දැනුම්දිය යුතුයි

වී. රාමනාදන්,
ආණ්ඩුවේ උප ඒජන්තතුන.

1956 සැප්තැම්බර් 24 වැනි දින
කම්පේරිය, මාතර.

අංකය : ඇල් බී. 2230—පේ 54 ඊ 359.

1954දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතින්

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මාතර දිස්ත්‍රික්කයේ උප ඒජන්ත තැන්පත් වී. රාමනාදන් වන මම මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

අංක 185 දරණ අවසාන ගම් සිතියමේ 9 වැනි අතිරේකය පිහිටීම— මාතර දිස්ත්‍රික්කයේ කඳබඩ පත්තුවේ මුරුතමුදේ යන ගමෙහි

කැබැල්ල : 158.

ඉඩමේ නම. නාවලහේන ; විස්තරය අවුරුදු 20ක් වූ කොස් ගසක්ද අවුරුදු 8ක් වූ කොස් ගසක්ද සහිත ගොඩනැගිල්ලක් හා වැසිකිළි දෙකක්ද ඇති අවුරුදු 10ක් වූ කුරුදු වගාවක් ; අයිතිකම් කියත්තෙන් ගරු පොල්වත්තේ බම්මරතන සාවිරයෝ, ශ්‍රී සුභද්‍රා රාමය, මුරුතමුදේ, හක්මණ ; ප්‍රමාණය . අ 1, රු. 1, ප. 153.

කැබැල්ල : 159.

ඉඩමේ නම නාවලහේන, විස්තරය අවුරුදු 10ක් වූ පොල් ගස් 2ක්ද අවුරුදු 40ක් වූ කොස් ගසක්ද ඇති වත්තක් ; අයිතිකම් කියත්තෙන් ඇස්. ඒ වික්‍රමසිංහ, මුරුතමුදේ, හක්මණ ; ප්‍රමාණය : අ 0, රු 0, ප 30.7

එකතුව : අ. 1, රු. 2, ප. 6.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 නොවැම්බර් 2 වැනි දින පෙරවරු 10 ව මාතර කම්පේරියේදී මා සම්මුඛවීය යුතුයි.

තවද 1956 ඔක්තෝබර් 25 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධයෙන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරවත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලි ලකීන් දැනුම්දිය යුතුයි

වී. රාමනාදන්,
ආණ්ඩුවේ උප ඒජන්තතුන.

1956 සැප්තැම්බර් 24 වැනි දින
කම්පේරිය, මාතර.

අංකය . ඇල්.බී 2263—පේ 55 සී. 384

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනාම සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාම

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනාම සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාමේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මහර දිස්ත්‍රික්කයේ උප ඒජන්ත භූමිපත් වි රාමනාදන් වන මම මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —
පිහිටීම මහර දිස්ත්‍රික්කයේ වැලියම් කෝරළේ මිරිස්ස දකුණ යන ගමෙහිය

ඒලානය නො ඒ 1,617 දරණ මූලික සිතියම

කැබැල්ල : 1.

ඉඩමේ නම උස්අරඹවත්ත, විස්තරය අවුරුදු 60වූ පොල්ගස් 11ක් සහ තාවකාලික ගොඩනැගිලි 2ක් සහිත පොල්වත්තක්, අයිති කම්කියත්තා ඇම් එච් බැනිස්ටර්, මිරිස්ස, දකුණ, මිරිස්ස, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 399

එකතුව . අ 0, රු. 0, ප. 399.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධයක් සහිත කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 ඔක්තෝබර් 30 වැනි දින පෙරවරු 10ට මහර කව්චේරියේදී මා සම්මුඛවීය යුතුයි.

තවද 1956 ඔක්තෝබර් 22 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සාධකවශයෙන්, එකී ඉඩම ලබාගැනීමේ ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල සහ ඒ මුදල ගණන් බැලූ ඇරිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිලකින් ඉඩම් අයිතිකරුවන් හෝ ඔවුන් විසින් ලියවිලිලකින් බලය දුන් අය හෝ දැනුම්දිය යුතුයි

වි රාමනාදන්,
ආණ්ඩුවේ උප ඒජන්ත

1956 සැප්තැම්බර් 24 වැනි දින
කව්චේරිය, මහර

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනාම සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාම

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනාම සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාමේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි. කලදවල වඩ්ඩෙයි කුලම වැඩිදියුණු කිරීම සඳහා ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

ඒලානේ අංකය මූලික ඒලාන ඒ 1,243 ගම—4 වැනි කොටස
කලබාවල

කැබැල්ල : 1.

ඉඩමේ නම කොට්ටියාවලෙයි, විස්තර වයස අවුරුදු 25—30 ක් ඇති පොල් ගස් 5 ක් තිබෙන වත්ත, අයිතිකම් කියත්තෝ . පි මුරුගපිල්ලේ සහ ආර් ආර් රාජ රාජමා, දෙදෙනම 4 වැනි කොටසක කලබාවල පදිංචිය, ප්‍රමාණය අ 0, රු. 0, ප. 28.

කැබැල්ල : 3.

ඉඩමේ නම කොට්ටියාවලෙයි, විස්තර වයස අවුරුදු 25—30 ක් ඇති පොල් ගස් 5 ක් තිබෙන වත්ත; අයිතිකම් කියත්තෝ : මඩකලපුවේ පදිංචි වි. වල්ලිඅම්මා; ප්‍රමාණය අ 0, රු. 0, ප. 5.

එකතුව : අ. 0, රු. 0, ප. 78.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධයක් සහිත කිසි සිටින සියලු දෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිලකින් බලය ලත් අයවලුන් හෝ 1956 නොවැම්බර් 20 වැනි දින පෙරවරු 10 ට මඩකලපුව කව්චේරියේදී මා සම්මුඛවීය යුතුයි.

තවද 1956 නොවැම්බර් 10 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සාධකවශයෙන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල සහ ඒ මුදල ගණන් බැලූ ඇරිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි අයිතිවාසිකම් ගැන තිබෙන සියලුම ලියවිලි විභාග පවත්වන, වෙලාවේදී මා ඉදිරියේ පෙන්විය යුතුයි

ඇල්. සී අරුල් ප්‍රහාසම්,
ආණ්ඩුවේ ඒජන්තවෘත

1956 සැප්තැම්බර් 22 වැනි දින
කව්චේරිය, මඩකලපුව

මහේ අංකය ඇල්. ඇල්/ඒ 5049.

පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තර කර ඇති නොමිමර 54 දරණ අවසාන ගම් සිතියමේ දෙවැනි අතිරේකයේ ලොට් නොමිමර 394ත් 4/27 ක් සහ ලොට් 393ත් 1/18 කටද ලැබිය යුතු වන්දි මුදල වන රුපියල් අසූඑකයි ගත ගැටහය (81/66). 1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ සංශෝධිත ආඥාපණනාම සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාමේ 31 වැනි වගන්තිය අනුව එකී මුදල ලැබීමට සුදුසු අයෙකුට ලබා ගැනීම පිණිස රත්නපුර පික්වෙස්ටර් උසාවියේ තැන්පත් කළ බව රත්නපුර දිස්ත්‍රික්කයේ උප දිසාපති තැන්පත් ජේ. ජේ. ජී අමර්තනායකම්. වන මම මෙයින් දන්වා සිටිමි.

ජේ ජේ ජී අමර්තනායකම්,
ආණ්ඩුවේ උප ඒජන්තවෘත.

උපලෙඛනය

රත්නපුර දිස්ත්‍රික්කයේ කුරුමිටි කෝරළේ මැද පත්තුවේ කරදන ගමේ පිහිටි නො. 654 දරණ අවසාන ගම් සිතියමේ දෙවැනි අතිරේකයේ ලොට් නො 394 මෙන් දක්වා තිබෙන එහෙයකුමුර නමැති ඉඩම සහ ලොට් 393 මෙන් දක්වා තිබෙන එහෙයවත්ත නමැති ඉඩම

ඉඩම් සංවර්ධන පණත යටතේ කරනු ලබන නිවේදන

අංකය මී ඇම්/පී 1344

දීමනාපත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරීම පිළිබඳ ඉඩම් කව්චේරියේ දන්වීමයි

මෙහි පහත විස්තර දක්වෙන ආණ්ඩුවේ ඉඩම් සඳහා දීමනාපත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරාගනු පිණිස ගාල්ලේ දිසාපති කාර්යාලයේදී 1956 ඔක්තෝබර් 31 වැනි දින පූර්වහාන 9 30 ට 1935පේ අංක 19 දරණ ඉඩම් සලකුණු කිරීමේ ආඥාපණනාම යටතේ ඉඩම් කව්චේරියේ ගාළු දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තවෘත විසින් පවත්වන බැව් මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

2 ඉඩම් කුට්ටි ලබාගනු කැමති සෑම අයකු විසින්ම ඉඩම් කව්චේරියට පැමිණිය යුතුයි නැතහොත් තමා වෙනුවෙන් පෙනීසිටීමට තියෝස්ත යකු එවිය යුතුයි

3 මේ ඉඩම් කව්චේරිය පිළිබඳව දැනගතයුතු යමක් ඇතහොත් එය ආණ්ඩුවේ උප ඒජන්තවෘතවෘත විභාගකළ යුතුයි.

බිබිලි. ඇස්. ද අල් විස්,
ඉඩම් කොමසාරිස්වෘත, කව්චේරිය.

දීමට යන ඉඩම්වල විස්තර

අවසාන ගම් සිතියමේ අංක 581 ගම—පෝද්දිවෙල

කැබැල්ල : 412.

අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම : ජාලත්තේ දෙන් පියදස පියසේකර; ප්‍රමාණය අ 4, රු. 2, ප 19

අවසාන ගම් සිතියමේ අංක 592 ගම—පිරිගල

කැබැල්ල : 588.

අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම : දියගු කංකානි ජාන් ද සිල්වා, ප්‍රමාණය අ 18, රු. 2, ප 1.

කැබැල්ල : 586.

අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම : ගොඩවිත්තේ විතානගේ දෙන් බයස්, ප්‍රමාණය අ 4, රු. 1, ප. 4.

අවසාන ගම් සිතියමේ අංක 577 ගම—හත්තක

කැබැල්ල : 433.

අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම හත්තක දෙන් පිරිස් අතුකෝරුල; ප්‍රමාණය අ 5, රු. 3, ප. 32

අවසාන ගම් සිතියමේ අංක 597 ගම—වැඩිවෙත්ත

කැබැල්ල : 524 සි.

අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම : කාරියවසම් බොවිතන්තිරි විල්සන් නොහොත් ඔරලියස්, ප්‍රමාණය අ 2, රු. 0, ප 18

අවසාන ගම් සිතියමේ අංක 482 ගම—ගිගුම්මවුව

කැබැල්ල : 175 හා 182.

අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම හපුහත්තාදිගේ නෙඩි සිල්වා, ප්‍රමාණය අ 15, රු. 1, ප 2

කැබැල්ල : 173.

අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම : ජසෝන්තු ලියනගේ පියසේන ද සිල්වා, ප්‍රමාණය අ 14, රු. 3, ප. 31.

තබ්බෝවේ පිහිටි ගොවිකම් දෙපාර්තමේන්තුවට අයත් අඹ වවා තිබෙන ඉඩම් කොටසේ බද්ද වෙන්දේසියේ විකිණීම

පුත්තලම් පාලක දිස්ත්‍රික්කයේ රාජ වත්ති පත්තුවේ තබ්බෝවේ පිහිටා තිබෙන ගොවිකම් දෙපාර්තමේන්තුවට අයත් අඹ වවා තිබෙන ඉඩම් කැබැල්ලේ බද්ද 1956 නොවැම්බර් 10 වෙනි දින පෙරවරු 10ට පුත්තලමේ දිසාපති තැන විසින් පුත්තලම් කවිවේරියේදී ප්‍රසිද්ධ වෙන්දේසියේ විකුණන බව මෙයින් දැනුම්දී සිටිමි

2 අක්කර 5ක් විශාල වූ මෙම ඉඩම් කැබැල්ලෙහි අඹ සිටුවා ඇත එහි තිබෙන ගස් අවුරුදු 20ක් පමණ වයස ඇති බව කිය හැක

3 වෙන්දේසියේදී ඉල්ලුම් කළ යුත්තේ දැනට වටිනාකම තක්සේරු කර තිබෙන මුදල වන රුපියල් 135 සිටය. එම මුදලට අඩු ඉල්ලීම් භාරගනු නොලැබේ.

4 ඉල්ලුම් කිරීමට බලාපොරොත්තු වන සෑම දෙනාම (නැතහොත් සමාගම්) 1956 නොවැම්බර් 3 වෙනි දිනට හෝ ඊට ප්‍රථම රු. 10 මුදලක් කවිවේරියේ තැන්පත් කළ යුතුයි. දිසාපති තැනගේ කැමැත්ත පරිදි මෙම දිනය කල් දැමීමට පුළුවන

5. ඉල්ලීම් භාරගැනීමට මත්තෙන් ආණ්ඩුවේ දිසාපතිතුන විසින් ඉල්ලුම් කරුවන්ගේ සුදුසු කම් ගැන හා ඔවුන්ට බදු කොන්දේසි අනුව කටයුතු කළහැකි බව යනාදිය ගැන සලකා බලනු ලැබේ. ඒ ගැන දිසාපතිතුන සතුටට පත් නොවන්නේ නම් ඉල්ලීම් සියල්ල ප්‍රතික්ෂේප කර වෙන්දේසිය නැවතත් පවත් ගනු ලැබේ දිසාපති තැන විසින් අනුමත කරනලද අයට පමණක් වෙන්දේසියේදී ඉල්ලුම් කිරීමට ඉඩදීමට එතුමාට බලය ඇත

6 බද්දේ කාලසීමාව පහත සඳහන් අයුරුවේ—

(අ) කාලසීමාව අවුරුදු 20කි නැවත අවුරුදු 20ක කාලයක් දීර්ඝ කිරීමට පහසුකම් ඇත;

(ආ) බදු මුදල අවුරුද්දකට රුපියල් 135කි

7 දිසාපතිතුනගේ අනුමතියක් නොමැතිව බදුකාරයා විසින් කිසිම අඹ ගසක් කපා දැමිය නොහැක.

8 බදුකාරයා විසින් ඉඩමේ බද්ද භාරගත් පසු අවුරුද්දකට අක්කරය බැගින් සම්පූර්ණ ඉඩම අවුරුදු පහක් ඇතුළතදී අනුමත කරනලද අඹ වැටී, වලින් ඉඩමේ යට වගාව ඇති කළ යුතුයි.

9 බදුකාරයා විසින් ඉඩම කැලෑවෙන් හා වල් පැලෑටි වැනි වලින් තොරව සුද්ධකර දිසාපති තැනගේ සතුටට හේතුවන පරිදි තබාගත යුතුයි

10 ඉඩම් කොමසාරිස්තුමා ගෙන් කලින් ලත් බලයක් නොමැතිව බදු සන්තකවූ යමක් කුලියට දීමට, තැනි දීමට, උගස් කිරීමට හෝ අන්කිසි විධියකින් විසුරුවා හැරීමට බදුකරුට නොහැක්කේය.

11 දිසාපතිතුනගේ අනුමතියක් නොමැතිව බදුකරු විසින් අර්ධ, නිත්‍ය හෝ තාවකාලික අන්දමේ ගොඩනැගිල්ලක් ඉදි නොකළ යුතුයි.

12 බද්ද අවසානයේදී හෝ ඊට පෙර නිමවන විටදී බදුකරු විසින් ඉඩමෙහි ඉදි කරනලද මොනායම් ගොඩනැගිල්ලක් වුවද කඩදැමූ උපකරණ ඉවත්කර ගැනීමට බදුකරුට බලය තිබේ

13 කිසිම කරුණක් නිසා බදුකරු විසින් ඉඩමෙහි ඉතුරුකර තිබෙන කුමන අන්දමේ ගොඩනැගිල්ලකට වුවද වත්දී ගෙවීමට රජය සූදනම් නැත

14 බදුකරුගේ අත්සන තැබීමට ප්‍රථම බද්ද සඳහා තමාට කුමන කොන්දේසියක් ඇතුළත් කිරීමේ අයිතිවාසිකම දිසාපති තැන සතුය.

ඉඩම් පිළිබඳ විවිධ නිවේදන

මගේ අංකය ඇල් කේ 65

ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ රෙකුලාසි මාලාවේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

බුරුමේ දිස්ත්‍රික්කයේ කඩවත් සතරේ සීමාව තුළ බලාත්පුල් නම් ගමේ පිහිටි අංක 1953 දරණ මූලික පිඹුරගේ 23 වැනි බිම් කව්ච්චේ අ. 0, රු. 1, ප. 5. පමණ වන රජයේ ඉඩම් කැබැල්ලක් බද්දට දෙන ලෙස බලාත්පුල් 19 ට ලාභයක් ප්‍රකාශයට පත්වන ඉල්ලා සිටින බැව් මහජනාධිපති මෙයින් දන්වමි

2 මේ ඉඩම අංක 1953 සි 144 දරණ බල පත්‍රයක් යටතේ 1936ගේ සිට 1950 දක්වා ඉල්ලුම්කරුට බදු දෙන ලදී 1951 වර්ෂයේදී ඉහත කී බලපත්‍රය අවලංගු කර ඒ වෙනුවට ආණ්ඩුවේ ඉඩම්වල පදිංචිවීමේ වාර්ෂික බලපත්‍රයක් නිකුත් කරන ලදී ඉල්ලුම්කරු විසින් මෙකී ඉඩම දියුණු කර නිවාසය පිණිස සවිවූ ගොඩනැගිල්ලක් තනා තිබේ දැනට දී තිබෙන බල පත්‍රය අනුව බුත්තියට සවි නැති නිසා ආණ්ඩුවේ නියමිත කොන්දේසි අතර පහත සඳහන් කොන්දේසිවලටද යටත් කර මේ ඉඩම බදු දීමට අදහස් කරනු ලැබේ —

- (අ) කාලය 1956 ජනවාරි 1 වැනිද සිට අවුරුදු 99 සි;
- (ඉ) බද්ද: වසරකට රුපියල් 1250 සි සෑම අවුරුදු 30කට වරක් බද්ද වෙනස් කළ හැක,
- (උ) බදුකාරයා විසින් මේ ඉඩම පදිංචිවීමට සඳහා මිස අත් කවර කටයුත්තක් සඳහා වත් පාවිච්චි නොකළ යුතුයි

3 මෙහි සඳහන් දිනයේ පවත් සති හයක් ඇතුළතදී ඉඩම් කැබැල්ල නොදිය යුතු බවට සැහෙන හේතු ලියා මා වෙත ඉදිරිපත් නොකළහොත් මේ ඉල්ලීම අනුව මේ බද්ද දෙන්නෙමි.

පිබිලි බිබිලි පේ මැත්දිස්, ඉඩම් කොමසාරිස් වෙනුවට.

1956 ජූනි 28 වැනි දින ඉඩම් කොමසාරිස්තුනගේ කාර්යාලය, කොළඹ

කී. ලියනගේ, දිසාපතිතුන වෙනුවට.

1956 ජූනි 20 වැනි දින කවිවේරිය, පුත්තලම.

අංකය අ.ල. අ.ස්. 3646

1948 ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ රෙගුලාසි මාලාවේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන ලද නිවේදනයයි

මහනෙළුවේ සිංහ රහිත සමුපකාරණය දෙන හා සකසුරුවම ඇති කිරීමේ සමිතියේ ප්‍රයෝජනය සඳහා රැස්වීම් ඔලොවක් සහ කායාචාරයක් පිහිටුවීමට ගොඩනැගිල්ලක් හැදීම පිණිස අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ බස්නාහිර නුවරගම පළාත ආදායම් පාලක කොටසේ ක්‍රාමව්‍යාප්ත ජනපදයේ අයි ඇස් පී පී 3 දරණ සිතියමේ ලොට් අංක 100, අක්කරයක පමණ බිම් ප්‍රමාණයක් ඇති ඉඩම් කැබැල්ලක් බද්දට දෙන ලෙස ඉල්ලා ඇති බැව් මහජනයාට මෙයින් දන්වමි

2 මේ සඳහා දීමට ඉඩම් නිසි එසේම මේ ඉල්ලීම පරිදි ආණ්ඩුවේ කොන්දේසිවලට යටත් කොට ඉඩම් කැබැල්ලක් දීමටද ආණ්ඩුවේ අදහස තිබේ ඒ කොන්දේසිවලින් සමහරක් මෙසේය

- (අ) කාලය අවුරුදු 99 යි,
- (ඉ) බද්ද අවුරුද්දකට රුපියල් 20 යි;

(උ) බදුකරයන් විසින් බද්ද ආරම්භ වන දිනයේ පටන් අවුරුද්දක් ඇතුළතදී මේ ඉඩමේ සමිතියේ රැස්වීම් ඔලොවක් හා පේෂකම් මධ්‍යස්ථාන ගොඩනැගිල්ලක් අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ ඒ ජනතරාජ්‍යයේ සිත් ගන්නා පරිද්දෙන් ඉදි කරවිය යුතුයි;

(ඵ) සමිතිය විසින් මේ ඉඩම අත් කිසි කටයුත්තකට නොව සමිති ඔලොවක් හා පේෂකම් මධ්‍යස්ථානයකට ගොඩනැගිල්ලක් ඉදි කරවීමට පාවිච්චි කළ යුතුය

3 මෙහි සඳහන් දිනයේ පටන් සුමාන හයක් ඇතුළතදී ඉඩම් කැබැල්ල නොදිය යුතු බවට සැලකන හේතු ලියා මා වෙත ඉදිරිපත් කළහොත් මිස නැත්නම් මේ ඉල්ලීම අනුව මේ බද්ද දෙන්නෙමි

බහිරිච්චි බහිරිච්චි ජේ. මැන්දිස්,
ඉඩම් කොමසාරිස් භාෂා වෙනුවට

1956 සැප්තැම්බර් 28 වැනි දින
ඉඩම් කොමසාරිස් භාෂාගේ කායාචාරය කොළඹ

බදු ඔප්පුවකට ඇතුළත් විය යුතුයි මැණික් ගැටීමේදී කැණිය යුතු වළවල් ආදිය ගොඩනිවීම සඳහාත් බදු ඔප්පුවේ කොන්දේසි හරියා කර පිළිපැදීම සඳහාත් රුපියල් 100 ගේ මුදල ආප වශයෙන් තබා ගනු ලැබේ.

5 ඉඩම ලබා ගත් අයට ඉඩමේ බුත්තිය දිනයක් දක්වා එදිනට භාරදෙනු ලැබේ

6. බදුගත් කාල සීමාව තුළදී ඉඩමේ පිහිටි ගස් කොලත් ආදිය කපා උරුම හෝ වෙනත් අලාභයක් සිදු කළහොත් ඒ සඳහා වන්දි මුදල් ගෙවීමට ගැනුම්කරුට සිදුවේ

7 ගැනුම්කරු විසින් මැණික් ගැටීමේ වැඩ කටයුතු ආරම්භ කරන දිනය ආණ්ඩුවේ බන්ධන ද්‍රව්‍යයන් පිළිබඳ නිර්ධාරිතාවට දැනුම් දිය යුතුය උවමනා අවස්ථාවකදී එම නිර්ධාරිතාවට මැණික් ගැටීමේ වැඩ පරික්‍ෂා කර බැලීම පිණිස ඉඩ දිය යුතුයි.

8 ඉඩම විකුණනු ලැබූ පසු එය රජයේ උවමනාවන්ට අවශ්‍යවී නිසිම හෝ වැරදීමකින් හෝ නැතහොත් වෙන යම් කරුණක් නිසා හෝ විකුණන ලද බව වැටහෙනාක් දිසාපතිතුමා විසින් බදු ඔප්පුව අවලංගු කරනු ලැබේ එසේ කිරීමේදී ගැනුම්කරුට මුදල් ආපසු ගෙවනු ලැබේ වෙනත් අලාභයක් හෝ ආධාර වශයෙන් හෝ යම් කිසි මුදලක් ගෙවනු නොලැබේ

9 ඉඩම්වල මැණික් ඇති බවට වග කියනු නොලැබේ.

10 මේ පිළිබඳ වැඩි විස්තර රත්නපුර දිස්ත්‍රික්කයේ දිසාපතිතුමා ගෙන් ලබාගත හැක

ඒ. ඊ හොගර්ලි මොරගොඩ
ආණ්ඩුවේ දිසාපතිතුමා

1956 සැප්තැම්බර් 17 වැනි දින
කම්බේරිය, රත්නපුර

උපලෙඛනය

(අ) ආදායම් ගහ සහ හල් මිලිල ආර එක්වන තැන සිට ආදායම් ගහ සහ නිබොල්කැටිය ගහ එක්වන තැන දක්වා පිහිටියාවූ ආදායම් ගහ දිගේ දම්වැල් පහක් පමණ දක්වා වූ ඉඩම් කැබලි කීපයක්. මෙම ඉඩම් කැබලිවලට ගහ පතුල සහ ගං ඉවුරු ද ඇතුළත් වේ,

(ආ) නිබොල්කැටිය ගහ සහ ආදායම් ගහ එක්වන තැන සිට නිබොල්කැටිය සහ වලවේගහ එක්වන තැන දක්වා වූ දම් වැල් පහක පමණ ඉඩම් කැබලි කීපයක්. ගහ පතුල සහ ගං ඉවුරුද මීට ඇතුළත් වේ

(ඉ) වලවේ ගහ සහ නිබොල්කැටිය ගහ එක්වන තැන සිට වලවේ ගහ කැටකල් ආර එක්වන තැන දක්වා දම්වැල් පහක පමණ වූ ඉඩම් කැබලි කීපයක් ගහ පතුල සහ ගං ඉවුරුද මීට ඇතුළත් වේ

මෙම ඉඩම් පිහිටා තිබෙන්නේ රත්නපුර දිස්ත්‍රික්කයේ කොලොන්නා කෝරළේ ආදායම්, මඩුවන් වල සහ රත්කැරැව්ව යන ගම් තුලින් ගලායන ආදායම්ගහ, නිබොල්කැටිය ගහ සහ වලවේ යන ගංගා දිගේ ය

මැණික් ගැටීමේ අයිතිය වෙන්දේසියේ විකිණීමයි

රත්නපුර දිස්ත්‍රික්කයේ දිසාපතිතුමා විසින් පහත දක්වන උප ලෙඛනයේ විස්තර කර තිබෙන රජයේ ඉඩම්වල මැණික් ගැටීමේ අයිතිය අවුරුද්දකට බදු දීම පිණිස ප්‍රසිද්ධ වෙන්දේසියේ විකුණනු ලබන බව මෙයින් දැනුම් දෙනු ලැබේ

2 1956 ඔක්තෝබර් 8 වැනි දින උදේ 9 ට රත්නපුර කම්බේරියේදී වෙන්දේසිය ආරම්භ කරනු ලැබේ. අවශ්‍ය වුවහොත් පසු දින වලදීද වෙන්දේසිය පවත්වා ගත යනු ලැබේ

3 වෙන්දේසියේදී ඉල්ලුම් කිරීමට අදහස් කරන අය විසින් තම ඉල්ලුම් පිළිගනු ලැබුවහොත් තමා විසින් ඉල්ලුම් කරන ලද මුදල් සම්පූර්ණයෙන්ම ඒ අවස්ථාවේදී සවස 3ට පෙර ගෙවීමට සූදානම්ව පැමිණිය යුතුයි

4. වෙන්දේසිය පවත්වනු ලබන දිනයෙහිම ඉහළම මිලට ඉඩම ලබාගත් අය විසින් එදින සවස 3ට ප්‍රථම මුල් මුදල ගෙවිය යුතු වන අතර අතිරේක වශයෙන් තැන්පත් මුදල් වශයෙන් රුපියල් 100 ක් බැඳිය යුතුයි එම මුදල් සඳහා කුවිනාන් සියක් ලබාගෙන

துண்டு 28

காணியின் பெயர் சேர்சு ஸ்ரீநிவாசராமன் வரிமதிப்பு இலக்கம் 73/2 77 ஐ உடைய வளவுகளின் பகுதிகள், விபரம் கட்டப்பட்ட படிக்கணை பகுதிகளையும், ஐந்தாண்டுகட்கடிகளால் வேயப்பட்டும் மரத்தால் கட்டப்பட்ட கட்டிடத்தைப்பற்றி தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் எச் பிச்சேரிஸ் சிஞ்சேரா, 51 சேர்சு ஸ்ரீநிவாசராமன், கொம்பவித்தெரு, விசாலம் : ஏ 0, ஸ்ர 0, ப 0 53

துண்டு 29

காணியின் பெயர் சேர்சு ஸ்ரீநிவாசராமன் வரிமதிப்பு இலக்கம் 79 ஐக்கொண்ட வளவும், வரிமதிப்பு இலக்கம் 81 ன பகுதியும், சோண்டேல கோட்டிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 38, 38/3, 40, 42, 44, 46, 50 ஐக்கொண்ட வளவுகளும், வரிமதிப்பு இலக்கம் 38/1, 38/2 ன பகுதிகளும்; விபரம் கல்தெருவும், நடைபாதையும், உரித்தாளியின் பெயர் கே எம் என எஸ் பி என ராமசாமி செட்டியாரும், கே எம் என எஸ் பி என சுப்பிரமணியம் செட்டியாரும், இலக்கம் 9/3, வாணாதி நிலைய ரேட்ட, கந்தவளை எஸ்டேட், இலக்கம் 3, ரதமலாணை; விசாலம் ஏ 0, ஸ்ர 0, ப 11 44

துண்டு 30

காணியின் பெயர் சோண்டேல கோட்டிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 38/1, 38/2 ன பகுதிகளும், சேர்சு ஸ்ரீநிவாசராமன் வரிமதிப்பு இலக்கம் 81 ன பகுதியும், விபரம் கட்டப்பட்ட இருபடிக்கணக்கொண்ட தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் கே எம் என எஸ் பி என ராமசாமி செட்டியாரும், கே எம் என எஸ் பி என சுப்பிரமணியம் செட்டியாரும், இலக்கம் 9/3, வாணாதி நிலைய ரேட்ட, கந்தவளை எஸ்டேட், இலக்கம் 3, ரதமலாணை, விசாலம் ஏ 0, ஸ்ர 0, ப 01 24.

துண்டு 31

காணியின் பெயர் சோண்டேல கோட்டிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 36 ஐக்கொண்ட வளவின் பகுதி, விபரம் கல்தெருவும், நடைபாதையும், உரித்தாளியின் பெயர் ஏ எஸ் பீரிஸ், தபால் ஆபீஸ், நுவரெலியா, விசாலம் ஏ 0, ஸ்ர 0, ப 02 11

துண்டு 32

காணியின் பெயர் சோண்டேல கோட்டிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 36 ஐக்கொண்ட வளவின் பகுதி, விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் ஏ எஸ் பீரிஸ், தபால் ஆபீஸ், நுவரெலியா, விசாலம் ஏ 0, ஸ்ர 0, ப 0 22

துண்டு 34

காணியின் பெயர் சோண்டேல கோட்டிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 32 ஐக்கொண்ட வளவின் பகுதி, விபரம் கல்தெருவும், நடைபாதையும், உரித்தாளியின் பெயர் எம் எச் எம் அஸரேவ, 9, சாளமொன்ற ரேட்ட, வெள்ளவத்தை, விசாலம். ஏ 0, ஸ்ர 0, ப 0, 02 28

துண்டு 35

காணியின் பெயர் சோண்டேல கோட்டிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 32 ஐக்கொண்ட வளவின் பகுதி, விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் எம் எச் எம் அஸரேவ, 9, சாளமொன்ற ரேட்ட, வெள்ளவத்தை, விசாலம் ஏ 0, ஸ்ர 0, ப 0 21

துண்டு 36

காணியின் பெயர் சோண்டேல கோட்டிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 28 ஐக்கொண்ட வளவின் பகுதி, விபரம் கல்தெருவும், நடைபாதையும், உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி சீவலா உமமா, மீரப்பாய ஜீத் முகமதுவின் மனைவி, மேற்பாத்தடி மக்கின்ன மக்கெனசி அன் கோ, கொழும்பு, விசாலம் ஏ 0, ஸ்ர 0, ப 02 48

துண்டு 37

காணியின் பெயர் சோண்டேல கோட்டிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 28 ஐக்கொண்ட வளவின் பகுதி, விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி சீவலா உமமா, மீரப்பாய ஜீத் முகமதுவின் மனைவி, மேற்பாத்தடி மக்கின்ன மக்கெனசி அன் கோ, கொழும்பு, விசாலம் ஏ 0, ஸ்ர 0, ப 0 22.

துண்டு 38

காணியின் பெயர் சோண்டேல கோட்டிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 24 ஐக்கொண்ட வளவின் பகுதி, விபரம் கல்தெருவும், நடைபாதையும், உரித்தாளியின் பெயர் வலப்பிறகமகே டியோனீஸ் அப்பு ஹாமி, தலங்கம் வடக்கு, விசாலம் ஏ 0, ஸ்ர 0, ப 02 43

துண்டு 39

காணியின் பெயர் சோண்டேல கோட்டிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 24 ஐக்கொண்ட வளவின் பகுதி, விபரம் தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் வலப்பிறகமகே டியோனீஸ் அப்பு ஹாமி, தலங்கம் வடக்கு, விசாலம். ஏ 0, ஸ்ர 0, ப 0 21

விசாரணை செய்யும் தேதியும் நேரமும்

காணித்தண்டுகள் (1-6) 1956 ம ஆண்டு நவம்பர் மாதம் 22 ந திகதி மு ப. 10 மணிக்கே

காணித்தண்டுகள் (7-15) 1956 ம ஆண்டு நவம்பர் மாதம் 23 ந திகதி, மு ப 10 மணிக்கே

காணித்தண்டுகள் (16-23) 1956 ம ஆண்டு நவம்பர் மாதம் 24 ந திகதி, மு ப. 10 மணிக்கே

காணித்தண்டுகள் (24-30) 1956 ம ஆண்டு நவம்பர் மாதம் 27 ந திகதி, மு ப 10 மணிக்கே

காணித்தண்டுகள் (31, 32, 34-39) 1956 ம ஆண்டு நவம்பர் மாதம் 28 ந திகதி, மு ப 10 மணிக்கே

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேச்சினை சகலரும் தாமதமாக அல்லது முறைப்படி எழுதவில் அநிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரால்லமாக 1956 ம ஆண்டு மேலே கட்டப்பட்ட திகதிகளிலும் நேரங்களிலும் கொழுமடிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உட்கைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நடைபாடுற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நடைபாடுத் தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆண்டு நவம்பர் மாதம் 10 ந தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

யு ஏ. குணரடன,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏச்சுண்டு.

கொழுமடிக் கச்சேரி,
1956 ம ஆண்டு செப்டம்பர் 22 ந வ.

இல R/Q. 129.

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவினை படியும் 1954 ம ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்தற்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவினை (1) ம உட்பிரிவினை பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இதனால் அறிவிக்கின்றேன்

எடுத்தற்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பிரதம படம் இல A 4,012. இருக்குமிடம்—பொறலையக்குடி

துண்டு 1

காணியின் பெயர் டெல்குறாகாவத்தை, விபரம் 20 வருஷக் சென்ற 20 தென்கணையும், எல்லை ஓரமாக நிற்கும் 40 வருஷக் சென்ற 61 ரப்பா மரங்களையும் ஒரு மின்சாரக் கம்பத்தையும் ஒலிப்படும் கம்பினை பகுதியையும்கொண்ட வெளியான தரிசு நிலம், உரித்தாளியின் பெயர் டாக்டர் ஏ எஸ் கொடலிப, பிறியா மருநதுச்சாலை, இல 23, மீரிகம ரேட்ட, நீர்கொழுமடிக், விசாலம் ஏ 3, ஸ்ர. 3, ப 33 4.

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேச்சினை சகலரும் தாமதமாக அல்லது முறைப்படி எழுதவில் அநிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரால்லமாக 1956 ம ஆண்டு நவம்பர் மாதம் 17 ந தேதி 10 30 மணிக்கே கொழுமடிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உட்கைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நடைபாடுற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நடைபாடுத் தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும், 1956 ம ஆண்டு நவம்பர் மாதம் 1 ந தேதிக்கு முன்னர் எழுதவில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

யு ஏ. குணரடன,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏச்சுண்டு

கொழுமடிக் கச்சேரி,
1956 ம ஆண்டு செப்டம்பர் 22 ந வ.

இல R/A—18.

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவினை படியும் 1954 ம ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்தற்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவினை (1) ம உட்பிரிவினை பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியும் நான் இதனால் அறிவிக்கின்றேன்.

எடுத்தகுகொள்ள விருககும் காணியின விபரம்,—

அட்டவணை

பிரதமப்படம் இலககம் A 3457—வட்டார இலககம் 7—செயின போலல, கொழுமுடி நகரசபை எல்லைககுள

துணடு 37

காணியின பெயர் புதிய சோனகத்தெருவிவிருககும் வரிமதிப்பு இலககம் 15/5 ஐககொண்ட வளவின பகுதி, விபரம் பகத்திலிருககும் கட்டிடத்தின தாமவாரங்கககொண்ட தரிசு நிலம், உரித்தாளியின பெயர் அவாரா லிமிட்டெட், 19, செட்டியார தெரு, கொழுமுடி, விசாலம் ஏ 0, று 0, ப 0.25.

துணடு 38

காணியின பெயர் புதிய சோனகத்தெருவிவிருககும் வரிமதிப்பு இலககம் 15/18 ஐகக கொண்ட வளவின பகுதி, விபரம் பகத்திலிருககும் கட்டிடத்தின தாமவாரங்கககொண்ட தரிசு நிலம், உரித்தாளியின பெயர் அவாரா லிமிட்டெட், 19, செட்டியார தெரு, கொழுமுடி, விசாலம் ஏ 0, று 0, ப 1 32

துணடு 39

காணியின பெயர் புதிய சோனகத்தெருவிவிருககும் வரிமதிப்பு இலககம் G 15, 15/7 தொடக்கம் 15/15 வரையும், 15/17 கொண்ட வளவுககும், வரிமதிப்பு இலககம் 15/5, 15/18 ன பகுதிககும், விபரம் கட்டப்பட்ட வடிகாலின பகுதியைககொண்ட தரிசு நிலம், உரித்தாளியின பெயர் அவாரா லிமிட்டெட், 19, செட்டியார தெரு, கொழுமுடி, விசாலம் ஏ 0, று 0, ப 16 80

துணடு 41

காணியின பெயர் புதிய சோனகத்தெருவிவிருககும் வரிமதிப்பு இலககம் 17/12, 17/12A 17/14 ன பகுதிகக, விபரம் கட்டப்பட்ட வடிகாலின பகுதியைககொண்ட தரிசு நிலம், உரித்தாளியின பெயர் த பாங் ஒவ செட்டிநாட் லிமிட்டெட், 256, செட்டியார தெரு, கொழுமுடி, 19, செட்டியார தெரு, கொழுமுடிலிருககும் அவாரா லிமிட்டெட்டால் மறுககப்படுகிறது, விசாலம் ஏ 0, று 0, ப 0 77.

துணடு 42.

காணியின பெயர் புதிய சோனகத்தெருவிவிருககும் வரிமதிப்பு இலககம் 17/11 ஐககொண்ட வளவின பகுதி, விபரம் தரிசு நிலம், உரித்தாளியின பெயர் த பாங் ஒவ செட்டிநாட் லிமிட்டெட், 256, செட்டியார தெரு கொழுமுடி, விசாலம் ஏ 0, று 0, ப 1 71

துணடு :- 43.

காணியின பெயர் : புதிய சோனகத்தெருவிவிருககும் வரிமதிப்பு இலககம் 17/11 ஐககொண்ட வளவின பகுதி, விபரம் ஒட்டால் வேயப்படடு கல்லால் கட்டப்பட்ட கட்டிடத்தின பகுதி, உரித்தாளியின பெயர் த பாங் ஒவ செட்டிநாட் லிமிட்டெட், 256, செட்டியார தெரு கொழுமுடி, விசாலம் ஏ 0, று 0, ப 0.25.

துணடு 44

காணியின பெயர் புதிய சோனகத்தெருவிவிருககும் வரிமதிப்பு இலககம் G 17 ஐககொண்ட வளவின பகுதி, விபரம் தரிசு நிலம், உரித்தாளியின பெயர் த பாங் ஒவ செட்டிநாட் லிமிட்டெட், 256, செட்டியார தெரு, கொழுமுடி, விசாலம் ஏ 0, று 0, ப 1 70

துணடு 45.

காணியின பெயர் புதிய சோனகத்தெருவிவிருககும் வரிமதிப்பு இலககம் 17/27, 17/28 ன பகுதிகக, விபரம் ஒட்டால் வேயப்படடு கல்லால் கட்டப்பட்ட கட்டிடத்தின பகுதி, உரித்தாளியின பெயர் த பாங் ஒவ செட்டிநாட் லிமிட்டெட், 256, செட்டியார தெரு, கொழுமுடி, விசாலம் ஏ 0, று 0, ப 0 57

துணடு 46

காணியின பெயர் புதிய சோனகத்தெருவிவிருககும் வரிமதிப்பு இலககம் 17/28 ஐககொண்ட வளவின பகுதி, விபரம் தரிசு நிலம், உரித்தாளியின பெயர் த பாங் ஒவ செட்டிநாட் லிமிட்டெட், 256, செட்டியார தெரு, கொழுமுடி, விசாலம் ஏ 0, று 0, ப 0 08

துணடு 47

காணியின பெயர் புதிய சோனகத்தெருவிவிருககும் வரிமதிப்பு இலககம் 17/12, 17/12A, 17/14 தொடக்கம் 17/26 வரைககுமுள்ள வளவுககும், வரிமதிப்பு இலககம் : G 17, 17/11, 17/27, 17/28 ன பகுதிககும், விபரம் கட்டப்பட்ட வடிகாலின பகுதியைககொண்ட தரிசு நிலம், உரித்தாளியின பெயர் த பாங் ஒவ செட்டிநாட் லிமிட்டெட், 256, செட்டியார தெரு, கொழுமுடி, விசாலம் ஏ 0, று 0, ப 21 91.

துணடு 48

காணியின பெயர் புதிய சோனகத்தெருவிவிருககும் வரிமதிப்பு இலககம் 31/4, 31/17 ஐககொண்ட வளவின பகுதிகக, விபரம் கட்டப்பட்ட வடிகாலின பகுதியைககொண்ட தரிசு நிலம், உரித்தாளியின பெயர் அப்துல் குசுன தலூட் பாய், 50, டாம் வீதி, கொழுமுடி, விசாலம் : ஏ 0, று 0, ப 9 62

துணடு 49.

காணியின பெயர் புதிய சோனகத்தெருவிவிருககும் வரி மதிப்பு இலககம் 31/4, 31/17 ஐககொண்ட வளவின பகுதிகக, விபரம் கல்லால் கட்டுப்பட்டு ஒட்டால் வேயப்படடு கட்டிடத்தின பகுதி; உரித்தாளியின பெயர் அப்துல் குசுன தலூட் பாய், 50, டாம் வீதி, கொழுமுடி, விசாலம் ஏ 0, று 0, ப 0 94

துணடு 50

காணியின பெயர் புதிய சோனகத்தெருவிவிருககும் வரிமதிப்பு இலககம் 31/4, 31/17 ஐககொண்ட வளவின பகுதிகக, விபரம் தரிசு நிலம், உரித்தாளியின பெயர் அப்துல் குசுன தலூட் பாய், 50, டாம் வீதி, கொழுமுடி, விசாலம் ஏ 0, று 0, ப 0 47

துணடு 51

காணியின பெயர் சிறிப்பினு லேனிலிருககும் வரிமதிப்பு இலககம் 112/1 தொடக்கம் 112/8 வரைககுமுள்ள வளவுககும், G 112 ன பகுதியும், விபரம் கட்டப்பட்ட இரண்டு வடிகாலின பகுதிககையும், துத்தநாகத் தகட்டிலும் மரத்தாலும் கட்டப்பட்ட கட்டிடத்தின பகுதியைககொண்ட தரிசு நிலம், உரித்தாளியின பெயர் ஸ்ரீமதி ஏ ஏ முஸாபா பொலீஸ் பங்கரா பெப்பிலியானு, தெஹிலீஸ், அப்துல் றஹாமன் முகமெட் காசிம் இலககம் 33, ஓமிலமன் லைற், நியூ பசாரா, கொழுமுடி, 12, விசாலம் ஏ 0, று 0, ப 23 94

மேற்குறித்த காணிககு உரித்துப்பேசுகிற சலககும் தாமாக அல்லது முறையபடி எழுத்தில அநிகாரம் அளிககப்பட்ட காரியக்காராழலமாக 1956 ம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ந தேதி காலை 10 மணிககு கொழுமுடிக்கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்துமபடியும் அக்காணியில் அவா ககளுககுள்ள உடநகைகளின தன்மையைம குறித்த காணியை எடுத்த தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவார்களின கோரிககைகளின விபரங்ககையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிககப்பட்ட விபரங்ககையும் 1956 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20 ந தேதிக்கு முன்னா எழுத்தில முப்பிரதிககாக எனைக்கு அறிவிக்கமபடியும் இத்தால் கேட்டுக் கொள்ளப்படுகின்றனா

யு. ஏ. குணரண்டன்,
உதவி அரசாட்சி எசனடு

கொழுமுடிக்கச்சேரி,

1956 ம் ஆண்டு செப்டெம்பர் மீ 22 ந ல.

இல. B/A-7

1950 ம் ஆண்டின் 9 ம் இலகக காணி எடுத்தது சட்டம் 7 ம் பிரிவின படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலகக காணி எடுத்தது (திருத்தம்) சட்டத்தின்படியுமுள்ள அறிவித்தல்

ஒரு பரிசுக்க தேவைககு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்தகுகொள்ள அரசாட்சியார எண்ணியிருககிறாக்கள எனப்பத 1950 ம் ஆண்டின் 9 ம் இலகக காணி எடுத்தது சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலகக காணி எடுத்தது (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்தகுகொள்ளவிருககும் காணியின விபரம் —

அட்டவணை

பிரதமப்பட இல A 3,232 வட்டாரம் இல 6—கொச்சிககடை, கொழுமுடி நகரசபை எல்லைககுள

துணடு 1

காணியின பெயர் ஜம்பட்டா வீதியிலிருககும் வரிமதிப்பு இல 68 ன பகுதியும், மேற்படி வீதியிலிருககும் வரிமதிப்பிலககம் 60, 64, 68/45, 68/47, 68/48, 68/54, 68/55, 68/56, 68/57, 68/58, 68/59 தொடக்கம் 68/83 வரையும், 68/89 தொடக்கம் 68/93 வரையும் கொண்ட வளவுகக, விபரம் ஒட்டால் வேயப்படடுகும், கல்லால் கட்டப்பட்டதுமுள்ள ஒரு கட்டிடத்தையும், கட்டப்பெற்று வடிகால் ஒட்டையின பகுதிககையும் கொண்ட வெற்று நிலம், உரித்தாளியின பெயர், தியோடோர் பிறற்றேரு பப்பாளினர், 177, ரற்றேருட், கொழுமுடி 7, விசாலம் ஏ 0, று 1, ப 13 66.

துணடு 3

காணியின பெயர் மேட்டுத் தெருவிவிருககும் வரிமதிப்பு இலககம் 71/39 தொடக்கம் 71/45 வரையுமுள்ளதும், வரிமதிப்பு இலககம் 71 ன பகுதியும், விபரம் கட்டப்பட்ட வடிகால் ஒட்டையையும் வெற்று நிலம், உரித்தாளியின பெயர் ஸ்ரீமதி ஸ்கோலஸ்கிகார யோசெப்பையின கல்தேரா, “செயின பிறறேருட்” உவாட் பிளேஸ், கொழுமுடி, விசாலம் ஏ 0, று 0, ப 12 83

துணடு 4

காணியின பெயர் கொச்சிககடைத் தெருவிவிருககும் வரிமதிப்பு இலககம் 52 ன பகுதியும், வரிமதிப்பு இலகககக 52/64, 52/69 ம், விபரம் கட்டப்பெற்று ஒரு வடிகால் ஒட்டையையும், கட்டப்பெற்று கவரின பகுதிககையும் கொண்ட வெற்று நிலம் : உரித்தாளியின பெயர் டாகரா நிசசேட் கல்தேர், செயின பிறறேருட்” உவாட் பிளேஸ், கொழுமுடி; விசாலம் ஏ 0, று 0, ப 1 90.

மேற்கூறிய காரணிகளால் உரிமையாளர்கள் சகலரும் தரமாக அல்லது முறைப்படி எழுதவில்லை. அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1956 ம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ந்தேதி காலை 10 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் என முன்பாக வெளிப்படுத்தப்படும் அக்காணியில் அவர்களுக்குள்ள உட்கருவிகளை தளமையையும் குறித்த காரணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களை கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ந்தேதிக்கு முன்னர் எழுதவில்லை முப்பிரதிகளாக உள்ளது அறிவிக்கப்படும் இத்தகைய கேட்டுக் கொள்ளப்படுகின்றன.

யு ஏ குணரடன,
டி.லு.திரிக உதவி அரசாட்சி ஏசனாடு.

கொழும்புக் கச்சேரி,
1956 ம் ஆண்டு செப்டம்பர் 22 ந்த உ.

இல R/A—19

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தல் சட்டம் 7 ம் பிரிவினையும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தல் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிமாண தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்தற்கான அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தல் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தல் (திருத்தம்) சட்டத்தின்படியும் நான் இத்தகைய அறிவிக்கின்றேன், எடுத்தற்கான விபரம் —

அட்டவணை

பிரதமப்படம் இல A 3,715 வட்டார இல 14—கொம்பனித்தெரு
கொழும்பு நகரசபை எல்லைக்குள்

துணை 1

காணியின் பெயர் ஹெலனி வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 50, 52, 54, 56, 58 ஐக் கொண்ட வளவுகளின் பகுதி விபரம் தரிசு நிலம் உரித்தாளரின் பெயர் முகமது அலியா செயிட ஓமா 12, ஹைலி ஸ்ரீ, கொம்பனித்தெரு விசாலம் ஏ 0, றா 0, ப 2 19

துணை 2

காணியின் பெயர் ஹெலனி வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 60, 62/21, 66, 50, 52, 54, 56, 58, 62 ஐக் கொண்ட வளவுகளின் பகுதி விபரம் தரிசு நிலம் உரித்தாளரின் பெயர் முகமது அலியா செயிட ஓமா, 12, ஹைலி ஸ்ரீ, கொம்பனித்தெரு விசாலம் ஏ 0, றா 0, ப 9 26

துணை 3 பாலிப்பில் இல 2

துணை 4
காணியின் பெயர் ஹெலனி வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 46, 48 ஐக் கொண்ட வளவுகளின் பகுதி விபரம் தரிசு நிலம் உரித்தாளரின் பெயர் ஏ ஆர் எம் முகமது "ஜமீல் வில்லா", 78, சென் ஜோசேபீ வீதி, பாலத்தறை விசாலம் ஏ 0, றா 0, ப 2 47

துணை 5

காணியின் பெயர் ஹெலனி வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 43, 48 ஐக் கொண்ட வளவுகளின் பகுதி விபரம் தரிசு நிலம் உரித்தாளரின் பெயர் ஏ ஆர் எம் முகமது "ஜமீல் வில்லா", 78, சென் ஜோசேபீ வீதி, பாலத்தறை, விசாலம் ஏ 0, றா 0, ப. 0-75

துணை 6

காணியின் பெயர் ஹெலனி வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 44 ஐக் கொண்ட வளவுகளின் பகுதி, விபரம் தரிசு நிலம் உரித்தாளரின் பெயர் ஸ்ரீமதி ரீ முத்துக்குமாரு (வில்லாசம் தெரியாது). விசாலம். ஏ 0, றா 0, ப 0 35.

துணை 7

காணியின் பெயர் ஹெலனி வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 44 ஐக் கொண்ட வளவுகளின் பகுதி விசாலம் தரிசு நிலம் உரித்தாளரின் பெயர் ஸ்ரீமதி ரீ முத்துக்குமாரு (வில்லாசம் தெரியாது) விசாலம். ஏ. 0, றா 0, ப. 2-01.

துணை 8.

காணியின் பெயர் ஹெலனி வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 42 ஐக் கொண்ட வளவுகளின் பகுதி விபரம் தரிசு நிலம் உரித்தாளரின் பெயர் நோன யூலா, முகமது சபன டோலின் மனைவி, "காணுலி" ரேசன் டிரேட், ஹூணுப்பிட்டி, வத்தளை விசாலம் ஏ. 0, றா. 0, ப. 1-38

துணை 9

காணியின் பெயர் ஹெலனி வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 40 ஐக் கொண்ட வளவுகளின் பகுதி விபரம் தரிசு நிலம் உரித்தாளரின் பெயர் ஸ்ரீமதி நோன யூலா புலாசா, இல 61/3, பேலண்டை டிரேட், தெமட்டக்கோட, விசாலம் ஏ. 0, றா 0, ப 1 61.

துணை 10

காணியின் பெயர் ஹெலனி வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 32, 34, 36, 38, ஐக்கொண்ட வளவுகளின் பகுதி விபரம் தரிசு நிலம். உரித்தாளரின் பெயர் அப்துல் அவ்லீ அப்துல் றகீம் "ஷரீன் டெல்" இலக்கம் 1028, 3 வது டி.வி.ஷன், மருதாணி டிரேட், பொரலலை. விசாலம் ஏ 0, றா 0, ப 6 92

துணை 11

காணியின் பெயர் ஹெலனி வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 28, 30, 32, 34, 36, 38, 40, 42 ஐக்கொண்ட வளவுகளின் பகுதி. விபரம் தரிசு நிலம் உரித்தாளரின் பெயர் நோன யூலா முகமது சபன டோலின் மனைவி, "மானவரில்" "ஸர்சன் டிரேட், ஹூணுப்பிட்டி, வத்தளை, ஸ்ரீமதி நோன யூலா புலாசா, இலக்கம் 61/3, பேலண்டை டிரேட், தெமட்டக்கோட, அப்துல் அவ்லீ அப்துல் றகீம், "ஷரீன் டெல்", இல 1028, 3 வது டி.வி.ஷன், மருதாணி டிரேட் போரலலை, ஸ்ரீமதி நோன யூலா, இல. 18, பவுண்டன் ஹவுஸ் லேன், உளல டிரேட் கொழும்பு 10, நூர் மசூகா முகமதின், (காலஞ்சென்ற) முகமது முகமதின் மனைவி, இலக்கம் 162, பியண்டை லேன், கொழும்பு, நூர் சகீர (பராயமற்றவர்), பாதுகாவலன், சி. எம். எம். காசிம், இல 172, பியண்டை லேன், மருதாணி, விசாலம்: ஏ 0, றா. 0, ப 3 50.

துணை 12.

காணியின் பெயர் ஹெலனி வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 30 ஐக் கொண்ட வளவுகளின் பகுதி விசாலம் தரிசு நிலம், உரித்தாளரின் பெயர் ஸ்ரீமதி நோன யூலா, இலக்கம் 18, பவுண்டன் ஹவுஸ் லேன், உளல டிரேட், கொழும்பு, 10, விசாலம் ஏ. 0, றா. 0, ப. 1-97.

துணை 13

காணியின் பெயர் ஹெலனி வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 28 ஐக்கொண்ட வளவுகளின் பகுதி விபரம் தரிசு நிலம், உரித்தாளரின் பெயர் நூர் மாசூகா முகமதின். முகமது முகமதின் மனைவி (காலஞ்சென்றவர்). இல. 162, பியண்டை லேன், கொழும்பு, நூர் சகீர (சட்டப்படி பிராயப்பாதவர்) பாதுகாவலன், சி. எம். எம். காசிம், இலக்கம் 172, பியண்டை லேன், மருதாணி. விசாலம்: ஏ. 0. றா 0, ப 2 16.

துணை 14

காணியின் பெயர் ஹெலனி வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 18, 20, 22, 24, 26 ஐக்கொண்ட வளவுகளும், ஸீசமன் லேனின் வரிமதிப்பு இல 4 ம, 6 ம விபரம் தரிசு நிலம். உரித்தாளரின் பெயர் இன்ன மெளலா அல்லது இப்பிரதேசம், பின்செயிட் மொகமெட் இன்ன மெளலா, வெலிப்பிட்டி, வெலிகம், செயிட் ஹமிட் மெளலாவின சொத்துக்குரியவர்கள் அதாவது: சகாய்தின் மெளலா, ஷேக் மெளலா, ஸ்ரீமதி. சித்தி ஹமீட் மெளலா, ஸ்ரீமதி பத்மா ஹமீட் மெளலா, அயிநுஸ் ஷகீக் ஹமீட் மெளலா, ஸ்ரீமதி. செயிட் அப்துல்லா, எல்லோரும் நியூ ஸ்ரீ, வெலிகம். விசாலம். ஏ. 0, றா 0, ப 7-78.

துணை 15.

காணியின் பெயர் ஹெலனி வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல. 16 ஐக்கொண்ட வளவுகளின் பகுதி விபரம் தரிசு நிலம் உரித்தாளரின் பெயர் செயிட் முகமெட் அப்துல் சாகிபும், மீரா மொகிதின் அப்துல் றகீமும், இரூவரும் 199, வக்ஷோல ஸ்ரீ, கொம்பனித்தெரு, பத்தமுத்து, ஏ. பச்சா செயிட் போலின் மனைவி, இல. 10, ஹைலண்ட பிளேஸ், கொளஞ்சுப்பிட்டி. விசாலம்: ஏ. 0, றா. 0, ப. 3 17.

துணை 16.

காணியின் பெயர் ஹெலனி வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 10, 12 ஐக்கொண்ட வளவுகளின் பகுதிகள். விபரம்: தரிசு நிலம் உரித்தாளரின் பெயர் ஏ. பொன்னுது, இல 17, ஸ்பத்தோடிய அபுவெளியு, ஹவுசு ரவுண், கொழும்பு. விசாலம். ஏ. 0, றா. 0, ப 2-12.

துணை 17.

காணியின் பெயர் ஹெலனி வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம்: 4, 6, 8 ஐக்கொண்ட வளவுகள் விபரம் தரிசு நிலம் உரித்தாளரின் பெயர் ரீ கே ஜே கிசிலான், இல. 28, ஸ்கூல் அவெனியு, வெள்ளவத்தை, ரி டபிளயு ஜே கிசிலான், இல 228, சி எம். எஸ். தேரட்டம், சிறிப்பனை, கொழும்பு 6, விசாலம்: ஏ. 0, றா. 0, ப. 1 46.

துணை 18.

காணியின் பெயர்: மலே வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம்: 88 ஐக் கொண்ட வளவு விபரம் தரிசு நிலம் உரித்தாளரின் பெயர் கே. செல்லையா, 37/4, தெமட்டக்கொடை, பிளேஸ் கொழும்பு. விசாலம்: ஏ. 0, றா. 0, ப. 0-57.

துணை 19.

காணியின் பெயர் மலே வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல. 84, 86 ஐக் கொண்ட வளவுகள். விபரம் தரிசு நிலம். உரித்தாளரின் பெயர் எஸ். ரீ. எம். சமசுதின், இலக்கம் 264, மெயின் வீதி, கொழும்பு. விசாலம்: ஏ. 0, றா. 0, ப. 1 29.

துணை 20

காணியின் பெயர் மலே வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 82, ஐக் கொண்ட வளவு விபரம் தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் செல்வி அனாமா ஹானி காசிம், இல 72, விசைன் வீதி, ஹலஸேராவ, கொழும்பு விசாலம் எ. 0, று 0, ப 1.72

துணை 21

காணியின் பெயர் மலே வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 80 ஐக் கொண்ட வளவு விபரம் தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் எ. எம் எம் மொகிதீன், 233, மெயின் வீதி, கொழும்பு. விசாலம் எ 0, று 0, ப 2 06

துணை 22

காணியின் பெயர் மலே வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 76, 78 ஐக் கொண்ட வளவுகளின் பகுதிகள் விபரம் தரிசு நிலம். உரித்தாளியின் பெயர் ஆமெட் லெவவை மொகமெட் மாபுல், இலக்கம் 104, சதாம் வீதி, கோட்டை, கொழும்பு, சட்டத்தின்படி பிராயப் பட்டாத இருவா அதாவது, செலவிகள் சித்தி றுஷா மாபுலும், தருன் மாஷிஹா மாபுலும், காலஞ்சென்ற ஸ்ரீமதி முகமெட் ஜலீன் சொததுக் குரியவர்கள், குறத்தால் குறெஷா, 1 ம உரித்தாளியின் இரண்டாவது மனைவி இவா மேற்சொல்லப்பட்ட சட்டப்படி பிராயப்பட்டாதவர்களின் பாதுகாவுந்ருமாவா. விசாலம் எ. 0, று 0, ப 2.20.

துணை 23.

காணியின் பெயர் மலே வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 76, 78 ஐக் கொண்ட வளவுகளின் பகுதி, விபரம் தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் ஆமெட் லெவவை மொகமெட் மாபுல், இல 104, சதாம் வீதி, கோட்டை, கொழும்பு, சட்டத்தின்படி, பிராயப்பட்டாத இருவா, அதாவது செலவிகள் சித்தி றுஷா மாபுலும் தருன் மாஷிஹா மாபுலும், காலஞ்சென்ற ஸ்ரீமதி முகமெட் ஜலீன் சொததுக் குரியவர்கள், குறத்தால் குறெஷா, 1 ம உரித்தாளியின் இரண்டாவது மனைவி இவா, மேற்சொல்லப்பட்ட சட்டப்படி பிராயப்பட்டாதவர்களின் பாதுகாவுந்ருமாவா விசாலம் எ 0, று. 0, ப 0.98

துணை 24.

காணியின் பெயர் மலே வீதியிலிருக்கும் வரி மதிப்பு இலக்க 74 ஐக் கொண்ட வளவின் பகுதி விபரம் தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் பாபாஸெயின் லை, இலக்கம் 85/11, தட்டாரத் தெரு, கொழும்பு விசாலம். எ. 0, று 0, ப 0.25.

துணை 25

காணியின் பெயர் மலே வீதியிலிருக்கும் வரி மதிப்பு இல. 74 ஐக் கொண்ட வளவின் பகுதி விபரம் தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் பாபாஸெயின் லை, இல 85/11, தட்டாரத் தெரு, கொழும்பு, விசாலம் எ 0, று 0, ப. 1.47.

துணை 26

காணியின் பெயர் மலே வீதியிலிருக்கும் வரி மதிப்பு இல 74 ஐக் கொண்ட வளவின் பகுதி விபரம் தரிசு நிலம். உரித்தாளியின் பெயர் பாபாஸெயின் லை இல 85/11, தட்டாரத் தெரு, கொழும்பு விசாலம் எ 0, று 0, ப 0.36.

துணை 27

காணியின் பெயர் மலே வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 70, 72 ஐக் கொண்ட வளவுகளின் பகுதி விபரம் தரிசு நிலம். உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி எ எம் எம் மொகிதீன், எ எம் எம் மொகிதீனின் மனைவி, தபால் பெட்டி இலக்கம் 195, இல 21, அலோ அவெனியூ, கொளஞ்சுப்பிட்டி. விசாலம். எ. 0, று 0, ப 2 78

துணை 28.

காணியின் பெயர் மலே வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 70, 72 ஐக் கொண்ட வளவுகளின் பகுதி விபரம் தரிசு நிலம். உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி எ எம் மொகிதீன், எ எம் எம் மொகிதீனின் மனைவி, தபால் பெட்டி இலக்கம் 195, இல 21, அலோ அவெனியூ, கொளஞ்சுப்பிட்டி, விசாலம்: எ 0, று. 0, ப 1.03

துணை 29.

காணியின் பெயர் மலே வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 66, 68 ஐக் கொண்ட வளவுகளின் பகுதிகள் விபரம் தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி எல் ர கவலூர் மேற்பாத்தது எ எம் ஹம்ட், 106, பாணல பிளேஸ், கொழும்பு விசாலம். எ 0, று 0, ப 0.80

துணை 30

காணியின் பெயர் மலே வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 66, 68 ஐக் கொண்ட வளவுகளின் பகுதிகள் விபரம் தரிசு நிலம். உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி. எஸ் ர கவலூர் மேற்பாத்தது எ எம் கம்ட், 106, பாணல பிளேஸ், கொழும்பு 7, விசாலம்: எ. 0, று. 0, ப. 2 58.

துணை 31.

காணியின் பெயர் மலே வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 62, 64 ஐக் கொண்ட வளவுகள், விபரம் தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் என் எம் எம் பிஷ்ரூல் கவலி, என் எம் எம் யெகியா, என் எம் எம் சடிசு, என் எம். எம். ஹை. அயிற, என். எம். எம். எஸ். சூரி, எல்லோரும் வீற்றான எடோலஸ், இல. 251/253, மெயின் வீதி, கொழும்பு, என் எம் எம் ஜ. குசெயின், இல. 76, ரேஸிட் பிளேஸ், கொழும்பு, என் எம் எம் சடி (சட்டப்படி பிராயப்பட்டாதவர்) இல 76, ரேஸிட் பிளேஸ், கொழும்பு, பாதுகாவலன்: என் எம். எம் பிஷ்ரூல் கவலி, இல 251/253, வீற்றான எடோலஸ், மெயின் வீதி, கொழும்பு விசாலம் எ. 0, று 0, ப 1.94.

துணை 32

காணியின் பெயர் வீசமன லேனின் வரிமதிப்பு இலக்கம் 26/14 ஐக் கொண்ட வளவின் பகுதி விபரம் தரிசு நிலம் உரித்தாளியின் பெயர்: எ. சீ ஆமத் இல 24, வீசமன லேன், கொம்பனித் தெரு, விசாலம். எ. 0, று 0, ப 0.25.

துணை 33

காணியின் பெயர் வீசமன லேனின் வரிமதிப்பு இலக்கம் 26/14 ஐக் கொண்ட வளவின் பகுதி விபரம் மேற்குப் பக்கத்திலிருக்கும். கட்டிடங்களின் தாழ்வாரங்களைக் கொண்ட தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் எ சீ ஆமத், இலக்கம் 24, வீசமன லேன், கொம்பனித் தெரு விசாலம் எ 0, று 0, ப 0 52

துணை 35

காணியின் பெயர் மலே வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 58, 60 ஐக்கொண்ட வளவுகள் விபரம் தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி ஜிறிப்பத்தால், மசூபா, எம் ஜ எ பாறியின் மனைவி, இல 336, தெமட்டக்கொட ரேட், மருதானி விசாலம் எ 0, று 0, ப 1.86

துணை 36

காணியின் பெயர் மலே வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 54, 56 ஐக் கொண்ட வளவுகள் விபரம் தரிசு நிலம் உரித்தாளியின் பெயர்: எ எம் எம் செய்யது அப்தல் காதா, இல 114, பழைய சேனாத தெரு, கொழும்பு விசாலம் எ 0, று 0, ப 1.89.

துணை 37.

காணியின் பெயர் வீசமன லேனின் வரிமதிப்பு இலக்கம் 26/10 ஐக் கொண்ட வளவின் பகுதி விபரம் தரிசு நிலம். உரித்தாளியின் பெயர் எ. சீ ஆமத், இல 24, வீசமன லேன், கொம்பனித் தெரு, விசாலம் எ 0, று 0, ப 0 29

துணை 38.

காணியின் பெயர் வீசமன லேனின் வரிமதிப்பு இலக்கம் 26/10 ஐக் கொண்ட வளவின் பகுதி விபரம் மேற்குப் பக்கத்திலிருக்கும் கட்டிடத்தின் தாள்வாரங்களைக் கொண்ட தரிசு நிலம். உரித்தாளியின் பெயர். எ சீ ஆமத், இல 24, வீசமன லேன், கொம்பனித் தெரு, விசாலம் எ 0, று 0, ப 0 32.

துணை 39.

காணியின் பெயர் மலே வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 50 ஐக் கொண்ட வளவின் பகுதி, விபரம் தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் எம். எ. செயிட் ஓமா, இல 12, றைவின் ஸ்ரீ, கொம்பனித் தெரு, அப்தல் காதா, (தற்பொழுது இறந்தியாவில்) விசாலம் எ 0, று 0, ப 0.22

துணை 39½

காணியின் பெயர் மலே வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 50 ஐக் கொண்ட வளவின் பகுதி விபரம் தரிசு நிலம் உரித்தாளியின் பெயர்: எம் எ செயிட் ஓமா இல 12, றைவின் ஸ்ரீ, கொம்பனித் தெரு, அப்தல் காதா, (தற்பொழுது இறந்தியாவில்) விசாலம் எ 0, று 0, ப 0 15

துணை 40

காணியின் பெயர் மலே வீதியிலிருக்கும் வரி மதிப்பு இல 50 ஐக் கொண்ட வளவின் பகுதி விபரம் மேற்குப் பக்கத்திலிருக்கும் வீடுகளின் தாழ்வாரங்களைக் கொண்ட தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் எம் எ செயிட் ஓமா, இல 12, றைவின் ஸ்ரீ, கொம்பனித் தெரு, அப்தல் காதா (தற்பொழுது இறந்தியாவில்) விசாலம் எ 0, று. 0, ப 0.98.

துணை 41.

காணியின் பெயர் மலே வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 50, 48 ஐக் கொண்ட வளவின் பகுதிகள். விபரம் தரிசு நிலம் உரித்தாளியின் பெயர்: எம். எ. செயிட் ஓமா, இல 12, றைவின் ஸ்ரீ, கொம்பனித் தெரு, அப்தல் காதா, (தற்பொழுது இறந்தியாவில்). விசாலம்: எ. 0, று. 0, ப. 4.01.

துணடு : 42

காணியின பெயர் மலே வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 48 ஐக்கொண்ட வளவு விபரம் தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி எவ. முகமட் பாய், செலவி கற்றிஜ்ஜா பாய் கசனலி, ஸ்ரீமதி அம்ருலா பாய் கசனலி, ஜீ ராயாலின் மனைவி, ஸ்ரீமதி அலமா பாய் கசனலி, செலவி கற்றினை பாய் கசனலி, செலவி, ஹெருன பாய் கசனலி ஸ்ரீமதி பில்கிஸ் பாய் கசனலி, எல்லோரும் " நியூ கர்விலி " இல 302, காலி ரோட், பம்பலப்பிட்டடி. விசாலம் ஏ 0, ரூ 0, ப 1 06.

துணடு : 43

காணியின பெயர் ஜாவாலேலிலிருக்கும் வரிமதிப்பு இல. 54/1, 3 ன பகுதிகளைக்கொண்ட வளவுகள் விபரம் தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் ஏ. எஸ் சலீம், ஸ்ரீமதி எச எம். இபிரகீம், ஸ்ரீமதி எச. எச சாலி, எல்லோரும் இல 15, மேறில ரோட், பம்பலப்பிட்டடி. விசாலம் ஏ. 0, ரூ. 0, ப. 0-21.

துணடு : 44

காணியின பெயர் ஜாவாலேலிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 54/1, 3 ஐக்கொண்ட வளவின் பகுதி. விபரம் மேற்குப் பக்கத்திலிருக்கும் வீட்டின் தாழ்வாரங்களைக் கொண்ட தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் ஏ. எஸ் சலீம், ஸ்ரீமதி எச எம் இபிரகீம், ஸ்ரீமதி எச எச சாலி, எல்லோரும் இலக்கம் 15, மேறில ரோட், பம்பலப்பிட்டடி, விசாலம் ஏ 0, ரூ 0, ப. 0-35.

துணடு : 45

காணியின பெயர் ஜாவாலேலிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 54/1, 3 ஐக்கொண்ட வளவின் பகுதி விபரம் மேற்குப் பக்கத்திலிருக்கும் வீட்டின் தாழ்வாரங்களைக் கொண்ட தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் ஏ. எஸ் சலீம், ஸ்ரீமதி எச எம் இபிரகீம், ஸ்ரீமதி எச எச சாலி, எல்லோரும் இலக்கம் 15, மேறில ரோட், பம்பலப்பிட்டடி, விசாலம். ஏ 0 ரூ 0, ப 0-10.

துணடு : 46

காணியின பெயர் மலே வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 40, 42, 44 ஐக்கொண்ட வளவுகளின் பகுதியும், ஜாவாலேலில் வரிமதிப்பு இலக்கம் 58, 56, 54/1, 3 ஐக்கொண்ட வளவுகளும் விபரம் மேற்குப் பக்கத்திலிருக்கும் வீட்டின் தாழ்வாரங்களைக் கொண்ட தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் ஏ எஸ் சலீம், ஸ்ரீமதி எச எம் இபிரகீம், ஸ்ரீமதி எச எச சாலி, எல்லோரும் இலக்கம் 15, மேறில ரோட், பம்பலப்பிட்டடி. விசாலம் ஏ. 0, ரூ. 0, ப 3 20.

துணடு 47

காணியின பெயர் மியூஸ் ஸ்ரீமதிவிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 51, 53 ன பகுதிகள் விபரம் தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் எம் எச ஷாகிட், இல 250/1, கலையோவ, கொழும்பு விசாலம்: ஏ 0, ரூ 0 ப 1 19.

துணடு : 48. பாவிபிலிலை.

துணடு : 50

காணியின பெயர் பெறி லேனின் வரிமதிப்பு இலக்கம் 27/14 ஐக்கொண்ட வளவின் பகுதி. விபரம் வடக்குப் பக்கத்தில் இருக்கும் வீட்டின் தாழ்வாரங்களைக் கொண்ட தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் அபூபக்கா யூசுவ, இலக்கம் 123, பாஷால வீதி, புறக்கோட்டை, கொழும்பு, ஏஜெனற எம் டி. கிச்சிலான, இலக்கம் 30, ஸ்ரீவாட் வீதி, கொம்பனித் தெரு, விசாலம் ஏ 0, ரூ 0, ப 0 13.

துணடு : 51

காணியின பெயர் பெறி லேனிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 21, 23, 25, 27, 27/1, 27/2, 27/3, 27/4, 27/5, 27/6, 27/16, 27/17, 27/14 & 27 ஐக்கொண்ட வளவுகளின் பகுதியும் தரிசு நிலம், மியூஸ் ஸ்ரீமதிவின் வரிமதிப்பு இலக்கம் 52, 54, 56, 58 ஐக்கொண்ட வளவுகளும், விபரம். கட்டப்பட்ட வடிகாலின் பகுதியைக்கொண்ட தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் அபூபக்கா, யூசுவ, இலக்கம் 123, பாஷால வீதி, புறக்கோட்டை, கொழும்பு ஏஜெனற: எம் டி. கிச்சிலான, இலக்கம் 30, ஸ்ரீவாட் வீதி, கொம்பனித்தெரு, விசாலம். ஏ 0, ரூ. 0, ப 11 87.

துணடு : 52

காணியின பெயர் பெறி லேனிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 11/11 ஐக்கொண்ட வளவின் பகுதி விபரம்: கட்டப்பட்ட வடிகாலின் பகுதியைக்கொண்ட தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி ஸ்ரீ ர. நவியா, 57/5, தேவிச்சன ரோட், பம்பலப்பிட்டடி. விசாலம்: ஏ 0, ரூ 0, ப 0 37.

துணடு 52½

காணியின பெயர் பெறி லேனிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 11/11 ன பகுதி. விபரம்: கட்டப்பட்ட வடிகாலின் பகுதியைக்கொண்ட தரிசு நிலம். உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி ஸ்ரீ ர. நவியா, 57/5, தேவிச்சன ரோட், பம்பலப்பிட்டடி. விசாலம்: ஏ. 0, ரூ 0, ப 0 96.

8

துணடு : 53

காணியின் பெயர் பெறி லேனிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 11/12, 11/14, 15, 17, 19 ஐ யுடைய வளவுகள், விபரம்: தரிசு நிலம். உரித்தாளியின் பெயர்: ஸ்ரீமதி எஸ். எஸ். சங்கன அல்லது பாத்ரீமா தூல மாகாமா வமுட், எஸ். எஸ். சமசுனின் மனைவி, இலக்கம் 3, மலையாள பிளசனற பேஸ்டீலன், ரோட், கொழும்பு; இணையத்துல பஷீரா வடுட், எம் காசியின் மனைவி, இலக்கம் 74/3, கொளஞ்சுப்பிட்டடி. ஓழுகை, கொளஞ்சுப்பிட்டடி, மெய்யுன பஷீரா வடுட், எம். எஸ். மாகுக்கின், மனைவி இலக்கம் 17 மித்தொட்டமூல ரோட், கொலஞ்சு; பாத்ரீமா தூல மாகாமா வமுட், எம் எஸ் இசாகிவின் மனைவி, இலக்கம் 8, மெசெசூசா வீதி, கொழும்பு, விசாலம்: ஏ. 0, ரூ. 0, ப. 2 90.

துணடு : 54.

காணியின் பெயர் பெறி லேனின் வரிமதிப்பு இலக்கம்: 16/1 ஐக்கொண்ட வளவின் பகுதி விபரம்: பக்கத்திலிருக்கும் வீட்டின் தாழ்வாரங்களின் பகுதியைக் கொண்ட தரிசு நிலம். உரித்தாளியின் பெயர்: முகமது தாஹா சலீமா. சீ. எஸ். எம். புஹாரியின் மனைவி, இலக்கம் 70, விசன வீதி, ஹலலரோய், கொழும்பு. விசாலம்: ஏ 0, ரூ. 0, ப. 0 02.

துணடு : 55.

காணியின் பெயர் பெறி லேனின் வரிமதிப்பு இலக்கம்: 16/1 ஐக்கொண்ட வளவின் பகுதி விபரம்: அத்தநாகத் தகட்டினால் வேயப்பட்ட பலகைகளினால் ஆக்கப்பட்ட சுவர்களைக்கொண்ட நிரந்தரமற்ற கொட்டகைகளின் பகுதியையும், பக்கத்திலிருக்கும் வீட்டின் தாழ்வாரத்தின் பகுதியையும் கொண்ட தரிசு நிலம். உரித்தாளியின் பெயர்: முகமது தாஹா சலீமா, சீ. எஸ். எம். புஹாரியின் மனைவி, இலக்கம் 70, விசன வீதி ஹலலரோய், கொழும்பு. விசாலம்: ஏ. 0, ரூ. 0, ப. 0-52.

துணடு : 56.

காணியின் பெயர் பெறி லேனின் வரிமதிப்பு இலக்கம் 6 16 ஐக்கொண்ட வளவின் பகுதி. விபரம் தரிசு நிலம் உரித்தாளியின் பெயர்: அப்துல் மஜீட் முகமட் காசிம், இலக்கம் 50, தேவிச்சன ரோட், பம்பலப்பிட்டடி. விசாலம்: ஏ. 0, ரூ 0, ப. 0-37.

துணடு : 56½

காணியின் பெயர் பெறி லேனின் வரிமதிப்பு இலக்கம் 6 16 ஐக்கொண்ட வளவின் பகுதி விபரம் தரிசு நிலம். உரித்தாளியின் பெயர் அப்துல் மஜீட் முகமட் காசிம், இலக்கம் 50, தேவிச்சன ரோட், பம்பலப்பிட்டடி, முஹமட் தாஹா செலிமா, சி எஸ் எம். எம் புஹாரியின் மனைவி; இல 70, விசன வீதி, கலையோவ, கொழும்பு, செயிப்போதமபி அப்துல் உவாஹிட், இலக்கம் 238, மெயின் வீதி, கொழும்பு, எஸ் ரீ நூர் நாவீயா, இலக்கம் 28, கிளிப்போட் பிளேஸ், பம்பலப்பிட்டடி. ஸ்ரீமதி. ஏ எஸ். எம். சபையா உமமா, ஆமத் லெவ்வை மறிக்கார சபையாவின மனைவி, இலக்கம் 47, பிறாசன லேன், வெள்ளவத்தை. விசாலம்: ஏ. 0, ரூ. 0, ப. 0-06.

துணடு : 57.

காணியின் பெயர் பெறி லேனின் வரிமதிப்பு இலக்கம் 16 ஐக்கொண்ட வளவின் பகுதி விபரம்: 10 வருஷங்களுள் ஒரு மததோடி மரத்தைக் கொண்ட தோட்டம் உரித்தாளியின் பெயர்: அப்துல் மஜீட் முகமட் காசிம், இலக்கம் 50, தேவிச்சன ரோட், பம்பலப்பிட்டடி. விசாலம்: ஏ. 0, ரூ. 0, ப 0 39.

துணடு : 58

காணியின் பெயர் பெறி லேனின் வரிமதிப்பு இலக்கம் 14 ஐக்கொண்ட வளவின் பகுதி விபரம். தோட்டத்தின் பகுதி (புயிர் செய்கை இலை). உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி. ஏ. எஸ். எம். சபையா உமமா, ஆமத் லெவ்வை மறிக்கார சபையாவின மனைவி, இலக்கம், 47, பிறாசன லேன். வெள்ளவத்தை. விசாலம்: ஏ. 0, ரூ. 0, ப. 0 39.

துணடு : 59.

காணியின் பெயர் பெறி லேனின் வரிமதிப்பு இலக்கம் 12 ஐக்கொண்ட வளவின் பகுதி விபரம் தோட்டத்தின் பகுதி (புயிர் செய்கை இலை) உரித்தாளியின் பெயர். எஸ். ரீ நூர் நாவீயா, இலக்கம் 28, கிளிப்போட் பிளேஸ், பம்பலப்பிட்டடி. விசாலம்: ஏ. 0, ரூ 0, ப 0 36.

துணடு : 60.

காணியின் பெயர் பெறி லேனின் வரிமதிப்பு இலக்கம் 10 ஐக்கொண்ட வளவின் பகுதி விபரம்: தோட்டத்தின் பகுதி, (புயிர் செய்கை இலை) எஸ். ரீ ஏ உவாஹிட், இலக்கம் 238, மெயின் வீதி, கொழும்பு விசாலம்: ஏ. 0, ரூ 0, ப. 0 28

துணடு : 62

காணியின் பெயர் பெறி லேனின் வரிமதிப்பு இலக்கம் 11/4 ஐக்கொண்ட வளவின் பகுதி. விபரம் தரிசு நிலம். உரித்தாளியின் பெயர்: ருவியத் அலஅத்த பிய யூசுவ, முகமட் கஜ்ஜியா மாஸூப் யூசுவின் மனைவி, "சலமாற" டிக்கமனஸ் ரோட், பம்பலப்பிட்டடி, விசாலம்: ஏ. 0, ரூ 0, ப 0 49

துணை 63

காணியின் பெயர் பெறி லேனின் வரிமதிப்பு இலக்கம் 11/4 ல பகுதியும், வரிமதிப்பு இலக்கம் 7, 9, 11, 11/1 தொகை 11/3 வரையு முள்ள வளவுகளும். விபரம்: தரிசு நிலம் உரித்தாளியின் பெயர்: ருதியத் அல் அத்த பியூசுவ, முகம்: கஜஜியா, மாடம்: யூசுவின் மனைவி. "சலமாற", டிக்மனல ரேட்ட, பம்பாய்பிட்டி விசாலம். ஏ 0, றா. 0, ப 3 99

துணை 64.

காணியின் பெயர்: மலே வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 87 ஐ யும் 89 ஐ யும் கொண்ட வளவுகள். விபரம்: தரிசு நிலம் உரித்தாளியின் பெயர்: ஏ ரா பொன்னுதல், இலக்கம் 17, லப்தோடிய அலெனியு, சுவலகரவன். விசாலம். ஏ. 0, றா. 0, ப. 4 77.

துணை 65.

காணியின் பெயர் மலே வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 91 ஐ யுடைய வளவு விபரம்: தரிசு நிலம். உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி. எம். எஸ். ஸ்ரீமதி யம்லா, இலக்கம் 248, மெயின் வீதி, கொழும்பு விசாலம். ஏ. 0, றா. 0, ப 2 44.

துணை 66.

காணியின் பெயர்: மலே வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 93 யுடைய வளவும், பெறி லேனின் வரிமதிப்பு இலக்கம் 8/1-ம், விபரம்: தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி ஸயிடா ஹமீட் அபுபக்கா சாகுல், கமீட்டியன் மனைவி, இலக்கம் 36, ஸரேசன் ரேட்ட, வெள்ளவத்தை. விசாலம். ஏ 0, றா. 0, ப 1-81

துணை 67.

காணியின் பெயர்: மலே வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 90, 94, 96, 98, 100, 102, 104 ஐக்கொண்ட வளவின் பகுதிகள். விபரம்: தரிசு நிலம் உரித்தாளியின் பெயர்: ஸமாயில் லெவலை மரிககாரா இபிறகீம், லெவலை மரிககாரா, வெயாங்கலை, அகலவத்தை. விசாலம். ஏ. 0, றா 0, ப 8 60

துணை 68

காணியின் பெயர் மலே வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 90, 94, 96, 98, 100, 102, 104 ஐக்கொண்ட வளவின் பகுதிகள். விபரம்: கட்டப்பட்ட படிக்கைகொண்ட தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் ஸமாயில் லெவலை, மரிககாரா இபிறகீம் லெவலை, மரிககாரா, வெயாங்கலை, அகலவத்தை விசாலம். ஏ 0, றா 0, ப 0 44.

துணை 70

காணியின் பெயர் மலே வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 104/2 ன பகுதி விபரம் மேற்குப் பக்கத்திலிருக்கும் கட்டிடத்தின் தாழ் வாரங்களைக் கொண்ட தரிசு நிலம் உரித்தாளியின் பெயர்: ஸமாயில் லெவலை மரிககாரா, இபிறகீம் லெவலை மரிககாரா, வெயாங்கலை, அகலவத்தை விசாலம். ஏ. 0, றா 0, ப 0 40

துணை 71.

காணியின் பெயர் மலே வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 106, 104/2 ன பகுதி. விபரம்: தரிசு நிலம். உரித்தாளியின் பெயர்: இஸ் மாயில் லெவலை மரிககாரா, இபிறகீம் லெவலை, மரிககாரா, வெயாங்கலை, அகலவத்தை. விசாலம். ஏ 0, றா 0, ப 1 25.

துணை 72

காணியின் பெயர் மலே வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 110 ஐக் கொண்ட வளவின் பகுதி. விபரம்: தரிசு நிலம் உரித்தாளியின் பெயர்: ஓ சி ஆம்த, எச் எம். கஸரமல் கொழும்பு விசாலம்: ஏ. 0, றா. 0, ப 1 79.

துணை 73.

காணியின் பெயர்: மலே வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 110 ஐக் கொண்ட வளவின் பகுதி விபரம்: தரிசு நிலம். உரித்தாளியின் பெயர்: ஓ சி ஆம்த, எச் எம் கஸரமல், கொழும்பு விசாலம். ஏ. 0, றா. 0, ப 0 16.

துணை 74.

காணியின் பெயர். மலே வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 114 ஐக் கொண்ட வளவின் பகுதி விபரம்: தரிசு நிலம் உரித்தாளியின் பெயர்: என்னை பொத்தேயு, பொத்தேயு அலெனியு, ஸரேசன் ரேட்டிற்கு அப்பால், தெஹிவன், விசாலம். ஏ 0, றா 0, ப 0 61.

துணை 75.

காணியின் பெயர்: மலே வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 114 ஐக் கொண்ட வளவின் பகுதி விபரம்: தரிசு நிலம் உரித்தாளியின் பெயர்: என்னை பொத்தேயு, பொத்தேயு அலெனியு, ஸரேசன் ரேட்டிற்கு அப்பால், தெஹிவன். விசாலம். ஏ. 0, றா. 0, ப. 0 90.

துணை 76.

காணியின் பெயர்: மலே வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 116, 118 ஐக் கொண்ட வளவின் பகுதி விபரம்: தரிசு நிலம் உரித்தாளியின் பெயர்: ஸ்ரீமதி. ரோணி பொத்தேயு, அல்பிற யற்றின் பொத்தேயு வின் மனைவி, மாணா வறனா எஸரேறா பொத்தேயு. விசாலம்: ஏ. 0, றா. 0, ப. 2 04.

துணை 77.

காணியின் பெயர்: மலே வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 116, 118 ஐக் கொண்ட வளவின் பகுதி விபரம்: தரிசு நிலம் உரித்தாளியின் பெயர்: ஸ்ரீமதி ரோணி பொத்தேயு அல்பிற யற்றின் பொத்தேயுவின் மனைவி, மாணா வறனா எஸரேறா, பொத்தேயு. விசாலம். ஏ. 0, றா. 0, ப 1 31

துணை 78.

மலே வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 120, 122 ஐக்கொண்ட வளவுகளின் பகுதிகள் விபரம்: தரிசு நிலம் உரித்தாளியின் பெயர்: எஹா ஹெனா பொத்தேயு, ரேஸ லண்ட, இலக்கம் 22/1, ஸரேசன் ரேட்ட, தெஹிவன், விசாலம்: ஏ. 0, றா 0, ப 1 29.

துணை 79.

காணியின் பெயர்: மலே வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 120, 122 ஐக் கொண்ட வளவுகளின் பகுதிகள். விபரம்: தரிசு நிலம். உரித்தாளியின் பெயர்: எஹா ஹெனா பொத்தேயு, ரேஸ லண்ட, இலக்கம் 22/1, ஸரேசன் ரேட்ட, தெஹிவன். விசாலம்: ஏ 0, றா. 0, ப. 2 10

துணை 80

காணியின் பெயர்: மலே வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 126 ஐக் கொண்ட வளவும் உ. சொயிசா ஸ்ரீமதி வரிமதிப்பு இலக்கம் 4 ம 6 ம விபரம்: தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி எம். சீ. எம். உமமா கஜரா, பழைய தெரு, பேருவலை, ஏ ஆ எம் முகம் காசிம் கஜஜியா, மாளிக்ஹென், பழைய தெரு, பேருவலை, ஏ ஆ எம். ரசின, இலக்கம் 233, பெறி வீதி, கொழும்பு, ஸ்ரீமதி அப்துல் கவூரா மரிககாரா பத்தமா காமினே, ஐ' எல் எம் ஏ அப்துலா மரிககாரும், இலக்கம் 308, அனாதகம் வீதியு. விசாலம்: ஏ. 0, றா. 0, ப. 0 96.

துணை 81

காணியின் பெயர் உ. சொயிசா ஸ்ரீமதி வரிமதிப்பு இலக்கம் 3 ன 5 ன பகுதியும், மலே வீதியின் வரிமதிப்பு இலக்கம் 128 ம விபரம்: தரிசு நிலம். உரித்தாளியின் பெயர். ஏ. சீ. எம். தாசி பாணல் ஹவுஸ் இல 43, பாணல் பிளேஸ் கொழும்பு விசாலம். ஏ. 0, றா 0, ப 2 56

துணை 82

காணியின் பெயர்: உ. சொயிசா ஸ்ரீமதி வரிமதிப்பு இலக்கம் 5 ன பகுதியும், மலே வீதியின் வரிமதிப்பு இலக்கம் 128 ம விபரம். தரிசு நிலம் உரித்தாளியின் பெயர்: ஏ. சீ. எம். தாசி, பாணல் ஹவுஸ், இலக்கம் 43, பாணல் பிளேஸ், கொழும்பு விசாலம். ஏ. 0, றா 0, ப. 0 50.

துணை 84.

காணியின் பெயர் மலே வீதியின் வரிமதிப்பு இலக்கம் 132, 136, 138, 138 ன பகுதி விபரம். பசேசின் பகுதியைக் கொண்ட தரிசு நிலம். உரித்தாளியின் பெயர்: ஜே பி. என். டி. சேரம், ஜே எம் பி. உ. சேரம், ஜே ஈ எம் டி. சேரம், எல்லோரும் இல 206, சென் ஜோசேப் வீதி, பாலத்தறை விசாலம். ஏ 0, றா 0, ப. 1-73.

துணை 85.

காணியின் பெயர்: மலே வீதியின் வரிமதிப்பு இலக்கம் 132, 136, 138, 138 ன பகுதி விபரம்: பசேசின் பகுதியைக் கொண்ட தரிசு நிலம். உரித்தாளியின் பெயர்: மெறினகே அல்பேட் கூறே, கன்னு வாடகைக்காரா, கொழும்பு. விசாலம். ஏ. 0, றா 0, ப. 4-96

துணை 86.

காணியின் பெயர். மலே வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 142, 140 ன பகுதி விபரம் தரிசு நிலம். உரித்தாளியின் பெயர்: குப்பன் குசெயின் ஆதமலலியும், பஸ்மாய குலாமகுசெயினும், இருவரும் 136, 4 ம குறுக்குத் தெரு, கொழும்பு. விசாலம். ஏ 0, றா. 0, ப 2 19.

துணை 87.

காணியின் பெயர்: மலே வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல. 142 ன பகுதி விபரம்: தரிசு நிலம் உரித்தாளியின் பெயர்: குப்பன், குசெயின் ஆதமலலியும், பஸ்மாய குலாமகுசெயினும், இருவரும் 136, 4 ம குறுக்குத் தெரு, கொழும்பு. விசாலம். ஏ 0, றா 0, ப 3 6

துணை 89.

காணியின் பெயர் மலே வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 146, 150 ஐக் கொண்ட வளவின் பகுதி. விபரம் தரிசு நிலம் உரித்தாளியின் பெயர்: கே. சி. பதமநாதன், ஸ்ரீமதி தங்கமமா கணபதிபிள்ளை, கே சி சிதம்பரநாதன், எல்லோரும் இலக்கம் 32, ஸரேசன் ரேட்ட, வெள்ள வத்தை. விசாலம்: ஏ. 0, றா 0, ப 0-37.

துணை 90.

காணியின் பெயர் மலே வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 146, 160 ஐக் கொண்ட வளவுகளின் பகுதி விபரம்: தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் கே சி. பதமநாதன், ஸ்ரீமதி. தங்கமமா கணபதிபிள்ளை, கே சி. சிதம்பரநாதன், எல்லோரும் இல. 32, ஸரேசன் ரேட்ட, வெள்ளவத்தை. விசாலம்: ஏ. 0, றா. 0, ப. 2-28.

துண்டு 91.

காணியின பெயர் மலே வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 154 ஐக் கொண்ட வளவின பகுதி விபரம் அனாதப்பட்ட நிலம், உரித்தாளியின் பெயர் காண லொயிசா " குறுக்கேத்திரா", அங்கு லானு, மொறட்டுவ விசாலம் . ஏ 0, று 0, ப 0.15.

துண்டு 92.

காணியின பெயர் மலே வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 6 159, 161 ஐக் கொண்ட வளவின பகுதிகள். விபரம் : அனாதப்பட்ட பச்சேசின் பகுதியும் தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி எம் ஐ எச் எல் ஷனகா மேற்பாத்தது மூலீன், ஏ கமீட, இல 41, ராஜகிஷ்ட றேட்ட, வெள்ளவத்தை விசாலம் ஏ 0, று 0, ப 0 25

துண்டு 93.

காணியின பெயர் : மலே வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல. 161 ஐக் கொண்ட வளவின பகுதி விபரம் கரிசு நிலம். உரித்தாளியின் பெயர் . ஸ்ரீமதி எம் ஐ எச் எல் ஷனகா மேற்பாத்தது மூலீன் ஏ கமீட, இல. 41, ராஜகிஷ்ட றேட்ட, வெள்ளவத்தை. விசாலம். ஏ 0, று 0, ப 0 37

துண்டு 94

காணியின பெயர் மலே வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 165, ஐக் கொண்ட வளவின பகுதி விபரம் : வடக்குத் திசையிலிருக்கும் பக்கத்தின் கட்டிடத்தின் கட்டப்பட்ட முடியையுடைய தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் காலஞ்சென்ற பி எஸ் ஏ சுந்தரமபிள்ளையின் சொத்துக்குரியவர்கள், (சொத்துக்குரியவர்களின் பெயர்களும் விலாசங்களும் தெரியவில்லை) விசாலம் ஏ 0, று 0, ப 0 05

துண்டு 95

காணியின பெயர் மலே வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 165 ஐக்கொண்ட வளவின பகுதி விபரம் தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் காலஞ்சென்ற பி எஸ் ஏ சுந்தரமபிள்ளையின் சொத்துக்குரியவர்கள் (விலாசங்கள் தெரியவில்லை). விசாலம் ஏ 0, று 0, ப 0 19

துண்டு 96

காணியின பெயர் மலே வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 165 ஐக் கொண்ட வளவின பகுதி விபரம் : தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் . காலஞ்சென்ற பி எஸ். ஏ. சுந்தரமபிள்ளையின் சொத்துக்குரியவர்கள் (விலாசங்கள் தெரியவில்லை). விசாலம் ஏ. 0, று. 0, ப. 0 32.

துண்டு 97.

காணியின பெயர் மலே வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 167 ஐக்கொண்ட வளவின பகுதி. விபரம் : தரிசு நிலம். உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி பொன்னம்மா வீரகத்தி, தேவிட நாகமுத்து வீரகத்தியின் விதவை, இலக்கம் 88, வேகநத றேட்ட, கொம்பனித்தெரு, ஸ்ரீமதி பரிமளபிள்ளை கந்தசாமி, எஸ் வி கந்தசாமியின் மனைவி, இலக்கம் 58, வேகநத றேட்ட, கொம்பனித்தெரு, ஸ்ரீமதி லில்லி சுகாதன சீவரடனம், எஸ் எஸ் சீவரடனத்தின் மனைவி, குளுகனாகந்த குறுப்பின அதி யட்சா, வந்தறம்ப, காலி, ஸ்ரீமதி கிறேஸ் புலபம் பொன்னம்மலம், தே ரி பொன்னம்மலத்தின் மனைவி, வருமான வரிகந்தோர், கொழும்பு. செலவி இராசமணி வீரகத்தி (சுட்பபடி பராயப்பாதவர்), 88, வேகநத றேட்ட, கொம்பனித் தெரு, செலவி முதலநாயகி கந்தசாமி (சுட்பபடி பராயப்பாதவர்) எஸ் வி கந்தசாமியின் மகன் (சுட்பபடி பராயப்பாத வர்களுக்கு எஸ் வி கந்தசாமி என்பவர் பாதுகாவலரும் பராமரிப்பாளரும்) விசாலம் . ஏ 0 று 0, ப 0 35

துண்டு 98.

காணியின பெயர் மலே வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 167 ஐக் கொண்ட வளவின பகுதி விபரம் தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி பொன்னம்மா வீரகத்தி, தேவிட நாகமுத்து வீரகத்தியின் விதவை, இலக்கம் 88, வேகநத றேட்ட, கொம்பனித்தெரு, ஸ்ரீமதி பரிமளபிள்ளை கந்தசாமி, எஸ் வி கந்தசாமியின் மனைவி, இலக்கம் 88 வேகநத றேட்ட, கொம்பனித்தெரு, ஸ்ரீமதி லில்லி சுகாதன சீவரத்தினம் எஸ் எஸ் சீவரடனத்தின் மனைவி, குளுகனாகந்த குறுப்பின அதி யட்சா, வந்தறம்ப ஸ்ரீமதி கிறேஸ் புலபம், பொன்னம்மலம், தே ரி பொன்னம்மலத்தின் மனைவி, வருமானவரிக கந்தோர், கொழும்பு, செலவி இராசமணி வீரகத்தி (சுட்பபடி பராயப் பாதவர்), இல 88, வேகநத றேட்ட, கொம்பனித்தெரு, செலவி முதலநாயகி கந்தசாமி (சுட்பபடி பராயப்பாதவர்), எஸ் வி கந்த சாமியின் மகன் (எஸ் வி. கந்தசாமி சுட்பபடி பராயப்பாதவர்களுக்கு பாதுகாவலரும் பராமரிப்பாளரும்) விசாலம் . ஏ 0, று. 0, ப. 0 30.

துண்டு 99.

காணியின பெயர் . மலே வீதியின் வரிமதிப்பு இலக்கம் 169 ஐக் கொண்ட வளவின பகுதி விபரம் தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் . பொன்கிரிவவா ஷெறிவ (சுட்பபடி பராயப்பாதவர்), பராமரிப்பாளர் குமுறதை முகமட ஷெறிவ, தெமட்டகொட வீதி, கொழும்பு, இவருக்கு சீவிய உருத்தம் தனிய உண்டு. விசாலம் : ஏ. 0, று 0, ப. 0 34.

துண்டு 100.

காணியின பெயர் மலே வீதியின் வரிமதிப்பு இலக்கம் 169 ஐக் கொண்ட வளவின பகுதி விபரம் கட்டப்பட்ட படியைக்கொண்ட தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் பொன்கிரிவவா ஷெறிவ (சுட்பபடி பராயப்பாதவர்) பராமரிப்பாளர் குமுறதை முகமட ஷெறிவ, தெமட்டகொட வீதி, கொழும்பு இவருக்கு சீவிய உரித்தம் தனிய உண்டு. விசாலம் ஏ 0, று 0, ப 0 35

காணித்துண்டு 1-12 1956 ம ஆண்டு நவெம்பர் மாதம் 30 ந திகதி காலை 10 மணிக்கு

காணித்துண்டு 13-20 1956 ம ஆண்டு டிசெம்பர் மாதம் 1 ந திகதி காலை 10 மணிகு

காணித்துண்டு 21-30 1956 ம ஆண்டு டிசெம்பர் மாதம் 3 ந திகதி காலை 10 மணிகு

காணித்துண்டு 31-33, 35-41 1956 ம ஆண்டு டிசெம்பர் மாதம் 4 ந திகதி காலை 10 மணிகு

காணித்துண்டு 42-52 1956 ம ஆண்டு டிசெம்பர் மாதம் 5 ந திகதி காலை 10 மணிகு

காணித்துண்டு 53-60 . 1956 ம ஆண்டு டிசெம்பர் மாதம் 6 ந திகதி காலை 10 மணிகு

காணித்துண்டு 62-68 1956 ம ஆண்டு டிசெம்பர் மாதம் 7 ந திகதி காலை 10 மணிகு

காணித்துண்டு 70-79 1956 ம ஆண்டு டிசெம்பர் மாதம் 8 ந திகதி காலை 10 மணிகு

காணித்துண்டு 80-82, 84-87 : 1956 ம ஆண்டு டிசெம்பர் மாதம் 13 ந திகதி காலை 10 மணிகு

காணித்துண்டு 89-96 : 1956 ம ஆண்டு டிசெம்பர் மாதம் 14 ந திகதி காலை 10 மணிகு

காணித்துண்டு 97-100 . 1956 ம ஆண்டு டிசெம்பர் மாதம் 15 ந திகதி காலை 10 மணிகு

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அலதை முறைப்படி எழுத்தில் அபிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1956 ம டிசெம்பர் மாதம் கட்டப்பட்டிருக்கும் தேதிகளிலும் நேரங்களிலும் கொழும்புக் கச்சேரியில் எண்முன்பாக வெளிப்படுத்தப்படும் அக் காணியில் அவர்களுக்குள்ள உட்கதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம டிசெம்பர் மாதம் 20 ந தேதிக்கு முன்னர் எழுத்தில் முயிர்திகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பு ஏ. குணரடன,
டிஸ்ட்ரிக் உதவி அரசாட்சி ஏசுண்டு.

கொழும்புக் கச்சேரி,
1956 ம டிசெம்பர் மாதம் 22 ந உ.

இல LH/A 2.

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவினையையும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பிரகடன தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்தறக் கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்தறக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் .—

மேல் மாகாணம், களுகதறை மாவட்டம், பாணநதறை தோட்ட முனையிலுள்ள, மஹா பெல்லைன் என்னுள்ள கிராமத்தில், ஆரம்ப பட்டம் இலக்கம் A 4,026 ல உள்ள துண்டு இலக்கம் 1.

துண்டு . 1.

காணியின் பெயர் : போகனாவத்தையும் தெலகனாவத்தையும் ; விபரம் : 100 வயதான கறுவா 50 வயதான சில தெனீன் மரங்களையும், தெனீன் தோட்டம் 1—50 வயதுள்ள தெனீன் மரங்களையும், 50 வயதான பலா மரங்களையும், 25 வயதான மா மரங்களையும், 15 வயதான கழுக்கு மரங்களையும், 25 வயதான கறுவா மரங்களையும், ஒரு கட்டிடத்தையும் ஒரு றேட்டையும் கொண்டுள்ளது ; உரித்தாளியின் பெயர் . ஸ்ரீமதி சிலவியா றெட்டிற்கோ பெனடெனிஸ் அவனியூ, கொளஞ்சுபிட்டி, ஸ்ரீமதி ஈ. சிரில் அபயவாதன, 36/2, சமுதரசன றேட்ட, கல்கிசை, ஸ்ரீமதி கொளரைனை நோற்றிஸ், ஹோரீன் றேட்ட, பாணநதறை, ஸ்ரீமதி கிளென்கோரா றெட்டிற்கோவும், ஸ்ரீமதி இயூஜீன் றெட்டிற்கோவும், சமுதாசிரிவளவு, பாணநதறை, ஸ்ரீமதி பிவிஸ்

குணவர்த்தன, 27, உ. பொன்னசா பிள்ளை, கவலொக டவுன், ஸ்ரீமதி மோணிகா சல்காது, சமுதரகிரி வளவு, பாணநதறை, ஸ்ரீமதி ஜிஸி சல்காது, நிலவேளை தோட்டம், பெலமதுலை, விசாலம் எ 12, ஸ்ர 2, ப 12.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தின் அதிகாரம் அளிக்கப்பட்ட காரிய காராமுலமாக 1956 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ந் தேதி காலை 10 30 மணிக்கு கண்காணிப்புக் கமிட்டியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடனடைகின்ற தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

ஈ. எம். உ. விக்கிரமசிங்க,
முனிதிரிக உதவி அரசாட்சி ஏசனாடு

கண்காணிப்புக் கமிட்டி,
1956 ம் ஆண்டு செப்டம்பர் மீ 14 ந் உ.

LD 4938.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவினையும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தினையடிமாள அறிவித்தல்

ஒரு பிரதிகை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இதனால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

கண்டி மாவட்டம், உப்புலத்தகமுவ பகுதி, அம்பகமுவ கோராணி, சமவில சிரமத்திலுள்ள காசலரே தோட்டத்தில் எ 1, ஸ்ர 0, ப. 15*9 விசாலமுள்ள பாகம் இதன் விபரங்கள் ஆரம்பப்பட இல A 2,373 ல் துண்டு 1. என விபரிக்கப்பட்டுள்ளது

உரிமைகொருபவர் மெல்ல எச டிபிளவு அமரூரிய எஸ்டேட்ல விமிட., 49/17, ஜஸ்டிஸ் பில்டிங்ஸ், கொழும்பு 3

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தின் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமுலமாக 1956 ம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ந் தேதி காலை 10 மணிக்கு கண்டி கமிட்டிக்கு என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடனடைகின்ற தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு ஓக்டோபர் மாதம் 29 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

காணியின் உரிமையை ஒப்புவிக்கும் உறுதிப்பையும் தொடர்பான மற்றும் ஏதும் சாதனங்களும், கேட்கப்படும் நஷ்ட ஈடுத் தொகை நியாதமானதென நிரூபிக்கக்கூடிய சாதனங்களையும் விசாரணையின் போது சமர்ப்பிக்கவேண்டும்.

டி. ஜி. எல். மிஸ்டர்,
மாகாண அரசாட்சி ஏசனாடு

கண்டி கமிட்டி,
1956 ம் ஆண்டு செப்டம்பர் மீ 24 ந் உ.

இல LD. 1303.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவினையும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தினையடிமாள அறிவித்தல்

ஒரு பிரதிகை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தினையடிமாள நான் இதனால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

காணியின் பெயர் கோலமுன்குமபுற, டொறடல் அருவ, கொடும்புற ஆரம்ப, இல A 2,358 இல 1, 2, 3, 4, 5 இலக்கத்துணைகள், இருப்பு மத்திய மாகாணம், நுவரெலியா முனிதிரிக, உட்கொல ஹெற்றப்பகுதி அதிகாரியின் பிரிவு, கணாற்றண்டலும் நாப்பொற்ற வெலவும் சிராமங்களின் உரித்தாளிகள் துண்டுகள் (1) ம் (2) ம் நெனக்கோள் பனிக்கொலவகே நெனக்கோள், நாப்பொற்றிவெல் பதியப்பெலெல், துண்டு (3) நெனக்கோள் பனிக்கொலவகே நட்டமுத்து நாப்பொற்றிவெல், பதியப்பெலெல், துண்டு

(4) ஜயசந்தரமுதியானசொலகே ஹீன் பண்டாலும், துண்டு (6) மீக்கவதே தேதற் அபுகாமியும் இருவரும் நாப்பொற்றிவெல் பதியப்பெலெல்வகே சோந்தவர்கள்

பரப்பு. துண்டு (1) ஈ 0, ஸ்ர 0, ப 01 5, (2) எ 0, ஸ்ர 0, ப 00 2, (3) எ 0, ஸ்ர 0, ப 00*7, (4) எ 0, ஸ்ர 0, ப 03*1, (6) எ 0, ஸ்ர 0, ப. 01 0

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தின் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமுலமாக 1956 ம் ஆண்டு காத்தினை (நவம்பர்) மாதம் 26 ந் தேதி காலை 10 மணிக்கு மத்திய சிறப்பியர்ணவங்களில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடனடைகின்ற தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு காத்தினை (நவம்பர்) மாதம் 15 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இதனால் கேட்டுக் கொள்ளப்படுகின்றனா

சி ஜே சேரமங்க,
முனிதிரிக அரசாட்சி ஏசனாடு

நுவரெலியா கமிட்டி,

1956 ம் ஆண்டு புரட்டாசி (செப்டம்பர்) மீ 8 ந் உ.

இல J 55 H 441—LB 2264

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவினையும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தினையடிமாள அறிவித்தல்

ஒரு பிரதிகை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் மாதத்தறு பிரிவு உதவி அரசாட்சி ஏசனாடு வீ. ராஜாதுகன், ஆரிய நான் இதனால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பப்பட இல A 1,392.

துண்டு 1.

காணியின் பெயர் உலகொடல் காலல் அல்லது பேரலந்த; விபரம் 38 வருடஞ்சென்ற ரப்பா இன்னும் 25 வருடஞ்சென்ற தேயிலை, உரித்தாளியின் பெயர் மிவில J W ஸமரவிலங்க, A ஸமரவிலங்க, J D H ஸமரவிலங்க, பிம்புல கொடெல்ல குருப, தெலிஜ்ஜுவில், மிவில, D S அபேருணவாதன், இல 5, லடபல, பிள்ளை ஹெல் கொடல்வகன், மிவில A ரதன்பால் பரிஜ வீதி, கொழும்பு, விசாலம் எ. 3, ஸ்ர. 0, ப. 7 9

துண்டு 2.

காணியின் பெயர்: உலகொடல் காலல் அல்லது பேரலந்த; விபரம் நெல் வயலும் ரப்பரும் 38 வருடஞ்சென்ற 25 ரப்பா மரங்களின் உள்வகன், உரித்தாளியின் பெயர் மிவில J W ஸமரவிலங்க, A ஸமரவிலங்க, J D H ஸமரவிலங்க, பிம்புல கொடெல்ல குருப, தெலிஜ்ஜுவில், மிவில D S அபேருணவாதன் இல 5 லடபல பிள்ளை, ஹெல் கொடல்வகன், மிவில A ரதன்பால் பரிஜ வீதி, கொழும்பு, விசாலம் எ. 0, ஸ்ர 0, ப 34*0 மொத்தம் எ. 3, ஸ்ர 1, ப 01 9

மேற்கூறிய காணி, மாதத்தறுப்பிரிவு வெலிகம் கோரணியில், அருக கொடல் என்ற சிராமத்தில் இருக்கிறது

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தின் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமுலமாக 1956 ம் ஆண்டு ஓக்டோபர் மாதம் 29 ந் தேதி பிற்பகல் 2 மணிக்கு மத்திய கமிட்டியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடனடைகின்ற தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு ஓக்டோபர் மாதம் 21 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக மேலே கூறியவாறு தாமே கைஒப்புப்பிட்டு அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் செலுத்தப்பட்ட காரியகாரியின் ஒப்புமிட்டு எனக்கு அறிவிக்கும்படியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

வீ. ராமநாதன்
முனிதிரிக உதவி அரசாட்சி ஏசனாடு.

மாதத்தறு கமிட்டி,

1956 ம் ஆண்டு செப்டம்பர் மீ 24 ந் உ.

இல LB 2263—J 55 C 381

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தினபடியுமான அறிவித்தல்

ஒரு பரிசுத தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறாக்கள எனபதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் மாததறைப் பிரிவு உதவி அரசாட்சி ஏசண்டு வீ ராமனாதன் ஆகிய நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்தற்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —
ஆரம்பப்பட இல A 1,617

துண்டு 1

காணியின் பெயர் உலரம்பெவத்த, விபரம் 60 வருடங்களை சென்ற 11 தென்கை மரங்களும இன்னும் 2 தற்காலிக கட்டிடங்களும் உள்ள தென்கைதோட்டம், உரித்தாளியின் பெயர் எம் எசு டலிஸ்டா, பிரிஸஸ் தெரு, பிரிஸஸ், விசாலம் ஏ 0, ஸ்ர 0, ப 39 9

மேற்கூறிய காணி, மாததறைப் பிரிவு, வெலிகம் கோரணியில் பிரிஸஸ் தெரு கிராமத்தில் இருக்கின்றது

மேற்கூறிய காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராழலமமாக 1956 ம டிசம்பர் மாதம் 30 ந தேதி காலை 10 மணிக்கு மாததறை கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவாக்களுக்கான உடநகைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவாக்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 டிசம்பர் மாதம் 22 ந தேதிக்கு முன்னா எழுத்தில முப்பிரதிகளாக மேலே கூறியவாறு தாமே கைஒப்பமிட்டு அல்லது முறைப்படி எழுத்தில அதிகாரம் செலுத்தப்பட்ட காரியக்காரரின் ஒப்பமிட்டு எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

வீ ராமனாதன்,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு

மாததறை கச்சேரி,
1956 ம டிசம்பர் மாதம் 24 ந உ.

இல LB. 2230—J 54 B 359.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தினபடியுமான அறிவித்தல்

ஒரு பரிசுத தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறாக்கள எனபதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் மாததறைப் பிரிவு உதவி அரசாட்சி ஏசண்டு வீ ராமனாதன் ஆகிய நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்தற்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

பட இல F. V. P 185 என சபலிமண்ட இல 9

துண்டு 158

காணியின் பெயர் நாவலெனேன், விபரம் 10 வருடஞ்சென்ற கறுவா, 20 வருடஞ்சென்ற 1 பலாமரமும், 8 வருடஞ்சென்ற 1 பலாமரமும், ஒரு நிரந்தர கட்டிடமும் இரண்டு நிரந்தர மலசல் கூடங்களும் உள்ளன, உரித்தாளியின் பெயர் கௌரவ பொளவத்தெ தமமரன் தேரொ, ஸ்ர ஸ்பத்தாராம, முருகுமுரே, ஹகமனை, விசாலம் ஏ 1, ஸ்ர 1, ப 15:3

துண்டு 159

காணியின் பெயர் நாவலெனேன், விபரம் 10 வருடஞ்சென்ற 2 தென்கை மரங்களும் 40 வருடஞ் சென்ற 1 பலாமரமும் உள்ள தோட்டம், உரித்தாளியின் பெயர் S A விசுவநாதன், முருகுமுரே, ஹகமனை, விசாலம் ஏ 0, ஸ்ர 0, ப 30 7 மொத்தம் ஏ. 1, ஸ்ர. 2, ப 06 0

மேற்கூறிய காணி, மாததறைப்பிரிவு, கந்தேபொட பதுவையில் முருகுமுரே என்ற கிராமத்தில் இருக்கின்றது

மேற்கூறிய காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரா ழலமமாக 1956 ம டிசம்பர் மாதம் 2 ந தேதி காலை 10 மணிக்கு மாததறை கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவாக்களுக்கான உடநகைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவாக்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம டிசம்பர் மாதம் 25 ந தேதிக்கு முன்னா எழுத்தில

முப்பிரதிகளாக மேலே கூறியவாறு தாமே கைஒப்பமிட்டு அல்லது முறைப்படி எழுத்தில அதிகாரம் செலுத்தப்பட்ட காரியக்காரரின் ஒப்பமிட்டு எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

வீ ராமனாதன்,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு

மாததறை கச்சேரி,

1956 ம டிசம்பர் மாதம் 24 ந உ.

இல LB. 2249—J 55 B 38.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவினபடியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தினபடியுமான அறிவித்தல்

ஒரு பரிசுத தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறாக்கள எனபதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் மாததறைப் பிரிவு உதவி அரசாட்சி ஏசண்டு வீ ராமனாதன் ஆகிய நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்தற்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —
ஆரம்பப்பட இல A 1,612

துண்டு 1.

காணியின் பெயர் பஹுளபேரகொட்டும்புற, விபரம் 25 வருடஞ் சென்ற 20 தென்கை மரங்களும், 4 வருடஞ்சென்ற 4 பாக்கு மரங்களும் உள்ள நெல்வயலும் இன்னும் ஒவ்வொரு, உரித்தாளியின் பெயர் . ஏ எஸ் எம் ஹாசிம், புது தெரு, வெலிகமம், ஆர் ஜி. உ ஏ ஸமரவிசம், இஹளவத்த, கொகமாதவ, வெலிகமம், விசாலம், ஏ 1, ஸ்ர 0, ப 30 3

மேற்கூறிய காணி, மாததறைப் பிரிவு வெலிகமகோரணியில் சஹுபந்த கொகமாதவ என்ற கிராமத்தில் இருக்கின்றது

மேற்கூறிய காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராழலமமாக 1956 ம டிசம்பர் மாதம் 5 ந தேதி காலை 10 மணிக்கு மாததறை கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவாக்களுக்கான உடநகைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவாக்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம டிசம்பர் மாதம் 28 ந தேதிக்கு முன்னா எழுத்தில முப்பிரதிகளாக மேலே கூறியவாறு தாமே கைஒப்பமிட்டு அல்லது முறைப்படி எழுத்தில அதிகாரம் செலுத்தப்பட்ட காரியக்காரரின் ஒப்பமிட்டு எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

வீ ராமனாதன்,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு

மாததறை கச்சேரி,

1956 ம டிசம்பர் மாதம் 21 ந உ.

குறிப்பு இலக்கம்—LD 3564—J/55/D/307 (இவ்விலக்கம் இது சம்பந்தமான எல்லாக் கடிதங்களிலும் குறிப்பிடப்படவேண்டும்).

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தினபடியுமான அறிவித்தல்

கன்தாவனை வடக்கன்ததைத் திருத்திவது எனனும் ஒரு பரிசுத தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறாக்கள எனபதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க சட்டத்தால் திருத்தப்பட்ட பிரகாரமும் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்தற்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

படம் A 1,243 ம ஆரம்பப்படும். கிராமம்—கன்தாவனை 4.

துண்டு 1.

காணியின் பெயர் கெட்டியாவலை விபரம் 25-30 வருடஞ் 2 தென்கைகளுக்கான தென்கை தோட்டம். உரித்தாளியின் பெயர் . ஈ முருகப்பிள்ளையும், ஆர் இராசமாமாவும், இருவரும் கன்தாவனை 4 ஈ. குறிச்சி, கன்தாவனக்குடி விசாலம். ஏ. 0, ஸ்ர 0, ப 2 8.

துண்டு 3.

காணியின் பெயர்: கெட்டியாவலை விபரம் 25-30 வருடஞ் 5 தென்கைகளுக்கான தென்கை தோட்டம். உரித்தாளியின் பெயர் ஈ. வள்ளியம்மை, மட்டக்களப்பு. விசாலம் 5 ஏ 0, ஸ்ர. 0, ப. 5:0, மொத்தம் . ஏ. 0, ஸ்ர 0, ப 7:8.

மேற்கூறிய கானிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1956 ம ஆண்டு நவம்பர் (காத்திகை) மாதம் 20 ந திகதி முற்பகல் 10 மணிகளுக்கு மட்டக்களப்பு கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும் படியும் அக்காணியில் அவர்களுக்கான உடன்கைகளை தளமையையும் குறித்த கானியை எடுத்தற்கான நஷ்டாடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும் நஷ்டாடுத தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும், 1956 ம ஆண்டு நவம்பர் (காத்திகை) மாதம் 10 ந திகதிக்கு முன்னர் எழுத்தில் மூன்று பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

உரிமைகளை அததாட்சிப்படுத்தும் பத்திரங்களெல்லாம் விசாரணை யன்று என்முன்பாகக் கொண்டுவரல் வேண்டும்.

ஹ ச அருள்பிரகாசம்,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு

மட்டக்களப்பு கச்சேரி,
1956 ம ஹி செப்டெம்பர் 22 ந உ.

இல IL/A 5049.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க கானி எடுத்தற சட்டம் 7 ம பிரிவினையும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க கானி எடுத்தற (திருத்தம்) சட்டத்தினையும் அறிவித்தல்

மீழ்வரும் அட்டவீணியில் குறிக்கப்பட்டுள்ள கானியாகிய கடைசிக் கிராமப் படம் 54 ன அனுபந்தம் 2 ல 394 ம துண்டின் 1/27 பங்கையும் 393 ம துண்டின் 1/18 பங்கையும் எடுத்தற்கான நஷ்டாடு பணம் ரூபா 81 06, அதற்கு உரித்துடையாரால் எடுக்கப்படுவதாக இரத்தின புரி விண்ணப்பக் கோட்டில் கட்டப்பட்டுள்ளது என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க கானி எடுத்தற சட்டத்தின் 31 வது பிரிவினையும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க கானி எடுத்தற (திருத்தம்) சட்டத்தினையும் இரத்தினபுரி டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு, ஜே ஜே. ஜி அமிர்தநாயகம் ஆகிய நான இத்தால் அறிவிக்கின்றேன்.

ஜே ஜே ஜி அமிர்தநாயகம்,
உதவி அரசாட்சி ஏசண்டு.

இரத்தினபுரி கச்சேரி.

அட்டவீண

இரத்தினபுரி டிஸ்திரிக், குருவிறறி கோறன், கரந்தன கிராமத்தில் கடைசிக் கிராமப்படம் 54 இன் அனுபந்தம் 2 ல 394 ம இலக்க துண்டாகிய எகொட்குடிபுறம் கடைசிக் கிராமப்படம் 54 ன அனுபந்தம் 2 ல 393 ம இலக்க துண்டாகிய இகொட்குடிபுறம் கானியும்

நாளுவித அறிவித்தல்கள்

LK 65

1948 ம ஆண்டின் முடிக்குரிய கானிப் பிரமாணங்களின் 21 (2) ம பிரமாணத்தின்கீழ் அறிவித்தல்

பிளாக்பூல் என்னுமிடத்தில் இருப்பவராகிய திருவாளர் எ லாஷ்ரஸ் பொன்னுடோ என்பவரால் நுவரெலியா மாவட்டத்தில் நாலுபட்டாரத்தி லுள்ள பிளாக்பூல் என்னும் கிராமத்தில் உள்ள தமது பட்டத்தில் A 953 ம இலக்கமும் 23 ம துண்டுமான நிலத்தை குடியிருக்கக் குத்தகை தரும்படி விண்ணப்பித்துள்ளது இத்தால் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

1936 ம ஆண்டு தொடக்கம் 1950 ம ஆண்டு வரையும் ஜி ஏ சி 144 பெய்றிலும், 1951 ம ஆண்டு தொடக்கம் வருடாந்தப் பேய்றிலும் பெய்றிருந்தார் இவர கட்டிடங்கள் கட்டியும் இந்நிலத்தை திருத்தியு முள்ளார் இந்நிலத்தை பேய்றில் கொடுப்பது தகுதியற்றது ஆதலால் குறித்த விண்ணப்பத்தை மறறும் நிபந்தனைகளோடு பின்வருவன வற்றிற்கும் அமைய வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது

காலம் 1956 ம ஆண்டு ஜனவரி மாதம் 1 ந திகதி தொடக்கம் 99 வருடத்திற்கு

வாடகை வருடம் ரூபா 12 50 30 வருடத்திற்கொருமுறை ஒத்துப் பாகக்கப்படும்

குத்தகையாளர் இந்நிலத்தில் வசிப்பதற்கல்லாமல் வேறொன்றிற்கும் பாவிக்கமுடியாது

குத்தகை வழங்கக்கூடாதென இத்தகியிலிருந்து ஆறு மிழமைக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்துமூலம் காட்டினுள்ள இது வழங்கப்படும்

டபிள்யூ, டபிள்யூ ஜே. மெனடிஸ்,
கானி அதிகாரிக்காக.

கொழும்பு,
1956 ம ஹி செப்டெம்பர் 28 ந உ.

1948 ம ஆண்டின் முடிக்குரிய கானிப்பிரமாணங்கள் 21 (2) ம பிரமாணத்தின்கீழ் அறிவித்தல்

மகாநெல்லுபாவ கூட்டுறவு கூட அளிக்கும் சேமிப்புச் சங்கம் (மட்ட மறறு) அநுராதபுர மாவட்டத்தைச் சேர்ந்த நுவரகம் பல்லத்த மேற்கு காரியாதிக்காரியின் பிரிவில் நாச்சாதுவ திட்டத்தின் ஹி ஏஸ் பி பி 3 ல 100 ம துண்டில் உள்ள முடிக்குரிய கானியிலிருந்து ஏற்க்குறைய ஒரு ஏக்கர் நிலத்தை, அதில் ஒரு கந்தோரும் கூட்டம் கூடும சாலையும் கூட்டுவதற் பொருட்டு, குத்தகையாகத் தரும்படி விண்ணப்பித்துள்ளது

2 இந்ந நோக்கத்திற்கு வேண்டிய நிலம் கொடுக்கக்கூடியதாக விருக்கிறது குறித்த விண்ணப்பத்தை, மறறும் நிபந்தனைகளோடு பின்வருவனவற்றுக்கும் அமைய, வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது

(அ) காலம் . 99 வருடம் ;

(ஆ) வாடகை வருடம் ரூபா 20 ,

(இ) குத்தகையை பெறுபவர்கள், குத்தகை தொகையி திகதியிலிருந்து ஒருவருட காலத்துள், அநுராதபுர அரசாங்க அதிகாரி திருப்பிப்படுமடியாக, அந்நிலத்தில் ஒரு கந்தோரும் கூட்ட மண்டபமும் கொண்ட கட்டிடமொன்றை நிறுவுதல் வேண்டும் ,

(ஈ) குத்தகை எடுப்பவர்கள் அந்நிலத்தை ஒரு கந்தோரும், கூட்ட மண்டபமும், நெசவுசாலையும் கொண்ட கட்டிடமொன்றை தாபிக்க உபயோகிக்கலாமெய்ன்றி வேறு ஏதற்கும் பயன்படுத்தக்கூடாது

3. குத்தகை வழங்கக்கூடாதென இத்தகியிலிருந்து ஆறுமிழமைக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்து மூலம் காட்டினுள்ள இது வழங்கப்படும்.

டபிள்யூ, டபிள்யூ ஜே. மெனடிஸ்,
கானி அதிகாரிக்காக

கொழும்பு,
1956 ம ஹி செப்டெம்பர் 28 ந உ.

விவசாயப் பகுதி

மாமரத் தோட்டம்; தப்போவை—குத்தகை ஏல் விற்பனவு அறிவித்தல்

புத்தளம் மாவட்டம், தப்போவை கிராமத்திலுள்ள மேற்படி தோட்டத்தின் குத்தகையை 1956 ம ஆண்டு நவம்பர் மாதம் 10 ந திகதி முற்பகல் 10 மணிகளுக்கு புத்தளம் கச்சேரியில், அரசாங்க மாகாண அபிதாரல் ஏல் விற்பனை செய்யப்படும்

2 மேற்படி தோட்டம் ஏற்க்குறைய 5 ஏக்கர் விசால்முடையது. அடுள்ளார் மாமரக்கள் 20 வயது உடையன

3 ஏல் விற்பனைக்குரிய ஆரம்பக் கோரிக்கை ரூபா 135 ஆகும் அதற்குக் குறைந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது

4 ஏலத்தில் பங்கு பற்ற விரும்பும் ஒவ்வொருவரும் (ஒவ்வொரு கூட்டுப் பங்குக் கழகத்தாரும் 1956 ம ஆண்டு நவம்பர் மாதம் 3 ந திகதிக்கு முன்னதாக ரூபா 10 பிண்ப்பணமாக புத்தளம் கச்சேரியில் கட்டவேண்டும் இத்தகியை அரசாங்க மாகாண அபிதாரர் பின்போடலாம்

5 அரசாங்க மாகாண அபிதாரர் ஏலத்தில் எக்கேள்வியையும் ஏற்க முன் கேட்பவர இக்குத்தகையின் நிபந்தனைகளை ஏற்றுச் செவ்வனே நடத்தும் தராதரமும், மறறும் தகைமைகளும் உடையவரர் என்பவற்றை ஆராய்ந்து தமக்குத் திருப்தி அளிப்பின் ஏற்றுக்கொள்வார் அல்லாவிடின் கேள்வியை நிராகரித்து ஏலத்தைத் தொடர்ந்து நடாத்துவார் தன்னால் அங்கீகரிக்கப்பட்டோரை மட்டும் ஏலத்தில் அனுமதிக்க அவருக்கு அதிகாரமுண்டு.

6 குத்தகையின் நிபந்தனைகள் பின்வருமாறு --

(அ) காலம் 20 வருடம், அதன் முடிவில் குத்தகை வாங்கியவர் விரும்பினால் இன்னும் 20 வருடத்திற்கு குத்தகை நீடிக்கப்படும்

(ஆ) குத்தகை வரி வருடம் ஒன்றுக்கு ரூபா 135

7 அரசாங்க மாகாண அபிதாரர் அனுமதியின்றி கமத்திலுள்ள எம்மரத்தையும் வெட்ப்படலாகாது

8. குத்தகை ஏற்ற உடனடியே குத்தகைக்காரர் மேற்படி ஆஸ்தியிலுள்ள பிரயோசனமற்ற முது மாண்களின் கீழ் அரசாங்க மாகாண அபிப்பிராய அனுமதிக்கப்பட்ட வாக்க மாண்கள்களை வருடமொன்றுக்கு 1 ஏக்கர் வீதமாக 5 வருடத்தில் சமீபுரணமாக 5 ஏக்கரிலுள்ள முது மாண்களுக்கு கீழ் நாட்டவேண்டும்.

9 குத்தகைக்காரர் அரசாங்க மாகாண அபிப்பிராய திருப்திக் கேற்ப கமதினிலுள்ள காட்டுச் சிறு மாண்கள் கொடி முதலியவையை உண்டுபட்ட விடாமல் வெட்டிக் குப்பரவு செய்தல் வேண்டும்.

10 குத்தகைக்காரர் மேற்படி ஆஸ்தியை வேறுபேருக்கு குத்தகை, நன்கொடை ஈடு கொடுக்கவோ அல்லது வேறு எம்முறைகளிலும் பராதினப்படுத்தவோ விருமயினால் ஏற்கெனவே குத்தகை கொடுப்பவா சாரியில் காணிக் கமிஷனா அவர்களின் உத்தரவு பெறவேண்டும்.

11. அரசாங்க மாகாண அபிப்பிராய அனுமதியின்றிக் குத்தகைக்காரர் இவ்வாஸ்தியில் தற்காலிகமான அல்லது ஓரளவு நிரந்தரமான கட்டிடங்களை அமைக்கப்படலாகாது.

12. குத்தகை முடிவிலே அல்லது அதற்கு முன்போ, குத்தகையை பற்றிய தீர்மானப்படி 11 ம பந்தியில் கூறிய நிபந்தனைக்கமைய குத்தகைக்காரர் தான கட்டிய கட்டிடங்களை இடித்துச் சாமான்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.

13 குறிக் கப்பட்ட ஆஸ்தியில் எககாரணங்களைக்கொண்டும விடப்பட்ட எக்கட்டிடத்திற்கும் அரசாட்சியாரால் நஷ்ட ஈடு கொடுக்கப்படமாட்டாது.

14 இக்குத்தகையில் வேறு எவவித நிபந்தனைகளையும் குத்தகைக்காரர் ஒப்பமிடமுள்ளனா சோப்பற்றகு அரசாங்க மாகாண அபிப்பிராய அபிகாரம் உண்டு.

ட. வியன்கு,
அரசாங்க மாகாண அபிப்பிராயக்காட்சி.

புத்தளம்,
1956 ம் ஆகஸ்டு 20 ந் உ.